



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

விலை : ₹ 63-00

Prix : ₹ 63-00

Price : ₹ 63-00

எண்	புதுச்சேரி	திங்கட்கிழமை	2013 ஞ	சூன் மீ	3 ௨
No. } 38	Poudouchéry	Lundi	3	Juin	2013 (13 Jyaistha 1935)
No. }	Puducherry	Monday	3rd	June	2013

GOVERNMENT OF PUDUCHERRY

DEPARTMENT OF REVENUE AND DISASTER MANAGEMENT

No. 7052/DCE/T(P)/AUC/2013-14(1).

Puducherry, the 3rd June 2013.

NOTIFICATION

In exercise of the powers conferred in rule 143 of the Puducherry Excise Rules, 1970, the right of retail vend of toddy and arrack for the lease year 2013-14 in respect of the shops located in the region of Puducherry and Karaikal of the Union territory of Puducherry and whose licences are not renewed for the lease period from 1-7-2013 to 30-6-2014 under rule 156-A of the Puducherry Excise Rules, 1970 shall be disposed off by "Auction" through internet.

(By order of the Lieutenant-Governor)

R. ANBAJAGANE,

Deputy Secretary to Government (Revenue).

புதுச்சேரி அரசு கலால் துறை

எண் 7052/டிசிஇ/டி (பி). ஏலம்/2013-14 (II).

புதுச்சேரி நாள் 3-6-2013.

கள் மற்றும் சாராயக் கடைகளின் உரிமங்களை 1-7-2013 முதல் 30-6-2014 வரையிலான குத்தகை காலத்திற்கு விற்பனை செய்வது பற்றிய அறிவிப்பு.

புதுவை கலால் விதிகள், 1970-ல் அத்தியாயம்-IX.-ல் உள்ள விதி எண் 144-ல் அடங்கியுள்ள விதிக்கூறுகளின் அடிப்படையில், கீழ்க்கண்ட அறிவிப்பு பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடப்படுகிறது.

அறிவிப்பு

இதனால், பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், 1-7-2012 முதல் 30-6-2013 வரையிலான குத்தகை ஆண்டு 2012-2013-ல் கள் மற்றும் சாராயத்தை விற்பனை செய்வதற்கான தனிப்பட்ட உரிமை பெற்ற குத்தகைதாரர்களால் புதுவை கலால் விதிகள் 1970-ன் விதி எண்கள் 144 மற்றும் 156-A-ஆகிய விதிகளின்படி குத்தகையைப் புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அத்தகைய சாராயக்கடைகள் குத்தகை அட்டவணை I-லும் கள்ளுக்கடைகள் குத்தகை அட்டவணை II-லும் குறிப்பிட்டுள்ளவாறு அதே குத்தகைதாரர்களுக்கு 1-7-2013 முதல் 30-6-2014 வரையிலான குத்தகை காலத்திற்கு புதுப்பிக்கப்பட்டு குத்தகை விடப்படுகிறது. அரசுக்கு சரி என்ற சூழ்நிலையில் குத்தகை காலத்தை மேலும் நீட்டிக்கவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ உரிமை உண்டு.

2. குத்தகை ஆண்டு 2013-2014-ன் குத்தகை காலம் 1-7-2013 முதல் 30-6-2014 வரையில் கள் மற்றும் சாராயம் விற்பதற்கான தனிப்பட்ட உரிமை புதுச்சேரி கலால் விதிகள், 1970-ல் விதி எண்கள் 144 மற்றும் 156-A-ல் உள்ள விதிக்கூறுகளின் அடிப்படையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள இதுவரையில் குத்தகை புதுப்பிக்கப்படாத சாராயக்கடைகள் அட்டவணை-III. ல் குறிப்பிட்டுள்ளபடியும் கள்ளுக்கடைகள் அட்டவணை IV-ல் குறிப்பிட்டுள்ளபடியும் இணையதளத்தில் உள்ள இணைய முகவரி

www.auctionindia.com

மூலம் ஏலம் விடப்படும். எனினும் புதுவை கலால் விதிகள், 1970-ன் விதி எண் 156-A(3)-ல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஏலம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் வரை குத்தகையைப் புதுப்பிப்பதற்காக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அத்தகைய கடைகள் ஏலம் விடப்படமாட்டாது. ஏலம் விடப்படும் கடைகளின் இறுதிப் பட்டியல் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 9.00 மணியளவில் கலால் துறை அலுவலகத்தில் வெளியிடப்படும். ஏலத்தில் பங்கேற்கும் நோக்கமுள்ளவர்கள் குத்தகை காலத்தின் குத்தகைத் தொகையை மாதத் தவணை அடிப்படையில் ஏலக்கேள்வியாக வழங்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் 1-7-2013 முதல் 30-6-2014 வரையிலான பன்னிரண்டு

மாத குத்தகை காலத்தில் முழு குத்தகைத் தொகையையும் தங்களால் வழங்கப்பட்ட மாதத் தவணைத் தொகை அடிப்படையில் அரசாங்கத்திற்கு மாதக் கீஸ்தி தொகையாக செலுத்த கடமைப்பட்டவராவார்கள். அந்தந்தப் பகுதிகளின் கலால் துறை துணை ஆணையர்களால் கீழ்க்குறிப்பிட்ட நாளில் மற்றும் நேரங்களில் ஏலம் நடத்தப்படும்.

வ. எண்	பகுதியின் பெயர்	நாள்	நேரம்
(1)	(2)	(3)	(4)
புதுச்சேரி			
1.	சாராயம்	19-6-2013 மற்றும் 20-6-2013	காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை அல்லது அதைத்தொடர்ந்து ஏலத் தொகை கேட்பு முடியும் வரை தொடரும்.
2.	கள்	20-6-2013	
காரைக்கால்			
1.	சாராயம்	20-6-2013	
2.	கள்	21-6-2013	

மேற்படி உரிமை விற்பனை, 1970-ம் ஆண்டு புதுவை கலால் சட்டம் மற்றும் விதிகளுக்கும் மேலும், இதன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும்.

4. அட்டவணை- III மற்றும் IV-ல் குறிப்பிட்டுள்ள கடைகளுக்கான ஏலம் பின்வரும் வரிசைப்படி நடத்தப்படும்.

புதுச்சேரி பகுதி : சாராயக்கடைகள்

வ. எண்	நகராட்சி/கொமயூன் பஞ்சாயத்தின் பெயர்	தேதி	நேரம்
(1)	(2)	(3)	(4)
1	அரியங்குப்பம் கொமயூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்)	19-6-2013	காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
2	பாகூர் கொமயூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்)	19-6-2013	காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
3	மண்ணாடிப்பட்டு கொமயூன் பஞ்சாயத்து (i) கடை எண்கள் 1 முதல் 10 வரையில் உள்ள கடைகளில் புதுப்பிக்கப்படாத கடைகள்.	19-6-2013	பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.

(1)	(2)	(3)	(4)
(ii) கடை எண்கள் 11 முதல் 24 வரையில் உள்ள கடைகளில் புதுப்பிக்கப் படாத கடைகள்.	19-6-2013	மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.	
4 நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	19-6-2013	மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.	
5 உழவர்கரை நகராட்சி (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	19-6-2013	மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.	
6 புதுச்சேரி நகராட்சி (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.	
7 வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து (i) கடை எண்கள் 1 முதல் 10 வரையில் உள்ள கடைகளில் புதுப்பிக்கப் படாத கடைகள்.	20-6-2013	மாலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.	
(ii) கடை எண்கள் 11 முதல் 23 வரையில் உள்ள கடைகளில் புதுப்பிக்கப் படாத கடைகள்.	20-6-2013	மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.	

புதுச்சேரி பகுதி : கள்ளுக்கடைகள்

வ. எண்	நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்தின் பெயர்	தேதி	நேரம்
(1)	(2)	(3)	(4)
1	அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
2	பாகூர் கொம்யூன் கொம்யூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.

(1)	(2)	(3)	(4)
3	மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
4	நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
5	உழவர்கரை நகராட்சி (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
6	புதுச்சேரி நகராட்சி (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
7	வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.

காரைக்கால் பகுதி : சாராயக்கடைகள்

வ. எண்	நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்தின் பெயர்	தேதி	நேரம்
(1)	(2)	(3)	(4)
1	காரைக்கால் நகராட்சி (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
2	கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.

(1)	(2)	(3)	(4)
3	நெடுங்காடு கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அல்லது ஏ ல க் கே ள் வி தொடரும் வரை.
4	நீரவி கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
5	திருமலைராயன்பட்டினம் கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை அல்லது ஏ ல க் கே ள் வி தொடரும் வரை.
6	திருநள்ளார் கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	20-6-2013	மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை அல்லது ஏ ல க் கே ள் வி தொடரும் வரை.

காரைக்கால் பகுதி : கள்ளுக்கடைகள்

வ. எண்	நகராட்சி/கொம்பியுன் பஞ்சாயத்தின் பெயர்	தேதி	நேரம்
(1)	(2)	(3)	(4)
1	காரைக்கால் நகராட்சி (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	21-6-2013	காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
2	கோட்டுச்சேரி கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	21-6-2013	காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.
3	நெடுங்காடு கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	21-6-2013	மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அல்லது ஏ ல க் கே ள் வி தொடரும் வரை.
4	நீரவி கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	21-6-2013	பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை அல்லது ஏலக் கேள்வி தொடரும் வரை.

(1)	(2)	(3)	(4)
5	திருமலைராயன்பட்டினம் கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	21-6-2013	மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை அல்லது ஏ ல க் கே ள் வி தொடரும் வரை.
6	திருநள்ளார் கொம்பியுன் பஞ்சாயத்து (புதுப்பிக்கப்படாத அனைத்து கடைகளும்).	21-6-2013	மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை அல்லது ஏ ல க் கே ள் வி தொடரும் வரை.

ஏல நிபந்தனைகள்

1. மேற்படி ஏலம் மேலே குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரங்களில் தொடங்கி ஏலக்கேள்வி முடியும் வரை நடைபெறும்.

2. கள் மற்றும் சாராயக்கடைகளின் குத்தகை காலம் 1-7-2013 முதல் 30-6-2014 வரையிலான குத்தகைக்கும் அதையடுத்த ஒரு குத்தகை ஆண்டுக்குப் புதுப்பித்துக் கொள்ளவும் அரசுக்கு சரி என்ற சூழ்நிலையில் குத்தகை காலத்தை குறைக்கவோ அதிகாரம் உள்ள வகையிலும் ஏலம் விடப்படுகிறது.

3. ஏலம்விடப்படவுள்ள கடைகளின் அமைவிடம், 12 மாத குத்தகை விலை மாத குத்தகை விலை, பிணைத் தொகை மற்றும் பொறுப்புறுதி செய்யப்பட்ட சாராயத்தின் அளவு ஆகியவை அடங்கிய விவரம் இவ்வறிவிப்பின் அட்டவணை-III மற்றும் அட்டவணை IV-ல் தரப்பட்டுள்ளது. **எனினும் மேலே குறிப்பிட்ட ஏலத்தேதி அன்று காலை 9.00 மணிக்கு வெளியிடப்படும் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் கள் மற்றும் சாராயக்கடைகளுக்கு மட்டும் ஏலம் நடைபெறும்.** மேலும் மேற்சொன்ன இணையதள முகவரியில் ஏல நிபந்தனை மற்றும் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் கடைகளின் விவரமும் வெளியிடப்படும்.

4. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் எந்த ஒரு நபரும் கீழ்க்கண்ட சான்றிதழ்களை ஏலம் நடைபெறுவதற்கு முந்தைய நாளுக்குள் துணை ஆணையர் (கலால்) வசம் அதற்கு உரிய விண்ணப்பப் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்படிவத்தை துணை ஆணையர் (கலால்) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்:

(i) கடையின் 12 மாத குத்தகை விலையில் பத்து சதவீதத்திற்குச் சமமான தொகையைப் பிணைத் தொகையாகச் செலுத்தி சீட்டு (சலான்) ஒன்றினை கொடுக்க வேண்டும்.

(ii) ஆண்டு குத்தகைத் தொகைக்கு அதிகமான ஒரு தொகைக்கான நொடிப்பிலா சான்றிதழைச் சமநந்தப்பட்ட தாசில்தாரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் ஏலதாரர்கள் அளித்த நொடிப்பிலா சான்றிதழில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களுக்கான அசல் சொத்துப் பத்திரங்களை துணை ஆணையர் (கலால்) வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஏலம் கேட்க விரும்புள்ளவர்கள் நொடிப்பிலா சான்றிதழுக்குப் பதில் அத்தொகைக்கு இணையான ஒரு வங்கி காப்புறுதியை சமர்ப்பிக்கலாம். காப்புறுதியாக வழங்கப்படும் சொத்து வில்லங்கங்கள் எதுவும் இல்லாததாகவும், அசலாகவும்

இருக்க வேண்டும். மேலும், அச்சொத்துக்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். துணை ஆணையர் (கலால்) அவர்களிடம், ஏலத்தில் பங்கேற்பவர்கள் சமர்ப்பித்த நொடிப்பிலா தொகையில் 12-ல் 1 பங்குக்கு மட்டும் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் கேட்பவர் அவருக்கு வரையறுக்கப்பட்ட 12-ல் 1 பங்கு தொகையைவிட அதிகமாக ஏலம் கேட்டால், அவர் கண்டிப்பாக தடை செய்யப்படுவார். மேலும் ஏலத்தில் பங்கேற்பவர் ஒரு கடைக்கு மேல் ஏலம் கேட்டால், அவ்வாறு ஏலம்கேட்ட அனைத்து தொகையும் ஏலம் கேட்பவர் அளித்த நொடிப்பிலா தொகைக்குள் இருக்க வேண்டும். மேலும் ஏலம் கேட்பவர் அவர் அளித்த நொடிப்பிலா தொகைக்குமேல் ஏலம் கேட்டால் அது நிராகரிக்கப்பட்டு அவ்வாறு கேட்கப்படும் கேட்புத்தொகை எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

குறிப்பு: ஏலம் கேட்க விருப்பமுள்ளவர் தனது ஜாமீன்தாரரின் சொத்து நொடிப்பிலா தன்மை பற்றி இணைப்பு I-ல் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் ஓர் உறுதிமொழியை அதில் குறிப்பிடப்பட்ட சொத்து பத்திரங்களுடன் வழங்க வேண்டும்.

(iii) ஒருதடவை பிணைத் தொகையையும், நொடிப்பிலா சான்றிதழையும் சமர்ப்பித்த ஏலம் கேட்க விருப்பம் உள்ளவர்கள், மேலும் கூடுதல் தொகைக்கான பிணைத்தொகையையும், நொடிப்பிலா சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க விரும்பினால், அன்றைய தினம் மதியம் நடைபெற உள்ள ஏலங்களுக்கு காலை 10.30 மணிக்குள்ளாகவும், மறுநாள் நடைபெற உள்ள ஏலங்களுக்கு முதல் நாள் மாலை 5.00 மணிக்குள்ளாகவும் சமர்ப்பித்தால் மேற்கூறிய கூடுதல் தொகைகள் இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாகும்.

(iv) அரசுக்கும் மற்றும் நகராட்சி/கொமயூன் பஞ்சாயத்திற்கும் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் அந்த நபர் செலுத்திவிட்டதாக சம்மந்தப்பட்ட தாசில்தார் மற்றும் பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

(v) ஏலம் கேட்க விருப்பம் உள்ளவர் சம்பந்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படாதவர் என அரசிதழ் பதிவுபெற்ற அரசு அதிகாரி அல்லது சட்டமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும்.

(vi) வயதுக்கான ஆதாரம் கொடுக்கப்பட வேண்டும்.

5. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உள்ள எந்த ஒரு நபரும் ஏலத்தில் பங்குபெற தகுதியற்றவராவார்:

(i) உரிய வயதை எய்தாதவர் (மைனர்) அல்லது கடனிருக்கச் சக்தியற்ற நிலையிலிருந்து விடுதலை பெறாதவர்; அல்லது சித்த சுவாதினமற்றவர்; அல்லது

(ii) மத்திய மாநில அல்லது யூனியன் ஆட்சிப்பரப்பு அரசாங்கத்தின் கீழ் ஊதியம் பெறும் பதவி வகிப்பவர்; அல்லது

(iii) எந்த அரசு/நகராட்சி/கொமயூன் பஞ்சாயத்து அல்லது ஆயத்தீர்வை அல்லது விற்பனை வரி நிலுவைகளைச் செலுத்தாதவர்; அல்லது

(iv) ஒழுக்கக்கேடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.

6. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணைப்பு III-ல் உள்ள படிவம் U-1-ல் ஓர் உறுதிமொழியை துணை ஆணையர் (கலால்) அவர்களிடம் ஏலத் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். துணை ஆணையர் (கலால்) அவர்களால் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளபட்டிருக்கிற குத்தகைதாரராக அறிவிக்கப்பட்ட ஏலதாரர்கள், இணைப்பு-II-ல் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில், ஓர் உடன்படிக்கையை துணை ஆணையர் (கலால்) அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தேவை ஏற்படின், ஏலதாரர்களின் ஜாமீன்தாரருடனும் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், முடிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இணைப்பு-IV-ல் கண்டுள்ள படிவம் U-2-லும் ஓர் உறுதிமொழியையும் கொடுக்க வேண்டும்.

7. (i) ஏலத்தில் பங்கேற்பவர்கள் தங்களது ஏலக் கேட்புத் தொகையை கீழ்க்கண்ட இணையதள முகவரி மூலம் வழங்க வேண்டும்.

www.auctionindia.com

ஏலம் கேட்க விழைபவர்கள் அவர் பற்றிய இரகசியம் காப்பாற்றப்படுவதற்காக ஒரு இரகசிய சங்கேதச் சொல், உபயோகிப்பு பெயர் மற்றும் புனைப்பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவார். ஏலம் கேட்க விருப்பமுள்ளவர்கள் தங்களது இரகசிய சங்கேதச் சொல் மற்றும் புனைப்பெயரை பயன்படுத்தி ஏலம் நடத்தப்படும் அன்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இணையதள வசதியுள்ள எந்த இடத்திலிருந்தும் ஏலம் விடப்பட உள்ள எந்த கள் மற்றும் சாராயக்கடைக்கும் தனது ஏலக்கேட்புத் தொகையை பதிவு செய்யலாம். ஏலத்தொகை வழங்குபவரின் பெயர் மற்றும் சங்கேதச் சொல் இரகசியமானதாக இருக்கும். அவரது ஏலக்கேட்புத்தொகை இணையதளத்தில் பதிவாகும். எனினும், அவரது ஏலக்கேட்புத் தொகையையும் புனைப் பெயரையும் இணையதளத்தில் பார்க்கமுடியும். ஏலம் நடப்பதற்கு முன்பு, ஏலத்தில் பங்கேற்கும் முறை பற்றிய பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள ஏலதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

(ii) குறைந்தபட்ச ஏலக் கேட்புத் தொகை சாராயக் கடைகளுக்கு ₹ 1000 ஆகவும், கள்ளக்கடைகளுக்கு ₹ 200 ஆகவும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக சாராயக்கடைகளுக்கு ₹ 10,000 கள்ளக்கடைகளுக்கு ₹ 2,000 மிகாமல் ஒரு கேட்புத் தொகையில் பதிவு செய்யலாம்.

(iii) ஏலம் முடியும் நேரத்தில் ஏதேனும் ஏலக் கேட்புத்தொகை பதிவானால் அதற்கு எதிர் கேள்வி கேட்பதற்கு ஏதுவாக கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்படும். ஏலம் கேட்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குமேல் தொடர்ந்து 10 நிமிடங்கள் எதிர்கேள்வி ஏதும் இல்லையானால் கடைசியாக பதியப்பட்ட ஏலத்தொகையே அதிகபட்ச ஏலத்தொகையாகக் கருதப்படும். அத்துடன் ஏலம் முடிவடையும்.

(iv) குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏலக் கேள்வி கேட்கப்படாவிட்டால் ஏல நேரத்தை நீட்டிக்க துணை ஆணையருக்கு உரிமை உண்டு.

(v) ஏலம் இணையதளத்தின் மூலம் பிராந்திய மொழியில் அதாவது தமிழில் நடைபெறும்.

(vi) இணையதளத்தின் மூலம் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கும் ஏலம் கேட்பவர்கள் ஏலக் கேள்வி தடைபடும் வகையில் ஏற்படும் எதிர்பாராத விதமான வெளித்தடங்கல்களுக்கு கலால் துறை பொறுப்பேற்காது.

(vii) மேற்கண்டவாறு ஏலம் விடப்பட்ட கடைகளுக்கான ஏலத்தில் வழங்கப்பட்ட அதிகபட்சத் தொகையை மறுநாள் காலை 9.00 மணிக்கு துணை ஆணையர் (கலால்) தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளலாம்.

8. எழுதிப் பதியப்பட்ட காரணங்களுக்காக துணை ஆணையர் (கலால்) அவர்களால் அறிவிக்கப்படும் வேறு எந்த ஒரு நாளுக்கும் ஏலத்தை தள்ளிப்போடலாம். ஏலம் போகாத கள் மற்றும் சாராயக்கடைகள் துணை ஆணையர் (கலால்) குறிப்பிடும் மறு தேதியில் மறு ஏலம் விடப்படும்.

9. எழுதிப் பதியப்பட்ட எந்த காரணத்தைக் கொண்டும் துணை ஆணையர் (கலால்) இசைந்தளிக்கப்பட்ட எந்த ஏலத்தொகையும் நிராகரிக்கலாம்.

10. விற்பனை நடத்தும் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏலத்தொகை அரசாங்கத்தின் உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது. உறுதிப்படுத்தும் ஆணை அல்லது உறுதிப்படுத்துதலை நிராகரித்தல் பற்றிய ஆணை, சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பப்படும்.

11- விதி எண்-156 ன் படி.

(1) எந்த நபருடைய இசைவுத் தொகை உறுதிப்படுத்தப்படுகிறதோ, அதே நபர்-

(அ) காப்புத் தொகையாக ஆண்டு குத்தகைத் தொகையில் ஐந்து மாத இசைவுத் தொகையை அவர் முன்பே செலுத்தியுள்ள பிணைத்தொகை போக மீதத்திற்கு இந்திய ஸ்டேட் வங்கியிலோ அல்லது அரசு கருவூலத்திலோ குறுகிய கால வைப்பு நிதியாகவோ நிலையான வைப்பு நிதியாகவோ அல்லது வங்கி பொறுப்புறுதியாகவோ துணை ஆணையர் (கலால்) பெயரில் புதுச்சேரி யூனியன் ஆட்சிப் பரப்பிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட அல்லது அட்டவணையில் இடப்பட்ட எந்த வங்கியிலோ அவருடைய ஏலம் உறுதி செய்யப்பட்ட பதினைந்து வேலை நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

இருந்த போதிலும், கலால் துறை ஆணையர்/துணை ஆணையர் (கலால்) அவர்களால் எழுதிப் பதியப்பட்ட காரணங்களுக்காக மேற்படி பொறுப்புறுதிகள் தேசியமயமாக்கப்படாத அட்டவணையில் இடப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்டிருந்தால் அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ அதிகாரம் உண்டு.

(ஆ) அரசாங்கத்துடன் குத்தகை உடன்படிக்கைப் பத்திரம் ஒன்றை அவருக்கு சில்லரை மது விற்பனை உரிமையை எந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்கீழ் குத்தகைக்கு விடப்படுகிறது என்பதை குறிப்பிட்டு அவரது ஏலத்தொகை நிரந்தர உறுதி செய்யப்பட்ட ஆணை கிடைக்கப்பெற்ற 15 வேலை நாட்களுக்குள் (படிவம்-எல்-ஏ-வில் உள்ளபடி) எழுதி பதிவு செய்து தர வேண்டும்.

(இ) குத்தகைதாரர் அவர் செலுத்த வேண்டிய ஆண்டு கீஸ்தி தொகைக்கு குறையாத மதிப்புடைய சொத்துப் பத்திரங்களை ஈடாக சமர்ப்பிக்க வேண்டும். குத்தகைதாரர் காப்புத் தொகையாக 5 மாத

கீஸ்தியையும் முன்பணமாக முதல் மாத கீஸ்தியையும் செலுத்தியதுபோக, மீதமுள்ள குத்தகை தொகைக்கு அவர் ஈடாக கொடுத்த பத்திரங்களை படிவம் டி. எம்-1-ல் அடமானம் செய்ய வேண்டும். அவ்வாறு அடமானம் செய்யப்படும் சொத்து எந்த வில்லங்கமும் இல்லாததாகவும், அதன் மதிப்பு அரசுக்கு செலுத்தவேண்டிய பாக்கி குத்தகை தொகைக்கு குறையாததாகவும் இருத்தல் வேண்டும். **ஏலத் தொகை உறுதி செய்யப்பட்ட ஆணை கிடைத்த 15 வேலை நாட்களுக்குள் நிலுவையில் உள்ள 12 மாதக் குத்தகை தொகைக்கு அடமானப் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும்.**

(2) துணை விதி (1) பிரிவு (அ)- வில் குறிப்பிட்டுள்ளபடி **குத்தகை உறுதி செய்யப்பட்ட ஆணை கிடைத்த பதினைந்து வேலை நாட்களுக்குள் காப்புத்தொகை முழுவதையும், குத்தகை எடுத்த நபர் கட்டத் தவறினால், அவருக்கு குத்தகை உறுதிசெய்த ஆணை எந்தவிதமான அறிவிப்பும் தராமலேயே தானாகவே இரத்தாகிவிடும்.** மேலும் அவருக்கு அடுத்தபடியாக ஏலம் கேட்டவரின் ஏலத்தொகை அதிகபட்ச ஏலத்தொகையில் 90%-க்கு குறையாமல் இருந்தால்; அக்கடையின் சில்லரை விற்பனை உரிமை அவ்வாறு அடுத்தபடியான ஏலம் கேட்ட நபருக்கு காலம் துறை ஆணையரால் வழங்கப்படும் காப்புத்தொகை முழுவதும் கட்டாத நபருடைய பிணைத்தொகை அரசுக்காக கலால் துறை ஆணையரால் பறிமுதல் செய்யப்படும். மேலும் இது தொடர்பாக மறுஏலம் நடத்த நேர்ந்தால், அதன் விளைவாக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கும் அந்த நபர் பொறுப்பாவார்.

(3) எந்த நபருக்கு குத்தகை வழங்கல் உறுதி செய்யப்படுகிறதோ அவர் குத்தகை உடன்படிக்கையையும் அக்குத்தகை ஆண்டின் வருடக் குத்தகை தொகைக்கு பொறுப்புறுதியாக அளித்த சொத்துக்களின் அடமான பத்திரத்தையும் குத்தகை உறுதி கிடைத்த 15 வேலை நாட்களுக்குள் எழுதி பதிவுசெய்யத் தவறினால், அவருக்கு குத்தகை உறுதி செய்த ஆணை எந்தவிதமான அறிவிப்பும் தராமலேயே தானாகவே இரத்தாகிவிடும். மேலும் அவர் செலுத்திய காப்புத்தொகை பறிமுதல் செய்யப்படும். அவருக்கு அடுத்தபடியாக ஏலம் கேட்டவரின் ஏலத்தொகை அதிகபட்ச ஏலத்தொகையில் 90%-க்கு குறையாமல் இருந்தால் மதுவின் சில்லரை விற்பனை உரிமம் அத்தகைய அடுத்த ஏலம் கேட்ட நபருக்கு கலால் துறை ஆணையரால் வழங்கப்படும். அடுத்த அதிகபட்ச ஏலம் கேட்டவர் இதை ஏற்க மறுத்தால், அக்கடை கலால் துறை ஆணையரால் மறு ஏலம் விடப்படும்.

12. ஏலம் எடுத்தவர் ஆண்டின் மொத்த குத்தகை தொகை முழுவதையும் முன்பே செலுத்திவிட்டால் அவர் மேற்கூறிய துணை விதிகள் 1 (அ) மற்றும் (இ)-ல் உள்ள நிபந்தனைகளை நிறைவேற்றத் தேவையில்லை.

13. நிபந்தனை எண் 11-ஆம் பிரிவினுள்ள விதிகளை நிறைவேற்றப்பட்ட பின்பே, கடையை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்படவேண்டும். உரிமம் வழங்கப்படாத வரை எந்த குத்தகைதாரரும் மதுவை சில்லரை விற்பனை செய்வதற்குரிய உரிமையை செயல்படுத்த உரிமையற்றவராவார்.

14. ஏலத்தொகை ஏற்கப்படாதவர்களுக்கு வைப்பீடு செய்த பிணைத்தொகை திருப்பியளிக்கப்படும்.

15. (i) (i) கலையை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து குத்தகை காலம் தொடங்கும். 12 மாதங்கள் குத்தகை தொகையை பன்னிரண்டு மாதாந்திர சமமான தொகைகளாக செலுத்த வேண்டும்.

(ii) குத்தகைதாரர் ஒவ்வொரு மாதக் கிஸ்தியையும் அதற்கு முந்தைய மாதத்தின் 30-ஆம் தேதி அல்லது 31-ஆம் தேதி அல்லது கடைசி அலுவலக நாளிலோ அல்லது அதற்கு முன்பாகவே முன்பணமாக செலுத்த வேண்டும். முதல் மாதத்தின் கிஸ்தி முன்பணத்தை குத்தகை உறுதி செய்து ஆணையிட்ட ஐந்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

(2) அடுத்த மாதத்தின் கிஸ்தியை குறிப்பிட்ட தேதிக்குள் முன்பணமாக செலுத்தத் தவறினால் அறிவிப்பு செய்தபின் 30 நாட்களுக்குள் கலால் துறை ஆணையரால் உரிமம் இரத்து செய்யப்படும். மேலும் அந்தக் கடை மறு ஏலத்திற்கு விடப்படும்.

(3) மறு ஏலம் விடுவதற்குமுன் குத்தகைதாரர் கிஸ்தி முன்பணத்தை 9% வட்டியுடன் செலுத்தினால் அவர் அக்கலையை நடத்த கலால் துறை ஆணையர் அனுமதிக்கலாம். **எனினும் மறு ஏலம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட விளம்பர செலவு சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.**

(4) பணம் செலுத்தத் தவறிய குத்தகைதாரர் வட்டியுடன் பணம் செலுத்துவதோடல்லாமல் ஜாமீன்தாரர்களுடன் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் எஞ்சிய குத்தகை காலத்திற்கு மறு ஏலம் விடுவதால் அரசிற்கு ஏற்படும் வருவாய் இழப்பிற்கும் பொறுப்பாவார்கள். மாதாந்திர கிஸ்தி நிலுவைகளும் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பும் புதுவை வருவாய் வசூல் சட்டம், 1970 விதிகளின்கீழ் நிலவரி பாக்கியை வசூல் செய்வதுபோல் வசூல் செய்யப்படும்.

(5) கலால் துறை துணை ஆணையர் கிஸ்தித் தொகை மர வரி மற்றும் மரக்குத்தகை வசூலிப்பதற்காக மது வழங்குவதற்கான அனுமதி அல்லது கள் இறக்குதலை நிறுத்தலாம்.

(6) உரிமைதாரர் செலுத்திய காப்பு வைப்பீட்டுத் தொகை குத்தகை காலத்தின் இறுதியான ஐந்து மாதங்களுக்குரிய குத்தகைத் தொகைக்காக சரி செய்யப்படும். புதுவை கலால் விதிகளின் கீழ் துணை ஆணையர் (கலால்) பெயரில் தேசியமயமாக்கப்பட்ட அல்லது அட்டவணை வங்கிகளில் செலுத்தப்பட்டதின் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ஏதேனும் இருந்தால் அதை புதுவை கலால் விதிகள், 1970-ன் கீழ் அரசுக்கு சேரவேண்டிய பாக்கி இருப்பின் அத்தகைய பாக்கித் தொகைக்காக கழித்துக்கொண்டு மீதம் ஏதேனும் இருப்பின் அதை வைப்பீடு செய்தவருக்கு திரும்பத் தந்துவிட வேண்டும்.

16. ஆயத்தீர்வை விதிக்கத்தக்க பல்வேறு பொருட்கள்மீது கீழ்க்கண்டவாறு தீர்வை விதிக்கப்பட்டுள்ளது:

(i) ஒவ்வொரு ஹெக்டோ லிட்டர் தூய சாராயத்திற்கு ₹ 1,215.00 (ஒரு லிட்டருக்கு ₹ 4.50).

(ii) ஒவ்வொரு மரத்திற்கும் மர வரி-

(அ)தென்னை . . . ₹ 1 (ஆறு மாதத்திற்கு)

(ஆ) சவ்வரிசி பனைமரம் . . . ₹ 4 (வருடம் ஒன்றுக்கு)

(இ) பனைமரம் . . . ₹ 1 (வருடம் ஒன்றுக்கு)

(ஈ) பேரீச்சமரம் . . . ₹ 1 (வருடம் ஒன்றுக்கு)

(iii) அரசாங்க மரங்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திற்கு ₹ 1.75.

(iv) சாராயத்தின் வெறியச்சத்து வலு சுமார் 37°.

17. (i) சாராயத்தின்மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வடிசாலையால் வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படவேண்டும்.

(2) மேலே 15-வது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி செலுத்தத்தக்க குத்தகைத் தொகையுடன் அரசாங்க மரங்களுக்கான மர வரியையும். மரக் குத்தகையையும் முழுவதுமாகவும் தனியார் மரங்களானால் அதற்கான மர வரி முழுவதையும் செலுத்தி அதற்கான சலாணைக் கள் இறக்குவதற்கான உரிமம் பெறத் தேவையான விண்ணப்பத்துடன் இணைத்துக் கலால் துறை ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும்.

18. **குத்தகைதாரர்களுக்கு விற்கப்படும் சாராயத்தின் விலை புதுவை சாராய வடிசாலையில் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும்.** சாராயம் எடுக்கும்முன் புதுவை சாராய வடிசாலையால் விதிக்கப்படும் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மற்றும் நிர்ணயிக்கும் விலையை ஏற்றுக்கொள்வதாகவும் குத்தகைதாரர் புதுவை சாராய வடிசாலையுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும். இந்த விலை ஆயத் தீர்வை, விற்பனை வரி மற்றும் புதுவை மத்திய வருமான வரிச் சட்டங்களின்கீழ் அவ்வப்போது விதிக்கப்படும் வருமான வரி நீங்கலானது.

19. (i) சாராயம் சில்லரை விற்பனை செய்யும் குத்தகைதாரர்கள் 100 மற்றும் 50 மில்லி லிட்டர் அளவைகளையும் பாட்டில்களையும் மட்டுமே உபயோகிக்க வேண்டும். குத்தகைதாரர்கள் கோட்டாவில் 25 சதவீதம் சாராயத்தை பாட்டில்களிலும் (இதில் 0.5% வண்ணமண சாராயம் உட்பட), 75 சதவீதம் சாராயத்தை கேன்களிலும் எடுத்தல் வேண்டும். இது அவ்வப்போது மறு பரிசீலனை செய்யத்தக்கது.

(2) குத்தகை நடைமுறையில் உள்ள காலத்தில் அவ்வப்போது குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் சாராயத்திற்கான விற்பனை வரி, ஆயத்தீர்வை, வெறியச்சத்தின் வலு ஆகியவற்றை மாற்றி நிர்ணயிக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டு.

20. (i) அரசு சாராய வடிசாலை அல்லது இது சம்பந்தமாக அரசு அங்கீகாரம் பெற்ற வேறு எந்த சாராய வடிசாலை அல்லது டிப்போவிலிருந்து பெறப்பட்ட சாராயத்தைத் தவிர வேறு சாராயத்தை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறது.

(2) இணைக்கப்பட்டுள்ள விவர அட்டவணை-I-ல் மற்றும் அட்டவணை-III-ல் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு சாராயக்கடைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தினசரி சாராயத்தின் அளவைப் பெறுவதற்கு குத்தகைதாரருக்கு உரிமை உண்டு.

(3) பொறுப்புறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச சாராய அளவிற்கு சாராயத்தை குத்தகைதாரர் முறையாக எடுக்க வேண்டும். மற்றும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு குறிப்பிட்ட மாதத்திலும் குறைந்தபட்ச பொறுப்புறுதி செய்யப்பட்ட சாராயத்தின் அளவில் 50%க்குக் குறைவாக சாராயம் எடுக்கக்கூடாது. எந்த ஒரு குறிப்பிட்ட மாதத்திலும் பொறுப்புறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச சாராய அளவின் 50% எடுக்கத் தவறினால் அக்கடையின் உரிமம் கலால் துறை ஆணையரால் இரத்து செய்ய ஏதுவாகும்.

(4) துணை ஆணையர் (கலால்), ஏதாவதொரு தனிக்காரணத்திற்காக 'மே' மற்றும் 'சூன்' மாதங்கள் தவிர, மற்ற வேறு எந்த குறிப்பிட்ட மாதத்தில் வாங்கிய பொறுப்புறுதி செய்யப்பட்ட அளவு சாராயத்தில் எடுக்காமல் விட்ட அளவை அதற்கு அடுத்த மாதத்தில் வாங்க அந்த உரிமதாரருக்கு அனுமதி அளிக்கலாம்.

(5) ஆணையர் (கலால்) அவசியம் என்று கருதும்போதெல்லாம் 'மே' மற்றும் 'சூன்' மாதங்கள் தவிர மற்ற வேறு ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வாங்கிய பொறுப்புறுதி செய்யப்பட்ட அளவு சாராயத்தில் எடுக்காமல் விட்ட அளவை பின்வரும் மாதத்திலோ அல்லது மாதங்களிலோ வாங்க அந்த உரிமதாரருக்கு அனுமதி வழங்கலாம்.

(6) பொறுப்புறுதி செய்யப்பட்ட சாராயத்தில் எடுக்காமல் விட்ட அளவை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தும் உரிமை உரிமதாரருக்குக் கிடையாது. அவ்வாறு ஒரு மாதத்தில் எடுக்காமல் விட்ட சாராயத்தை அதற்கு அடுத்த மாதத்திலோ அல்லது மற்ற மாதங்களிலோ எடுக்க துணை ஆணையர் (கலால்) அல்லது கலால் துறை ஆணையர் (சந்தர்ப்பத்திற்கேற்ப) அனுமதித்தாலும் அல்லது அனுமதிக்க மறுத்தாலும் உரிமதாரர் அந்த மாதத்தின் ஒப்புக்கொண்ட முழு கிஸ்தித் தொகையையும் செலுத்துவதற்கு கட்டமைப்பட்டவராவார்.

(7) ஆனால், அந்த மாதத்திற்குரிய முழு கிஸ்தித் தொகையையும் செலுத்திப் பொறுப்புறுதிச் செய்யப்பட்ட அளவில் எடுக்காமல் விட்ட அளவை அடுத்த மாதத்திலோ அல்லது அடுத்துவரும் மாதங்களில் ஏதேனுமொன்றிலோ கலால் துறை ஆணையர் அனுமதிக்கக்கூடிய வகையில் பெறுவது பற்றித் தேர்ந்தெடுக்கும் உரிமை உரிமதாரருக்கு உண்டு.

(8) மேலும் அவ்வாறு பொறுப்புறுதிச் செய்யப்பட்ட அளவில் எடுக்காமல் விட்ட அளவை சூன் மாதம் 30-ஆம் தேதிக்குமேல் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

(9) சாராயக்கடையின் உரிமதாரர் தாம் பொறுப்புறுதிச் செய்த அளவுக்கு அதிகமாக சாராயம் வழங்குமாறு கோரக்கூடாது. ஆயினும், கிடைக்கும் தன்மையைப் பொறுத்துத் தேவையான அதிக அளவை எடுக்க அனுமதிக்கப்படலாம். ஆனால் அது எடுக்க அனுமதிக்கப்பட்ட அதிக அளவில் விகிதாச்சாரப்படி கூடுதல் கிஸ்தித் தொகையைச் செலுத்துவதற்கும் மற்றும் கலால் துறை ஆணையர் முடிவு செய்யக்கூடிய அத்தகைய பிற நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாகும்.

(10) முந்தைய ஆண்டின் உரிமகாலம் முடிவாகும்போது உரிமதாரர் வைத்துள்ள சாராய இருப்பில் மிச்சக் கையிருப்பு ஏதேனும் இருப்பின் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வழங்கீட்டு விலையைச் செலுத்திய பிறகு அடுத்துவரும் உரிமதாரர் எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு அடுத்துவரும் உரிமதாரரால் எடுத்துக் கொள்ளப்படும் மிச்சக் கையிருப்பாவது அக்கடைக்கு பொறுப்புறுதிச் செய்த அளவிற்காகச் சரிக்கட்டப்படும். அவ்வாறு மிச்சமுள்ள கையிருப்பை அடுத்துவரும் உரிமதாரர் எடுத்துக்கொள்ள முடியாதபோது, துணை ஆணையர் (கலால்) பொருத்தம் எனக் கருதும் ஏதேனும் வகையில் அம்மிச்சக் கையிருப்பை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து அவ்விற்பனையில் வரும் தொகையை முந்தைய ஆண்டின் உரிமதாரருக்குப் பட்டுவாடா செய்ய வேண்டும்.

(11) கடையில் வைத்திருக்கும் மற்றும் விற்கும் சாராயம் கலப்படம் செய்யப்படாமலும் நீர்வார்க்கப்படாமலும் இருப்பதுடன் அது புதுவை சாராய வடிசையை நிறுவனம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு சாராய ஆலை/டிப்போவில் வழங்கப்பட்ட சாராயமாக அதே தரத்தையும் வலுவையும் கொண்டதாயிருக்க வேண்டும்.

21. உரிமம் பெற்ற கடைகளில் மெட்ரிக் அளவைகளையும் எடைகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகும்.

22. (1) விவர அட்டவணை-I முதல் IV வரை குறிப்பிட்டுள்ள எல்லைகளுக்குள் தகுந்த இடங்களைப் பெறவேண்டிய பொறுப்பு குத்தகைதாரரின் தனிப்பட்ட பொறுப்பு ஆகும். விவர அட்டவணைகளில் குறிப்பிட்ட எல்லைக்குள் தகுந்த இடங்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் இழப்பீடு கோரிக்கை எதுவும் ஏற்கப்படமாட்டாது. ஒரு குத்தகையாண்டில் ஒரு கடையின் உரிமையாளர் தாம் கடை அமைத்திருக்கும் இடத்தை அந்தக் குத்தகையாண்டு முடிந்த உடனேயே காலி செய்துவிட்டு அக்கடைக்கு அடுத்த குத்தகையாண்டில் உரிமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரிடம் அந்த இடத்தை அவர் ஒப்படைத்து விடவேண்டும்.

(2) கடைகள், நடைபாதைகளையும் வீதிகளையும் பொது வழிகளையும் ஆக்கிரமித்துக்கொள்ளாத முறையிலே அமைக்கப்பட வேண்டும். விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள எல்லைகளுக்குப் புறம்பாக கடைகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற எல்லைகளுக்குள் அன்றி அவற்றிற்குப் புறம்பான இடங்களில் சாராயம் அல்லது கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

(3) உள்நிபந்தனை (1)-இல் கண்காணவாறு சந்தர்ப்பத்திற்கேற்ப விவர அட்டவணை-I முதல் IV வரையில் குறிப்பிட்டுள்ள நான்கெல்லைகளைக் கொண்ட அரசுக்கு சொந்தமான அல்லது நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான நிலப்பகுதியைக் குத்தகைதாரர் தேர்ந்தெடுத்தால், அதற்கு வருவாய்த் துறையால் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான வாடகையை அவர் கலால் துறை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

23. குத்தகையின் செலாவணிக் காலத்தில் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள எல்லைகளுக்குப் புறம்பான இடங்களில் ஒரு கடையை இடமாற்றம் செய்வது அவசியம் என்று கருதப்பட்டால், உரிம அதிகாரி எழுதி வைக்கவேண்டிய காரணங்களுக்காக ஒரு கடையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்ற வேண்டுமென்று உத்தரவிடலாம். உரிமதாரருக்கு மேற்படி மாற்றத்தின் காரணமாக இழப்பீடு எதுவும் பெற உரிமையில்லை.

24. ஒவ்வொரு கடையின் முக்கிய வாயிலில் அறிவிப்புப் பலகை ஒன்று இருத்தல் வேண்டும். அதில் "சாராயம்/கள்ளக்கடை எண்....." என்று வட்டார மொழியில் 10 சென்டி மீட்டருக்குக் குறையாத அளவுள்ள எழுத்துக்களால் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

25. எல்லா நாட்களிலும் காலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை கடைகள் திறந்து வைக்கப்பட வேண்டும். குறிப்பிட்டுள்ள கால அளவுக்கு மேல் கடைகளைத் திறந்து வைப்பதற்குச் சம்பந்தப்பட்ட துணை ஆணையர்களிடமிருந்து தனிப்பட்ட உத்தரவைப் பெற்றிருத்தல் வேண்டும்.

26. உரிமம் இன்னொருவருக்குத் துணைக் குத்தகைக்கு விடப்படக்கூடாது. மேலும், உரிமம் வழங்கிய அதிகாரியின் முன் அனுமதியின்றி இன்னொருவருக்கு மாற்றக்கூடியதும் அன்று. எனினும், குத்தகைதாரர் இறந்துவிட்டால் கடைகளை நடத்தும் பொறுப்பு பிணையாளர்களின் ஒப்புதலின்மேல் அவருடைய வாரிசுகளுக்கு ஒப்படைக்கலாம். பிணையாளர்கள், தங்கள் பொறுப்பைத் தீரும்படி பெற்றுக்கொண்டாலும் அல்லது கடைகளை வாரிசுகள் எடுத்து நடத்த மறுத்தாலும் குத்தகை முறிக்கப்படும். உரிமமும் இரத்து செய்யப்படும். மேலும் வரையறுக்கப்பட்ட முறையில் கடை மீண்டும் ஏலத்திற்கு விடப்படும்.

27. (1) சாராயத்தை எடுத்துச் செல்லும்போது புதுச்சேரி துணை ஆணையரால் நிர்ணயப் படிவத்தில் வழங்கப்படும் அனுமதிச் சீட்டுடன் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.

(2) அனுமதிச் சீட்டுகளைக் குத்தகைதாரர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அவற்றையும் கடந்த மாதத்தில் நடந்த கடையின் இலாப நட்டக் கணக்கில் இரண்டு பிரதிகளையும் ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதியில் சந்தர்ப்பத்திற்கேற்ப சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது துணைத் தாசில்தாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஐந்தொகைப் பிரதியில் ஒவ்வொரு நாளும் கடையில் பெற்றுக்கொண்ட சரக்கின் அளவும், அதனுடைய விற்பனை அளவும், விற்பனை விலையும் மீதி அளவும் இருப்பும் குறிப்பிட்டு இருத்தல் வேண்டும். குத்தகைதாரரின் கணக்குப் புத்தகங்களுடன் அந்தப் பிரதி ஒத்திருத்தல் வேண்டும். சாராயத்தை எடுத்துச் செல்வது மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது.

28. எண் பொறிக்கப்பட்ட மரத்திலிருந்து இறக்கப்பட்ட கள் நேரே உரிமம் பெற்றுள்ள கள்ளுக்கடைக்கு எடுத்துச் செல்லப்படுதல் வேண்டும். கள்ளுக்கடை குத்தகைதாரர் கள்ளிறக்குவதற்கு தான் வேலைக்கு அமர்த்தியுள்ள மரமேறிகளிடம் மரங்களின் சரியான இருப்பிடம் கள்ளிறக்கப்படுகின்ற மரங்களின் எண்ணிக்கை எந்தக் கடைக்காக கள் இறக்கப்படுகின்றதோ அந்தக் கள்ளுக்கடையின் எண் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ள ஓர் அனுமதிச் சீட்டைக் கட்டாயமாக வழங்க வேண்டும். இத்தகைய அனுமதிச் சீட்டு குத்தகைதாரரால் கையெழுத்திடப்பட்டிருத்தல் வேண்டும். ஆய்வு நடத்துகின்ற ஊழியர்கள் கேட்கும்போது, இந்த அனுமதிச் சீட்டைக் காட்ட வேண்டும். அனுமதிச் சீட்டைக் காட்டத் தவறினால் மோசடியாகக் கள்ளிறக்கப்படுகிறதென்று கருதப்படும். இம்மோசடிக்குச் சம்பந்தப்பட்ட நபர்கள் செயலில் உள்ள விதிகளில் குறிப்பிட்டுள்ள தண்டனைகளுக்கு உள்ளாவார்கள். திட்டுப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள கள்ளுக்கடைகள் சம்பந்தப்பட்டமட்டில் கள்ளைக் கொண்டு செல்லும்போது சரக்குகளைக் கொண்டு செல்வது பற்றிய அனுமதிச் சீட்டைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த சீட்டைக் குத்தகையாளர் விண்ணப்பத்தின்மேல் சம்பந்தப்பட்ட துணை ஆணையரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அந்தச் சீட்டில் குத்தகைதாரரின் பெயர், கடையின் எண் எங்கிருந்து கள் கொண்டு வரப்படுகிறது எடுத்துச் செல்லவேண்டிய கள்ளின் அளவு எங்கே எம்முறையில் எடுத்துக்கொண்டு போகப்படுகிறது குறிப்பிட்ட இடத்துக்கு எந்த நேரத்திற்குள் கொண்டு செல்லப்படவேண்டும் என்பன பற்றிய விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும்.

29. அலுவலக நாட்களாகத் தொடர்ந்து குறைந்தது ஏழு நாட்களுக்குச் சாராயம் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டதன் காரணமாகக் கடைகள் மூடப்பட்டாலன்றி எந்தவிதமான கிஸ்தி தள்ளுபடியும் செய்யப்படமாட்டாது.

30. கடைகளில் விற்பனைக்கு பயன்படுத்தும் கள், தூய்மையாகவும் நல்ல தரமுடையதாகவும் தண்ணீரோ அல்லது ஏனைய அன்னியப் பொருட்களோ கலக்கப்படாததாகவும் இருக்கவேண்டும்.

31. குத்தகைதாரர்கள் கீழ்க்கண்டவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளக்கூடாது:

- (அ) 18 வயதுக்குக் குறைந்தவர்கள்;
- (ஆ) தொற்று நோயால் பீடிக்கப்பட்டவர்கள்;
- (இ) எந்த ஒரு பெண்ணும்;

32. மது கீழ்க்கண்ட நபர்களுக்கு விற்கப்படவோ மற்றபடி வழங்கப்படவோ கூடாது:

- (அ) சித்தபேதமுடையவர்கள்;
- (ஆ) குடித்திருப்பதாகத் தெரிந்து அல்லது நம்பப்பட்ட நபர்கள்;
- (இ) கலகம் அல்லது மக்கள் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதில் பங்கெடுத்துள்ளதாக அல்லது ஏதேனும் குற்றம் புரிந்துள்ளதாகத் தெரிந்து அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்கள்;
- (ஈ) பதினெட்டு வயதுக்குக் குறைவான நபர்கள்;

33. விதிகளால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் மது கடைகளிலிருந்து வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

34. கடையில் சூதாடுதல் நடனமாடுதல் ஒருங்கு சேர்ந்து கூட்டம் கூடி உண்ணுதல் அல்லது வேறு ஏதேனும் கேளிக்கை நடத்துதல் அல்லது சட்ட விரோதமான செயல் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.

35. திருடர்கள் அல்லது ஏதேனும் குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகத்திற்கிடமானவர்கள் கடையில் இருந்தால் குத்தகைதாரர் போலீஸ் அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கவேண்டும்.

36. பின்வரும் நாட்களில் சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். சாராயம் மற்றும் கள் விற்பனை இருக்கக்கூடாது. கடை மூடப்படும் நாட்களுக்குச் சாராயம் தரப்படமாட்டாது:

- (1) (அ) திருவள்ளூர் தினம்
- (ஆ) வள்ளலார் ஜோதிநாள்
- (இ) மகாவீர் ஜெயந்தி
- (ஈ) மிலாது நபி
- (உ) காந்தி ஜெயந்தி;

(2) பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் அல்லது சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காகவும் அல்லது வேறு காரணத்திற்காகவும் கீழ்க்கண்ட நாட்களில் கள், சாராயக் கடைகளை மூடமாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு அரசுக்கு உரிமை உண்டு :

(அ) தேர்தல் நாளில் அதற்கு முந்தைய இரு நாட்களிலும் ;

(ஆ) துணை ஆணையர் (கலால்) அறிவிக்கும் மற்ற எந்த நாளிலும் ;

37. ரொக்கத்திற்கன்றி மற்றபடி மது விற்பனை செய்யப்படலாகாது.

38. (1) குத்தகைதாரரால் அதிகாரச் சான்று ஒன்றின் மூலம் முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட ஒருவரின் வேறு எவரும் கடையின் பொறுப்பை வகிக்கக்கூடாது.

(2) மேற்படி அதிகாரம் கலால் துறை துணை ஆணையரைக் கலந்த பிறகு கொடுக்க வேண்டும். குத்தகைதாரர் அவ்வாறு அதிகாரம் அளிக்கப்பட்ட நபரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் கட்டுண்டவராவார்.

39. குத்தகைதாரர் உரிமத்தின் நிபந்தனைகள் அல்லது 1970-ஆம் ஆண்டு புதுவை கலால் சட்டம் அல்லது அதன் கீழ் செய்துள்ள விதிகளின் விதிமுறைகளில் அவற்றின் மீறுதலை சம்பந்தப்பட்ட துணை ஆணையருக்கு அறிவிக்க வேண்டும். மேலும் அவர் இதுகுறித்து வெளியிடப்பட்ட எல்லா ஆணைகளையும் அனுசரிக்க வேண்டும்.

40. குத்தகைதாரர் கலால் துறை காவல் துறை அல்லது வருவாய்த் துறை அதிகாரிகளுடன் பண சம்பந்தமான விவகாரங்கள் எதுவும் வைத்துக் கொள்ளக்கூடாது.

41. (அ) கீழ்க்கண்ட அதிகாரிகள் கடைகளைப் பார்வையிடும் அதிகாரத்தையுடையவர்களாவார்கள் :

(1) துணை ஆய்வாளருக்குக் குறையாத பதவி வகிக்கும் ஓர் கலால் அதிகாரி ;

(2) தாசில்தாரின்/துணைத் தாசில்தாரின் பதவிக்குக் குறையாத பதவி வகிக்கும் ஒரு வருவாய்த் துறை அதிகாரி ;

(3) மருத்துவ/சுகாதாரத் துறையைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி.

(ஆ) குத்தகைதாரர், பார்வையிட வரும் நேரத்தில் மதுவை அளக்கப் பயன்படுத்தும் அளவுக்கலன்களைக் காட்ட வேண்டும். கடையையோ, மரங்களையோ பார்வையிடுவதற்கு எல்லா வசதிகளையும் அவர் செய்து கொடுக்கவேண்டும்.

(இ) குத்தகைதாரர் கலால் துறை துணை ஆணையர் நிர்ணயிக்கக்கூடியபடி ஆய்வுப் புத்தகத்தையும் ஏனைய பதிவேடுகளையும் வைத்து வரவேண்டும். மேலும் அவர் பார்வையிட்டது பற்றிய அனைத்துக் குறிப்புகள் பற்றி பதிந்து வைத்துக்கொள்வதுடன் ஏனைய பதிவுகளையும் சரியாக செய்துவர வேண்டும். ஆய்வு புத்தகம் குத்தகைக்கால அளவு முடிந்தவுடன் கலால் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப் படவேண்டும்.

42. குத்தகையில் செலாவணிக் காலத்தின்போது மது விற்பனைக்குரிய உரிமம் இரத்து செய்யப்படும் நேர்வில் உரிமதாரருக்கு எந்தவிதமான இழப்பீடும் பெற உரிமையில்லை.

43. மர வரி மற்றும் மரக்குத்தகை கொடுப்பதற்கு உட்பட்டு உரிமம் பெற்ற கடைகளுக்குள் கள் வழங்கப்படுவதற்காக குத்தகைதாரருக்கு அரசாங்க மரங்கள் அல்லது தனியார் மரங்கள் அல்லது அரசாங்க மரங்களும் தனியார் மரங்களும் கள் இறக்குவதற்காக வகுத்துக் கொடுக்கப்படும். தனியார் மரங்கள் குறித்து கள் இறக்க அதன் சொந்தக்காரரிடம் எழுதி அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.

44. (அ) வகுத்துக் கொடுத்துள்ள மரங்களில் அடையாளமும்வரை எந்த மரங்களிலும் கள் இறக்கப்படவோ வடிக்கப்படவோ கூடாது. ஆனால், மர வரி செலுத்திய பிறகு கள் இறக்குவதற்கு மேற்படி மரங்களைத் தயார் செய்யலாம்.

(ஆ) கலால் துறையில் பதிவு செய்யப்படாத மரங்களிலிருந்து எந்தக் குத்தகைதாரரும் கள் இறக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு மீறினால், கள் இறக்குவோரின்மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாகுவதோடு அன்றி உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கடையை மூடுவதற்குக் குத்தகைதாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

45. பேரீச்ச மரங்களின் நேர்வில் கள் இறக்கும் காலம் சாதாரணமாக நான்கு மாதங்களாகும். ஆனால், சில தனிப்பட்ட நேர்வுகளில் துணை ஆணையர் ஒரு மாதத்திற்கு மேற்படாமல் நீட்டிப்பு அளிக்கலாம்.

46. தென்னை மரங்களின் நேர்வில் கள் இறக்கும் காலம் 1-7-2013 முதல் 31-12-2013 வரை உள்ளது. 1-1-2014 முதல் 30-6-2014 வரை உள்ளதுமான அரையாண்டுக் காலங்களாகும். எனினும் தனிப்பட்ட நேர்வுகளில் துணை ஆணையர் ஒரு மாதத்திற்கு மேற்படாமல் நீட்டிப்பு அளிக்கலாம். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் 30-6-2014-க்கு மேல் கள் இறக்க அனுமதிக்கப்படமாட்டாது.

47. சூன் 30-ஆம் தேதிக்குமுன் வரும் பதினைந்து தினங்களில் மரங்கள் அடையாளம் இடப்படும். ஆனால் சூன் 30-ஆம் நாள் அல்லது உறுத்தித்தேதி இவ்விருண்டில் எது பிந்தியதோ அந்த நாளில் பிற்பகலுக்கு முன் பாணைகள் கட்டப்படக்கூடாது.

48. இரவு 8.00 மணிக்கும் காலை 6.00 மணிக்கும் இடையே உரிமம் அளிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறொங்கும் கள் வடித்தெடுக்கப்படவோ வைத்திருக்கப்படவோ கூடாது.

49. சம்பந்தப்பட்ட கலால் துறை ஆய்வாளரின் முன் அனுமதியின்றி குத்தகைதாரர் வேறொரு உரிமதாரரிடம் கள் வாங்கக் கூடாது. ஆனால் மேற்கூறிய அதிகாரி தமக்கு இது குறித்து விண்ணப்பம் செய்துகொள்வதின் மூலமும் அதன் அவசியத்தை உணர்த்துவது மூலமும் கீழ்க்கண்ட நேர்வுகளில் கேட்கப்பட்ட அனுமதியை வழங்கலாம்:

(அ) திருவிழா முதலியவற்றின் காரணமாக அல்லது கலால் அதிகாரியால் எழுத்து மூலம் பதிந்து வைக்கப்பட வேண்டிய ஏனைய ஒரு காரணமாக ஒரு கடையில் வழக்கத்திற்கு திகமான கள் தேவைப்படுதல்.

(ஆ) ஒரு குத்தகையின் கடைசி சில நாட்களில் மரங்களில் கள் வடிதலை நிறுத்திவிடுதல்.

(இ) குத்தகை காலத்தின் இறுதியில் ஓர் உரிமையாளரால் கள் இறக்கப்படும்போது அது புதிய குத்தகை காலத்தில் சில நாட்களுக்கு முன்னதாகவே கடைக்கு வந்துவிடக்கூடாது.

50. மரங்களிலிருந்து கள் இறக்கப்படுதல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாகும் :

(அ) பேரிச்ச மரத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறைக்கு அல்லது ஆண்டில் நான்கு மாதங்களுக்கு மேற்பட்டு கள் இறக்கப்படக்கூடாது. ஆனால், துணை ஆணையர் வேறு மரங்கள் இன்மையால் அதே மரத்தில் கள் இறக்குவது அவசியம் எனக் கருதினால் அவர் ஒன்றுவிட்ட ஆண்டுகளில் மேற்படி மரத்தில் கள் இறக்க அனுமதிக்கலாம்.

(ஆ) கள் இறக்கும் அனுமதியின் நடைமுறைக்கால அளவில் மரங்களிலிருந்து அதிகமாக கள் இறக்கப்படக்கூடாது. ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கள் இறக்கப்படலாம்.

(இ) பேரிச்ச மரங்களின் நேர்வில் அடி மரத்திலிருந்து இரண்டு மீட்டருக்குள் அல்லது வேறு ஒரு கீறலின் மேற்பகுதியிலிருந்து 45 சென்டி மீட்டருக்குள் எந்த ஓரிடத்திலும் புதிதாக கீறல் செய்யக்கூடாது;

(ஈ) கீறும் இடத்தில் அதன் ஆழமும் அகலமும் மரத்தின் விட்டத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்படக்கூடாது. கீறலின் 20 சென்டி மீட்டருக்கு மேற்படலாகாது. கீறல் செய்யப்பட்ட பக்கத்தில் கீறலின் மேல்வரிசையின் நடுவினுள்ள ஈட்டு முனை முடிக்கொத்து நீங்கலாக எட்டு மடல்களுக்குக் குறையாமல் விட்டு வைக்க வேண்டும்;

(உ) நடுவினுள்ள ஈட்டு போன்ற முடிக்கொத்தினைத் தொடக்கூடாது;

(ஊ) குத்தகைதாரர் அவருக்கு உரிமம் அளிக்கப்பட்ட மரங்களை வெட்டவோ ஊறுபடுத்தவோ அல்லது வெட்ட அல்லது ஊறுபடுத்த அனுமதிக்கவோ கூடாது;

(எ) குத்தகைதாரர் தமக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ள பேரிச்ச மரத்திற்கு அழிவு உண்டாக்கும் வகையில் அதைத் தயார்படுத்தவோ அல்லது கீறல் செய்யவோ கூடாது;

(ஏ) பொதுநோக்கங்களுக்காக ஏலம் விடப்பட்ட மரங்கள் திரும்ப பெற்றுக்கொள்ள நேரிடில் குத்தகைதாரர் எந்தவித உரிமைக் கோரலும் எழுப்பக்கூடாது. (அல்லது) நகரசபை கொம்யூன் பஞ்சாயத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை மற்றும் அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகைகள் செலுத்தாத குத்தகைதாரரின் கடைகள் மறு ஏலத்திற்கு விடப்படும்.

(ஐ) கள்ளுக்கடை குத்தகைதாரர்கள் கட்டாயமாக காப்புறுதி பாலிசி எடுத்து அதை கலால் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

51. சாராயம் விற்கும் குத்தகைதாரர் கடையில் ஒரு மீட்டருக்கு மேற்படாத உயரத்தில் பணம் வாங்கும் மேடை ஒன்றை அமைக்க வேண்டும்.

52. அரசு சாராய வடிசாலை/வேறு சாராய ஆலை/டிப்போவிலிருந்து வழங்கப்படும் சாராயத்தை எடுத்துச் செல்வதன் பொருட்டு அதன் மாதிரி சாராயத்திற்காகக் கொள்கலன்களையும்

குப்பிகளையும் குத்தகைதாரர் பயன்படுத்த வேண்டும். அவர் அவற்றைத் திறம்பட அடைத்துச் சீவிட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.

53. மாதிரி சாராயக் குப்பியில் குறைந்த அளவு 750 மில்லி லிட்டர் சாராயம் இருக்க வேண்டும். குத்தகைதாரர் அரசு சாராய வடிசாலை அல்லது அரசு அங்கீகரித்த வேறு சாராய ஆலை/டிப்போவிலிருந்து கொடுக்கப்பட்ட மாதிரி குப்பி எந்தச் சரக்கு ஒப்படை குறித்து வழங்கப்பட்டதோ அந்தச் சரக்கு ஒப்படை முழுதும் விற்கப்படும் வரை அந்தக்குப்பியின் சீலை உடைத்து திறந்து அதிலிருக்கும் சாராயத்தை விற்கக்கூடாது.

54. (1) பீங்கான் ஜாடிகள் மரக்குப்பிகள் மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் அல்லது பாட்டில்கள் அல்லது துணை ஆணையரால் குறிப்பாக அனுமதிக்கப்படும் வேறு எந்த பாத்திரங்களில் அன்றி வேறு எந்த பாத்திரங்களிலும் சராயம் விற்பனைக்கு வைத்திருக்க கூடாது.

(2) குத்தகைதாரர் பார்வையிடும் வேளையில் அளந்து பார்ப்பதை வசதிபடுத்தும் பொருட்டு சம்மந்தப்படுத்தப்பட்ட கலால் துறை ஆய்வாளரால் சான்றளிக்கப்பட்ட அளவுகோள்களையும் கொள்கலன்களையும் கடையில் வைத்திருக்க வேண்டும்.

(3) குத்தகைதாரர்கள் கடை நடத்த அனுமதியளிக்கப்பட்ட இடத்தில் மின்சாரம் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும்.

(4) கடை நடத்துமிடத்தில் நல்ல காற்றோட்ட வசதியும் சுகாதார வசதியும் செய்யப்பட்டு தினமும் கிருமிநாசினிகளால் சுத்தப்படுத்தப்படவேண்டும். கடை நடக்குமிடம் குப்பைகள் இன்றி சுத்தமாக பராமரிக்கப்படவேண்டும். தீன்பண்டங்கள் கண்ணாடி ஜாடியில் அல்லது வலைகளால் மூடப்பட்டு வைத்திருந்தல் வேண்டும்.

(5) நுகர்வோருக்கு நன்கு தெரியும்படி சாராயப் புட்டிகளை வைக்க வேண்டும். குத்தகைதாரர்கள் புட்டிகளை நுகர்வோர் முன்னிலையில் திறந்து நன்கு தெரியும்படி வைக்கவேண்டும். புட்டியிலுள்ள அலுமினிய புட்டிகள் திரும்ப உபயோகப்படாவண்ணம் நசுக்க வேண்டும்.

55. குத்தகைதாரர் நிர்ணயப் படிவத்தில் உண்மையான சரியான அன்றாடக் கணக்குகளை வைத்துவர வேண்டும். கடையில் வரவுகளடங்கிய அனுமதிச் சீட்டுக்கள் அனைத்தையும் தொடர் வரிசையில் அவர் பாதுகாத்து வர வேண்டும். பதிவேடுகள் அரசாங்கத்தின் சொத்தாக இருக்கும். மேலும் குத்தகைதாரர் தமது உரிமம் காலாவதி ஆவதன்மேல் அவற்றைச் சம்மந்தப்பட்ட கலால் அதிகாரிக்கு திரும்ப கொடுக்க வேண்டும்.

56. குத்தகைதாரர் ஒரு கடையில் குத்தகை, மரவரி, மரக்குத்தகை செலுத்த தவறினாலோ அல்லது விற்பனை நோட்டீசில் கண்டுள்ள ஏதாவது ஒரு நிர்ப்பந்தத்தை மீறினாலோ அல்லது 1970-ஆம் ஆண்டு புதுவை கலால் சட்டத்தின் 28-ஆவது பிரிவில் சொல்லியுள்ள ஏதேனும் காரணங்களுக்காகத் துணை ஆணையர் அவருடைய உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.

57. இந்த அறிவிப்பில் திட்டவட்டமாக கூறப்படாத விவரங்களைப் பொறுத்தமட்டில் 1970-ஆம் ஆண்டு புதுவை கலால் சட்டத்தின்கீழ் குறிப்பிட்டுள்ள விதிகள்/நிபந்தனைகள் பொருந்தும்.

கோ. ராகேஷ் சந்திரா.
ஆணையர் (கலால்).

இணைப்பு — I

பிணைக்கொடுத்தல்/பொறுப்பேற்றல்

குறிப்பு : இரண்டரை ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதப்பட வேண்டும்.

இதனடியில் கையொப்பமிடும்மகன்/மனைவி/மகள் ஆகிய.....எண்.....வீதியில் வசிக்கும் நான் இதன்மூலம் இந்தியக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக இருக்கும் துணை ஆணையர் (கலால்), புதுச்சேரி/காரைக்கால் அவர்களுக்கு எழுதிக்கொடுத்த வரைமொழி உடன்படிக்கைப் பத்திரம்.

1. 2013-ஆம் ஆண்டு சூன் மாதம்.....ஆம் தேதியன்று கள்ளக் கடை/சாராயக் கடை சில்லரை விற்பனை உரிமங்களை விற்பனை செய்வதற்காக நடக்கவிருக்கும் ஏலத்தில் திரு.....கள்ளக் கடை/சாராயக் கடை எண்.....உள்ள கடைக்குண்டான ஏலத்தில் பங்குபெற உத்தேசித்திருப்பதால் அவருக்காக நான் ஜாமீன்தாரராக இருக்க சம்மதம் தெரிவிக்கிறேன்.

2. நான், இத்துடன் என் பெயரில்.....ரூபாய் வரை நொடிப்பிலா நிலை குறித்த சான்றிதழும் அதில் கண்டுள்ள சொத்துக்களின் மூலாதாரப் பத்திரங்களையும் கொடுத்துள்ளேன். மேற்கூறிய ஏலத்தில் பங்குபெறும் திரு.....அதிகத் தொகை ஏலம் கூறிய ஏலதாரராகி அவருடைய ஏலக் கேள்வி அரசால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நான் கொடுத்துள்ள நொடிப்பிலா நிலை குறித்த சான்றிதழில் கண்டுள்ள சொத்துக்களின் மூலாதாரப் பத்திரங்களைப் பற்றுப்பொறுப்பு/பொருட்பிணை பொறுப்பு உண்டாக்கும் நோக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

3. இந்தப் பிணை உறுதிமொழியானது திரு.....அவர்கள் கேட்ட ஏலத் தொகை ஏற்கப்படாமல் அல்லது உறுதிப்படுத்தப்படாமல் போனாலன்றி இரத்து செய்ய முடியாது.

4. புதுவை கலால் விதி எண் 144-ன்கீழ் கலால் துறை ஆணையரால் அறிவிக்கப்பட்ட ஏல நிபந்தனைகளுக்கு மேற்சொன்ன திரு.....உட்படாமல் அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்தையும் நான் ஈட்டுறுதி செய்யவேண்டும் என்பதையும் அறிவேன்.

5. இந்த உறுதிமொழி பிணையமானது மேற்சொன்ன திரு.....அவர்களின் ஏலக் கேள்வி உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர் கலால் விதிகளின்கீழ் எந்தவொரு முறைப்படி அமைந்த ஆவணம் மற்றும் பத்திரங்களுக்கு குந்தகமாக அமையாது என்று உறுதி கூறுகிறேன்.

2013-ஆம் ஆண்டு.....மாதம்.....ஆம் தேதியன்று புதுச்சேரியில் கையொப்பமிடப்பட்டது.

ஜாமீன்தாரர்கள்.

சாட்சிகள் : (1)

(2)

குத்தகை எடுப்பவர்

சாட்சிகள் : (1)

(2)

ஜாமீன்தாரரை நானே அடையாளம் காட்டியுள்ளேன்

குத்தகை எடுப்பவர்

இந்தியக் குடியரசுத் தலைவருக்காகவும் அவர் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சாட்சிகள் : (1)

(2)

இணைப்பு - II

உடன்பாடு பத்திரம்

குறிப்பு : இரண்டரை ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதப்படவேண்டும்.

2013-ஆம் ஆண்டு சூன் மாதம்.....ஆம் நாள் புதுச்சேரி குடி
திருமகன்/மகள்/மனைவி.....
.....ஆகிய நான்வீதியில்
.....ஆம் எண்ணுள்ள வீட்டில் வசிக்கும் நான், இந்தியக் குடியரசுத் தலைவரின்
பிரதிநிதித்துவம் பெற்ற துணை ஆணையர் (கலால்) , புதுச்சேரி/ காரைக்கால் அவர்களுக்குத் தற்காலிக ஏலதாரரான
நான் எழுதிக்கொடுத்த உடன்படிக்கைப் பத்திரமாவது :

சாராயக்கடை சில்லரை விற்பனை உரிமங்கள் வழங்குவதற்கு அரசு.....
.....தேதி நடத்திய ஏலத்தில் சாராயக்கடைக்காக மேற்சொன்ன
திருஅவர்கள் அதிகத்
தொகை அளித்ததின்பேரில் தற்காலிக உரிமதாரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், தற்காலிக உரிமதாரர் அளித்த தொகை உறுதிபடுத்துவதற்காக அரசின்முன் உள்ளது.

ஆகையால் மேற்சொன்ன தற்காலிக ஏலதாரராகிய நான், அரசின் முடிவு தெரியும் வரை மேற்சொன்ன ஏலத்
தொகையைத் திரும்பப் பெறமாட்டேன் என்றும் அல்லது அத்தொகையை அரசு உறுதிப்படுத்தாவிட்டால் நான் கேட்ட கேள்வித்
தொகைக்குக் கட்டுப்படுவேன் என்றும், அரசின் ஒப்புதல் மற்றும் ஒப்புதல் இன்மை தெரிவிக்கப்படும் வரையில் காத்திருப்பேன்
என்றும், அவ்வாறு அல்லாமல் கேள்வியைத் திரும்பப்பெறும் தருணத்தில் அரசிற்கு ஏற்படும் அனைத்து நஷ்டங்களையும்
ஈட்டுறுதி செய்ய இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்.

2013-ஆம் ஆண்டு சூன் மாதம்ஆம் தேதியன்று
புதுச்சேரியில் கையொப்பமிடப்பட்டது. ஜாமீன்தாரரை நானே அடையாளம் காட்டியுள்ளேன்.

குத்தகை எடுப்பவர்

சாட்சிகள் : (1)

(2)

ஜாமீன்தாரர்கள்

சாட்சிகள் : (1)

(2)

ஜாமீன்தாரரை நானே அடையாளம் காட்டியுள்ளேன்.

குத்தகை எடுப்பவர்

இந்தியக் குடியரசுத் தலைவருக்காகவும் அவர் சார்பிலும் எற்றுக்கொள்ளப்பட்டது

துணை ஆணையர் (கலால்),

சாட்சிகள் : (1)

(2)

இணைப்பு —III

படிவம்— U-1

[விதி எண் 151 (2A) (ii)-ஐக் காண்க]

உறுதிமொழி

கள்ளு/ சாராயக் கடைகளுக்காக அன்று நடைபெற உள்ள ஏலத்தில்,
 கொம்பியுன் பஞ்சாயத்து / நகராட்சியைச் சேர்ந்த கள்ளு/ சாராயக்
 கடை எண் கடையை, புதுச்சேரி விலாசத்தில்
 வசிக்கும் மகன்/மகள்/ மனைவி ஆகிய
 நான், ஏலம் கேட்கும் நோக்கமுடன் பங்கு பெறுகிறேன்.

புதுவை கலால் விதிகள், 1970 மற்றும் சிறப்பு அரசிதழ் எண் 38, தேதி 3-6-2013 மூலமாக நடைபெற உள்ள ஏலத்தில்
 பங்கேற்கும் ஏலம் கேட்க விழைவோர்கள் பின்பற்ற வேண்டிய விற்பனை நிபந்தனைகள் மற்றும் அதன் தொடர்பாக கடைபிடிக்க
 வேண்டிய நடைமுறைகளையும் நான் நன்றாக அறிவேன்.

நான் கேட்ட ஏலத்தொகை ஏற்றுக்கொள்ளப்பட்டால், நான் காப்புத் தொகையை கட்டி விடுவேன், மேலும் குத்தகை
 ஒப்பந்தத்தையும், அடமான பத்திரத்தையும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நிறைவேற்றி பதிவு செய்து கொடுப்பேன் என்று நான் உறுதி
 கூறுகிறேன்.

ஒருவேளை நான் மேற்கூறிய அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்யத் தவறினால் ஏல அறிவிப்பில்
 குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நான் சம்மதிக்கிறேன்.

பங்கேற்பவர்.

இணைப்பு — IV

படிவம்—U-2

(விதி எண் 153 A-யைக் காண்க)

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரரின் உறுதிமொழி

கள்ளு/சாராயக் கடைகளுக்கு இன்று தேதியில் நடைபெற்ற ஏலத்தில், புதுச்சேரி கொம்யூன்/நகராட்சி கள்ளு/ சாராயக் கடை எண் உள்ள கடையை ₹ மாத கிஸ்தியாக ஏலம் கேட்ட என்னை தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரராக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம் தொடங்குவதற்கு முன்பாக துணை ஆணையர் (கலால்) அவர்களால் பகிரங்கமாக படித்துக் காட்டப்பட்ட மற்றும் அரசிதழ் எண் 38, தேதி 3-6-2013-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கண்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் நான் நன்றாக அறிவேன்.

நான் காப்புத் தொகையை கட்டி விடவும் மற்றும் குத்தகை ஒப்பந்தத்தையும், ஈடு செய்யும் வகையில் கொடுத்துள்ள சொத்துக்களின் அடமான பத்திரத்தையும் விற்பனை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிறைவேற்றி பதிவு செய்வேன் என்றும் இதன்மூலம் நான் உறுதியளிக்கிறேன்.

காப்புத்தொகை கட்டத் தவறினாலோ குத்தகை ஒப்பந்தத்தையும் அடமான பத்திரத்தையும் நிறைவேற்றி பதிவு செய்யத் தவறினாலோ எனது ஏலத் தொகை உறுதி செய்யப்பட்டது தானாகவே இரத்தாகிவிடும் என்பதோடு மட்டுமல்லாமல், விற்பனை அறிவிப்பின்படி கிஸ்தித் தொகையை முன்பணமாக கட்ட வேண்டும் என்பதையும், இந்த விற்பனை நிபந்தனையை பின்பற்றத் தவறினால் ஏற்படும் விளைவுகளையும் நான் நன்றாக அறிவேன்.

எனவே, நான் நிபந்தனைகளை பின்பற்றத் தவறினால், எனது காப்புத் தொகையை பறிமுதல் செய்யவும் உறுதிசெய்த ஆணையை இரத்து செய்யவும் நான் ஒப்புக்கொள்வதாக இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.

பங்கேற்பவர்.

விவர அட்டவணை – I
புதுப்பிக்கப்பட்ட கடைகள்
சாராயம்

I. அரியாங்குப்பம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 2 : மணவெளி — இக்கடை மணவெளி வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 70/1/A, பிளாட் எண் 23 & 24, 3600 சதுர அடி அளவில், பிளாட் எண் 19 & 20க்கு தெற்கில், புதிய பாதைக்கு வடக்கில், பிளாட் எண் 22-க்கு மேற்கில் மற்றும் பிளாட் எண் 25-க்கு கிழக்கில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 6,96,150

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 557 லி.

II. மண்ணாடிப்பட்டி கொம்பூன் பஞ்சாயத்து—

உரிமம் எண் 1 : மணலிப்பட்டி — இக்கடை, மணலிப்பட்டி வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 5/3-ல் அமைந்துள்ள திருமதி முனியம்மா அவர்களுக்குச் சொந்தமான மனை எண் 81-ல். மனை எண் 61-க்கு தெற்கிலும், ரோட்டிற்கு வடக்கிலும், மனை எண் 18-க்கு கிழக்கிலும், மனை எண் 60-க்கு மேற்கிலும் மைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, மணலிப்பட்டி வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 9/1-ல் உள்ள அரசு புறம்போக்கு புளியந்தோப்பில் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, மணலிப்பட்டி வருவாய் கிராமத்தில் V.G. சேகர் என்பவருக்குச் சொந்தமான மறு அளவை எண் 5/1-ல் செஞ்சி ரோட்டிற்கு, வடக்கிலும், தமிழ்நாடு எல்லைக்கு கிழக்கிலும், வீராசாமி நிலத்திற்கு தெற்கிலும், நீர்த்தொட்டிக்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 3,79,050

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 373 லி.

உரிமம் எண் 4 : ஆண்டியார்பாளையம் — இக்கடை, கலித்தரத்தாங்குப்பம் வருவாய் கிராமத்தில் A. சரவணனுக்குச் சொந்தமான ரீ-சர்வே எண் 138/1A-ல் வாய்க்காலுக்கு வடக்கிலும், மெயின் ரோட்டிற்கு தெற்கிலும், ரைஸ்மில்லுக்கு மேற்கிலும், குடியிருப்பு பகுதிக்குக் கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 3,02,400

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 258 லி.

உரிமம் எண் 10 : செல்லிப்பட்டி — இக்கடை செல்லிப்பட்டி வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 32/4-ல் அர்ஜீன கவுண்டருக்குச் சொந்தமான நிலத்தில், அர்ச்சுனன் நிலத்திற்கு தெற்கு மற்றும் மேற்கிலும், செல்லிப்பட்டி ரோட்டிற்கு கிழக்கிலும் மற்றும் திருவண்ணாமலை சாலைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 5,25,000

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 417 லி.

உரிமம் எண் 12 : புராணசிங்குபாளையம் — இக்கடை, மண்ணாடிப்பட்டி கொம்பூன் வாதானூர் வருவாய் கிராமத்தில் திரு ஆதிகேசவனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 209/4-இல் புதிய சர்வே எண் 210/3, 210/1 210/4-க்கு மேற்கு மற்றும் தமிழ்நாடு எல்லைக்கு தெற்கு புதிய சர்வே எண் 209/3 வடக்கு மற்றும் தமிழ்நாடு எல்லைக்கு கிழக்கில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 3,28,650

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 362 லி.

உரிமம் எண் 18 : திருபுவனைப்பாளையம் — இக்கடை, திருபுவனை வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 112-ல் திருபுவனைப்பாளையம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 7,57,050

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 611 லி.

உரிமம் எண் 23 : மண்ணாடிப்பட்டி — இக்கடை, மண்ணாடிப்பட்டி வருவாய் கிராமத்தில் புதிய ரீ-சர்வே எண் 1/14-ல் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் (கிழக்கு-வடக்கிலும்) திருவண்ணாமலை ரோட்டிற்கு, கோவிந்தன் நிலத்திற்கு மேற்கிலும் சதாசிவ ரெட்டியார் நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 4,30,851

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 490 லி.

VI. புதுச்சேரி நகராட்சி

உரிமம் எண் 6 : துப்பராயப்பேடி — இக்கடை புதுச்சேரி வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில், வார்டு-E, பிளாக்-6, டவுன் சர்வே எண் 5 துப்பராயப்பேட்டில் ரோட்டிற்கு மேற்கு, கழிவு நீர் வாய்க்காலுக்கு கிழக்கில் கோயில் நிலத்திற்கு தெற்கு, இடுகாட்டிற்கு வடக்கில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 3,20,460

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 364 லி.

VII. வில்லியனார் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 8 : மங்கலம்— இக்கடை மங்கலம் வருவாய் கிராமத்தில் ராசாத்திக்கு சொந்தமான புதிய சர்வே எண் 106/pt., உள்ள நிலத்தில் வாய்க்காலுக்கு வடக்கிலும், மடுகரை ரோட்டிற்குக் கிழக்கிலும், ராசாத்திக்குச் சொந்தமான நிலத்திற்கு மேற்கிலும், (மெயின் ரோட்டிலிருந்து 20 மீட்டருக்கப்பால் இக்கடை அமைதல் வேண்டும்).

மா.கு.வி. : ₹ 3,53,194

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 400 வி.

சாராயம்

காரைக்கால் பகுதி

II. கோட்டுச்சேரி கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 4 : கோட்டுச்சேரி—இக்கடை கோட்டுச்சேரி ரெவினயூ கிராமத்தில் புதிய சர்வே எண் 178/2-ல் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொறையாறு ரோட்டிற்கு கிழக்கே 100 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 151 நாணவாய்க்கால் மேற்கு ரீ-சர்வே எண் 178/1, 3ஏ, 3பி, கிழக்கு ரீ-சர்வே எண் 177/1, தெற்கு ரீ-சர்வே எண் 178/3 ஜி 3 எச்.

மா.கு.வி. : ₹ 9,51,300

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 517 வி.

உரிமம் எண் 5 : மண்டபத்தூர்— இக்கடை திருவேட்டக்குடி வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சர்வே எண் 226/4, 226/9-இல் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 226/2, 3 மற்றும் 225/5, தெற்கு ரீ-சர்வே எண் 226/5, 240/4, கிழக்கு 226/9, 227/1, 2A, 3A, 3B 339/2, 3 மேற்கு 226/2, 4, 5, 6, 7, 8.

(அல்லது)

இக்கடை திருவேட்டக்குடி வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 230/2 அருள்மிகு திருமேனி அழகர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 230/1, தெற்கு 231/2, கிழக்கு ரீ-சர்வே எண் 230/1 ஏ, 1 பி, மேற்கு 229/5பி.

மா.கு.வி. : ₹ 1,40,700

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 145 வி.

விவர அட்டவணை – II

புதுப்பிக்கப்பட்ட கடைகள்

கள்

I. அரியாங்குப்பம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 2 : தவளக்குப்பம்— இக்கடை, அபிஷேகப்பாக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள திரு எழில் ராஜா என்பவருக்குச் சொந்தமான மறு அளவை எண் 150/4-ல், மனை எண் 22-இல் மறு அளவை எண் 150/3-க்கு கிழக்கிலும், கடலூர் ரோட்டிற்கு மேற்கிலும் மனை எண் 21-க்கு வடக்கிலும் மனை எண் 23-க்கு தெற்கிலும் மற்றும் கடலூர் ரோட்டிலிருந்து 10 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 7,413

உரிமம் எண் 4 : நல்லவாடு— இக்கடை, பூரணாங்குப்பம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 133/5-ல் முனிசிபல் புறம்போக்கு நிலத்தில் உப்பனாறு ஆற்றுக்கு கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு, நல்லவாடு ரோட்டிற்கு (பூரணாங்குப்பம் ரோட்டிற்கு எதிரில்) தெற்கில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 8,839

II. பாகூர் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 7 : முள்ளோடை—இக்கடை உச்சிமேடு வருவாய் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு மறு அளவை எண் 32/2-ல் உச்சிமேடு வருவாய் கிராம மறு அளவை எண் 32/6B-க்கு கிழக்கிலும், மறு அளவை எண் 32/1-க்கு மேற்கிலும், வாய்க்காலுக்கு தெற்கிலும், மறு அளவை எண் 32/2 வடக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை உச்சிமேடு வருவாய் கிராமத்தில் ஜெயமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான மறு அளவை எண் 60/1-ல் மனை எண் 1, 2, & 3-ல் மனை எண் 4-க்கு கிழக்கிலும், மறு அளவை எண் 63/3A-க்கு வடக்கிலும், மேற்கிலும், ரோட்டிற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 13,668

உரிமம் எண் 9 : கன்னியக்கோயில்—இக்கடை, மணப்பட்டு வருவாய் கிராமத்தில் திருநாவுக்கரசுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 144/2 அரசு புறம்போக்கு நிலத்திற்கு மேற்கு, வண்டி பாதைக்கு தெற்கு, அரசு புறம்போக்கு மனைக்கு வடக்கு மற்றும் விபர்டி ஓயின்ஸ்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 13,495

II. மண்ணாடிப்பட்டு கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 2 : விங்காரெட்டிப்பாளையம்—இக்கடை காட்டேரி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 39-ல் விங்காரெட்டிப்பாளையத்தில் பாப்பான் குளத்திற்கு கிழக்கிலும், ஆறுமுகம் நிலத்திற்கு மேற்கிலும் விங்காரெட்டிப்பாளையத்திலிருந்து வானூர் போகும் ரோட்டிற்கு வடக்கில் 10 மீட்டருக்கப்பால் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 31,500

IV. நெட்டப்பாக்கம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : மடுகரை-I — இக்கடை, மடுகரை வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 86/10-ல் உள்ள, மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தென் மூலையிலும், நெல்லிக்குப்பம் ரோட்டிற்கு மேற்கிலும், ஏரி வாய்க்காலுக்குத் தெற்கிலும்-கிழக்கிலும், மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, மீதமுள்ள நிலத்திற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, மடுகரை வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 43/2-ல் உள்ள, மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சிறுவந்தாடு சாலைக்கு தெற்கிலும், மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, மீதமுள்ள நிலத்திற்கு கிழக்கிலும், நரசா ரெட்டியார் நிலத்திற்கு மேற்கிலும் மற்றும் தமிழ்நாடு எல்லைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 75,180

உரிமம் எண் 7 : மடுகரை-II — இக்கடை, மடுகரை வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 34/1 J. ராணி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சுப்ரமணியன் நிலத்திற்குக் கிழக்கிலும், செழியன் நிலத்திற்கு மேற்கிலும் கோதண்டபாணி வகையறா நிலத்திற்கு வடக்கிலும், மொளப்பாக்கம் ரோட்டிற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 39,437

உரிமம் எண் 8 : கல்மண்டபம் — இக்கடை, பண்டசோழநல்லூர் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு புதிய சர்வே எண் 128-ல் வடுகுப்பம் ரோட்டிற்கு தெற்கு, புதிய சர்வே எண் 127-க்கு மேற்கு அரசு புறம்போக்குக்கு வடக்கு,பாதைக்கு கிழக்கே அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 18,380

V. உழவர்கரை நகராட்சி

உரிமம் எண் 3 : கருவடிக்குப்பம் — இக்கடை கருவடிக்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 147/3, 147/4-ல். டி. சீனுவாசன் மற்றும் டி. பாலசுப்பிரமணியன் ஆகியவர்களுக்கு சொந்தமான நிலத்தில் அமைதல் வேண்டும். புதிய சர்வே எண் 147/4-க்கு வடக்கு, கருவடிக்குப்பம் ரோட்டிற்கு தெற்கு, புதிய சர்வே எண் 147/2 நிலத்திற்கு கிழக்கு, புதிய சர்வே எண் 146/2 நிலத்திற்கு மேற்கு, கருவடிக்குப்பம் ரோட்டிற்கு 20 மீட்டருக்கு அப்பால்.

மா.கு.வி. : ₹ 12,719

உரிமம் எண் 5 : மேட்டுப்பாளையம் — இக்கடை, உழவர்கரை வருவாய் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான கதாஸ்தர் எண் 941, 942-இல், உழவர்கரை போகும் ரோட்டிற்கு கிழக்கிலும், உடையவர் நிலத்திற்கு மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 15,914

VI. புதுச்சேரி நகராட்சி

உரிமம் எண் 1 : சோலைத்தாண்டவன்குப்பம் — இக்கடை, முத்தியால்பேட்டை வருவாய் கிராமத்தில் டவுன் சர்வே எண் 11, வார்டு-A பிளாக் 19, சீனிவாச கிராமணிக்குச் சொந்தமான நிலத்தில் ஷண்முக முதலியார் நிலத்திற்கு கிழக்கு, வடக்கு வைத்தியநாத முதலியார் இடத்திற்கு மேற்கு, கோதண்டராமன், லக்ஷ்மணசாமி நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும். இக்கடையின் முகப்பு பெருமாள் கோயில் வீதியில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 4,410

உரிமம் எண் 3 : முருங்கப்பாக்கம் — இக்கடை, முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் சந்திரசேகருக்குச் சொந்தமான வார்டு O, பிளாக்-4, டவுன் சர்வே எண் 19/9-ல் நரேஷ் மாப்பிள்ளைக்கு கிழக்கு, பார்வதி நிலத்திற்கு மேற்கு, ரோட்டிற்கு தெற்கு, ரத்தினவேல் நிலத்திற்கு வடக்கில் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில், சுப்பராயன், த/பெ. நாராயணசாமி கவுண்டர் என்பவருக்குச் சொந்தமான வார்டு-O, பிளாக்-4, டவுன் சர்வே எண் 24/6, மறு அளவை எண் 235/3 Pt.-ல் பூமிதேவி நிலத்திற்கு வடக்கு மற்றும் மேற்கு, பார்வதி நிலத்திற்கு கிழக்கு, ரோட்டிற்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 5,933

VII. வில்லியனார் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 14 : மணக்குப்பம் - இக்கடை, மணக்குப்பம்
வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 9 உள்ள புறம்போக்கு நிலத்தில் சிவராந்தகம் ரோட்டுக்கு கிழக்கேயும். பாலன் முதலியார் நிலத்திற்கு தெற்கேயும், முத்துக்குமாரசாமி உடையார் நிலத்திற்கு வடக்கேயும், அரசு புறம்போக்கிற்கு மேற்கேயும் அமைதல் வேண்டும்.

மா.கு.வி. : ₹ 9,274

கள் காரைக்கால் பகுதி

II. கோட்டுச்சேரி கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : கொன்னகாவெளி— இக்கடை வரிச்சிக்குடி (வடக்கு) கிராமத்தில் புதிய சர்வே எண் 14/1 உள்ள புன்செய் நிலத்தில் அமைதல் வேண்டும். மேற்படி இடம் பூப்பிராட்டி @ முல்லையம்மாளுக்குச் சொந்தமானது.

மா.கு.வி. : ₹ 5,786

V. திருமலைராயன்பட்டினம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 2 : மேலையூர்—இக்கடை மேலையூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 92/8 திட்டச்சேரி ரோட்டிற்கு 50 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும். இந்த இடம் நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவினுக்குச் சொந்தமானது.

(அல்லது)

இக்கடை, திருபட்டினம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 92/3 திருமதி வேதவள்ளி, க/பெ. வடிவேலு நாடார் அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும். தெற்கில் பூங்குளம் வாய்க்கால் கண்ணி கிழக்கில் வேதவள்ளிக்குச் சொந்தமான புஞ்சை மேற்கில் பூங்குளம் மற்றும் வடக்கில் முத்துசாமி பிள்ளை வகையறாவிற்கு சொந்தம்.

மா.கு.வி. : ₹ 23,967

விவர அட்டவணை - III

ஏலம் விடப்படவுள்ள கடைகள்

சாராயம்

புதுச்சேரி பகுதி

I. அரியாங்குப்பம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : அரியாங்குப்பம் — இக்கடை மணவெளி வருவாய் கிராமத்தில் R.தங்கவேலு நாடாருக்குச் சொந்தமான ரீ-சர்வே எண் 4/8B-ல் உள்ள நிலத்தில், அருணகிரி நிலத்திற்கு

கிழக்கிலும் கடலூர் ரோட்டுக்கு மேற்கிலும், மல்லிகா நிலத்திற்கு தெற்கிலும், கமலம்மாள் நிலத்திற்கு வடக்கிலும் இருக்குமாறு அமைதல் வேண்டும். கடலூர் ரோட்டிலிருந்து 10 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி. : ₹ 96,00,000

மா.கு.வி. : ₹ 8,00,000

பி.தொ. : ₹ 9,60,000

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 775 லி.

உரிமம் எண் 3 : பெரிய வீரம்பட்டினம் — இக்கடை அரியாங்குப்பம் வருவாய் கிராமத்தில் பெரிய வீரம்பட்டினம் கிராமத்தில் மறு அளவை எண் 100/4, என்ற அரசு புறம்போக்கு நிலத்திற்கு கடைசியிலும், மறு அளவை எண் 119ற்கு மேற்கிலும், மறு அளவை எண் 102ற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி. : ₹ 40,80,000

மா.கு.வி. : ₹ 3,40,000

பி.தொ. : ₹ 4,08,000

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 248 லி.

உரிமம் எண் 4 : தவளக்குப்பம் — இக்கடை, அபிஷேகப்பாக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள திரு எழில் ராஜா என்பவருக்குச் சொந்தமான மறு அளவை எண் 150/4-ல், மனை எண் 22-இல் மறு அளவை எண் 150/3-க்கு கிழக்கிலும், கடலூர் ரோட்டிற்கு மேற்கிலும் மனை எண் 21-க்கு வடக்கிலும் மனை எண் 23-க்கு தெற்கிலும் மற்றும் கடலூர் ரோட்டிலிருந்து 10 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி. : ₹ 64,25,700

மா.கு.வி. : ₹ 5,35,475

பி.தொ. : ₹ 6,42,570

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 530 லி.

உரிமம் எண் 5 : பூர்ணாங்குப்பம் — இக்கடை, பூரணாங்குப்பம் வருவாய் கிராமத்தில் R. எழில்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ரீ-சர்வே எண் 18/18 உள்ள நிலத்தில், குளத்துக்கு போகும் பாதைக்கு கிழக்கிலும், கேசவன் நிலத்திற்கு மேற்கிலும், புதுக்குப்பம் போகும் ரோட்டுக்கு வடக்கிலும் குளத்துக்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி. : ₹ 35,76,000

மா.கு.வி. : ₹ 2,98,000

பி.தொ. : ₹ 3,57,600

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 251 லி.

உரிமம் எண் 6 : அபிஷேகப்பாக்கம் — இக்கடை, அபிஷேகப்பாக்கம் வருவாய் கிராமத்தில், அரசு புறம்போக்கு ரோடு புதிய சர்வே எண் 117-ல், ரங்காரெட்டிப்பாளையத்தில் இருந்து திம்மநாயக்கன்பாளையத்திற்குப் போகும் பாதையில் அரசு புறம்போக்கு ரோட்டிற்கு மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கிலும் புதிய சர்வே எண் 115/2 அரசு புறம்போக்கு வாய்க்காலுக்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	44,28,960
மா.கு.வி.	:	₹	3,69,080
பி.தொ.	:	₹	4,42,896
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		440 லி.

உரிமம் எண் 7 : நல்லவாடு — இக்கடை, பூரணாங்குப்பம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 133/5-ல் முனிசிபல் புறம்போக்கு நிலத்தில் உப்பனாறு ஆற்றுக்கு கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு, நல்லவாடு ரோட்டிற்கு (பூரணாங்குப்பம் ரோட்டிற்கு எதிரில்) தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	36,15,228
மா.கு.வி.	:	₹	3,01,269
பி.தொ.	:	₹	3,61,523
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		359 லி.

உரிமம் எண் 8 : காசாந்திட்டு — இக்கடை, தவளக்குப்பம் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் புதிய சர்வே எண் 141/3-ல் ரோட்டிற்கு கிழக்கு, குப்புசாமி நிலத்திற்கு தெற்கு, பழனியம்மாள் நிலத்திற்கு மேற்கில், எல்லையம்மாள் நிலத்திற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

தவளக்குப்பம் வருவாய் கிராமத்தில் ராமுவக்குச் சொந்த இடமான புதிய சர்வே எண் 141/2இல் ரோட்டிற்கு கிழக்கு மற்றும் தெற்கு, அரசு புறம்போக்கு நிலத்திற்கு வடக்கு, ஆறுமுக கிராமணி நிலத்திற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	38,40,000
மா.கு.வி.	:	₹	3,20,000
பி.தொ.	:	₹	3,84,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		299 லி.

உரிமம் எண் 9 : திம்மநாயக்கன்பாளையம் — இக்கடை, T.N. பாளையம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 177/2ல் அரசு புறம்போக்கு நிலத்தில் கண்ணன் நிலத்திற்கு வடக்கிலும், பருஷோத்தம ரெட்டியார் நிலத்திற்கு மேற்கிலும், வைத்திலிங்க ரெட்டியார் நிலத்திற்கு கிழக்கிலும், வெங்கடேசன் நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, T.N. பாளையம் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 178 அரசு புறம்போக்கு நிலத்தில் ஆற்றிற்கு கிழக்கிலும், பருஷோத்தம ரெட்டியார் நிலத்திற்கு மேற்கிலும், ரோட்டிற்கு வடக்கிலும் மற்றும் சூடுகாட்டிற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	60,36,000
மா.கு.வி.	:	₹	5,03,000
பி.தொ.	:	₹	6,03,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		487 லி.

II. பாகூர் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : கரையாம்புத்தூர் — இக்கடை, கரையாம்புத்தூர் வருவாய் கிராமத்தில் விஜயரங்கத்திற்கு சொந்தமான புதிய சர்வே எண் 78/1, உள்ள நிலத்தில் தென்பெண்ணையாற்றிற்குச் செல்லும் பாதைக்குக் மேற்கு, புதிய சர்வே எண் 77-க்கு கிழக்கு புதிய சர்வே எண் 86-க்கு தெற்கு மற்றும் புதிய சர்வே எண் 79-நிலத்திற்கு வடக்கிலும் இக்கடை அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,05,32,000
மா.கு.வி.	:	₹	17,11,000
பி.தொ.	:	₹	20,53,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		689 லி.

உரிமம் எண் 2 : மணமேடு — இக்கடை, மணமேடு வருவாய் கிராமத்தில் ஆற்றுகரைக்கு கிழக்கு மேற்கு தெற்கு, புதிய சர்வே எண் 103 அரசு புறம்போக்கு நிலத்தில் பெண்ணையாற்றுக்கு வடக்கு கரையில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,39,80,000
மா.கு.வி.	:	₹	11,65,000
பி.தொ.	:	₹	13,98,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		702 லி.

உரிமம் எண் 3 : குருவிநத்தம் — இக்கடை, குருவிநத்தம் வருவாய் கிராமத்தில் கோவிலுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 31/1-இல் செட்டிக் குளத்திற்கு கிழக்கிலும் செட்டிக்குளம், தேவஸ்தானம் கோவில் நிலத்திற்கு மேற்கு, வடக்கு மற்றும் தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,14,12,000
மா.கு.வி.	:	₹	9,51,000
பி.தொ.	:	₹	11,41,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		840 லி.

உரிமம் எண் 4 : ஆராய்ச்சிக்குப்பம் — இக்கடை, பரிக்கல்பட்டு வருவாய் கிராமத்தில் பார்த்திபன் எனப்பவருக்குச் சொந்த இடமான புதிய சர்வே எண் 182/7-ல் தென் பெண்ணையாற்றுக்கு வடக்கும், சரேஜா (ஏ) சரஸ்வதி நிலத்திற்குத் தெற்கும், ரோட்டிற்கு மேற்கும், பாவாடை நிலத்திற்குக் கிழக்கும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, பரிக்கல்பட்டு வருவாய் கிராமத்தில் திருமதி வசந்தா அவர்களுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 183/7-ல் தென் பெண்ணையாற்றிற்கு செல்லும் ரோட்டிற்கு மேற்கும், வசந்தா இடத்திற்கு கிழக்கு மற்றும் தெற்கு பார்த்திபன் நிலத்திற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	94,32,000
மா.கு.வி.	:	₹	7,86,000
பி.தொ.	:	₹	9,43,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		720 லி.

உரிமம் எண் 5 : பாகூர் — இக்கடை, பாகூர் வருவாய் கிராமம் புதிய சர்வே எண் 46, அரசு புறம்போக்கில் பாகூர் ரோட்டிற்கு மேற்கிலும், கரைமேடு ரோட்டிற்கு தெற்கிலும் வாய்க்காலுக்கு வடக்கிலும், தர்மலிங்கம் நிலத்திற்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	76,92,000
மா.கு.வி.	:	₹	6,41,000
பி.தொ.	:	₹	7,69,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		649 லி.

உரிமம் எண் 6 : கிருமாம்பாக்கம் — இக்கடை கிருமாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள புதிய சர்வே எண் 93/1 உள்ள முனிசிபல் புறம்போக்கு நிலத்தில், நாகப்பனூர் செல்லும் பாதைக்குத் தெற்கிலும், புதிய சர்வே எண் 93/2க்கு வடக்கும் மேற்கும் கிருமாம்பாக்கத்திலுள்ள பாசன வாய்க்காலுக்குக் கிழக்கிலும் இக்கடை அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	75,84,000
மா.கு.வி.	:	₹	6,32,000
பி.தொ.	:	₹	7,58,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		625 லி.

உரிமம் எண் 7 : கன்னியக்கோயில் — இக்கடை, மணப்பட்டு கிராமத்தில் திருநாவுக்கரசுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 144/2-இல், அரசு புறம்போக்கு நிலத்திற்கு மேற்கு மற்றும் வண்டி பாதைக்கு தெற்கு, அரசு புறம்போக்கு மனைக்கு வடக்கு மற்றும் லிபெர்டி ஓயின்ஸ்க்கு கிழக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,86,48,000
மா.கு.வி.	:	₹	15,54,000
பி.தொ.	:	₹	18,64,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,447 லி.

உரிமம் எண் 8 : மணப்பட்டு — இக்கடை, மணப்பட்டு வருவாய் கிராமத்தில் உள்ள மூர்த்திக்குப்பம் போகும் பாதைக்குக் கிழக்கில், மணப்பட்டிற்கும் மூர்த்திக்குப்பத்திற்கும் இடையில் புதிய சர்வே எண் 218/3-இல், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். புதிய சர்வே எண் 218/3-க்கு தெற்கு, வடக்கு, மேற்கு.

12 மா.கு.வி	:	₹	34,37,364
மா.கு.வி.	:	₹	2,86,447
பி.தொ.	:	₹	3,43,736
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		340 லி.

உரிமம் எண் 9 : கடுவனூர் — இக்கடை, கடுவனூர் வருவாய் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சர்வே எண் 38-இல் தமிழ்நாடு எல்லைக்கு மேற்கிலும், கடுவனூர் ஏரிக்கு கிழக்கு மற்றும் வடக்கிலும், கரையாம்புத்தூர் ரோட்டிற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	56,76,000
மா.கு.வி.	:	₹	4,73,000
பி.தொ.	:	₹	5,67,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		476 லி.

உரிமம் எண் 10 : பன்னித்தட்டு — இக்கடை கிருமாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 106/5-இல் லட்சுமி, க/பெ. கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமான இடத்தில், வாய்க்காலுக்கு தெற்கு மற்றும் மேற்கிலும், கிருஷ்ணராஜ் ரெட்டியார் மற்றும் பரமேஸ்வரி நிலத்திற்கு கிழக்கிலும், பன்னித்தட்டு ரோட்டிற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	47,64,000
மா.கு.வி.	:	₹	3,97,000
பி.தொ.	:	₹	4,76,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		349 லி.

உரிமம் எண் 11 : முள்ளோடை — இக்கடை உச்சிமேடு
வருவாய் கிராமத்தில் ஜெயமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான
மறு அளவை எண் 60/1-ல் மனை எண் 1,2,3,-ல் மனை
எண் 4-க்கு கிழக்கிலும், மறு அளவை எண் 63/3A-க்கு
வடக்கிலும், மேற்கிலும் மற்றும் ரோட்டிற்கு தெற்கிலும் அமைதல்
வேண்டும்.

12 மா.கு.வி.	: ₹ 2,00,52,000
மா.கு.வி.	: ₹ 16,71,000
பி.தொ.	: ₹ 20,05,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	: 1,744 லி.

உரிமம் எண் 12 : அரங்கனூர் — இக்கடை அரங்கனூர்
வருவாய் கிராமத்தில் திருமதி வளர்மதி அவர்களுக்குச்
சொந்தமான ரீ. சர்வே எண் 109/11-ல் அமைதல் வேண்டும்.
வளர்மதி நிலத்திற்கு கிழக்கிலும், தெற்கு வடக்கு மற்றும் பாசூர்
மெயின் ரோட்டிற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை அரங்கனூர் வருவாய் கிராமத்தில், ரீ-சர்வே எண் 78/2,
அருள், த/பெ. முத்தையா நாயுடுவுக்கு சொந்தமான நிலத்தில்,
வெள்ளந்திர வாய்க்காலுக்கு தெற்கில், பாசூர்-வில்லியனூர்
ரோட்டுக்கு மேற்கில், உடையவர் மீதமுள்ள நிலத்திற்கு கிழக்கு
மற்றும் வடக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	: ₹ 36,48,000
மா.கு.வி.	: ₹ 3,04,000
பி.தொ.	: ₹ 3,64,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	: 328லி.

உரிமம் எண் 13 : பனையடிக்குப்பம் — இக்கடை,
பனையடிக்குப்பம் வருவாய் கிராமத்தில், புதிய சர்வே எண் 30/
2-இல் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஏரி வாய்க்கால் வடக்கேயும்,
புறம்போக்கு நிலத்திற்கு கிழக்கு-மேற்கேயும், சுப்பாரெட்டியார்
நிலத்திற்கு தெற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	: ₹ 46,20,000
மா.கு.வி.	: ₹ 3,85,000
பி.தொ.	: ₹ 4,62,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	: 309 லி.

உரிமம் எண் 14 : கொம்மாந்தன் மேடு — இக்கடை,
பரிக்கப்பட்டு வருவாய் கிராமத்தில் கொம்மாந்தன் மேடு என்னும்
ஊரில் புதிய சர்வே எண் 165/1-இல் உள்ள அரசு புறம்போக்கு
நிலத்தில் பெண்ணை ஆற்றிற்கு வடக்கிலும், ரோட்டிற்கு
மேற்கிலும், கிருஷ்ணசாமி செட்டியார் புன்செய் நிலத்திற்குக்
கிழக்கிலும், பென்சமின் தொமினிக் புன்செய் நிலத்திற்குத்
தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	: ₹ 2,43,00,000
மா.கு.வி.	: ₹ 20,25,000
பி.தொ.	: ₹ 24,30,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	: 1,060 லி.

உரிமம் எண் 15 : குடியிருப்புப்பாளையம் — இக்கடை,
சேலியமேடு வருவாய் கிராமத்தில் நாகமுத்துக்குச் சொந்தமான
புதிய சர்வே எண் 161/5-இல் ஆதிங்கப்பட்டு ரோட்டிற்கு தெற்கு
அரசு வாய்க்காலுக்கு வடக்கு, மேற்கு, தீபாஞ்சான் நிலத்திற்கு
கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	: ₹ 37,44,000
மா.கு.வி.	: ₹ 3,12,000
பி.தொ.	: ₹ 3,74,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	: 280 லி.

உரிமம் எண் 16 : நரம்பை — இக்கடை பிள்ளையார்ப்பம்
வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 174/1 உள்ள அரசு
புறம்போக்கு நிலத்தில் நரம்பை ரோட்டிற்கு தெற்கிலும், புதிய
சர்வே எண் 135/5-க்கு கிழக்கிலும் மீதமுள்ள புதிய சர்வே எண்
174/1-க்கு மேற்கு மற்றும் வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	: ₹ 41,04,000
மா.கு.வி.	: ₹ 3,42,000
பி.தொ.	: ₹ 4,10,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	: 301 லி.

உரிமம் எண் 17 : உச்சிமேடு — இக்கடை, உச்சிமேடு
வருவாய் கிராமத்தில் ரீசர்வே எண் 151/6-இல் கேசவன்
என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், உச்சிமேடு ரோட்டிற்கு
கிழக்கிலும், ராசு நாடார் நிலத்திற்கு வடக்கிலும், கேசவன்
நிலத்திற்கு தெற்கிலும், ஆதிமூலம் நிலத்திற்கு மேற்கிலும்
அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	: ₹ 52,68,000
மா.கு.வி.	: ₹ 4,39,000
பி.தொ.	: ₹ 5,26,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	: 776 லி.

உரிமம் எண் 18 : சோரியாங்குப்பம் — இக்கடை, பாசூர்
கொம்யூன் குருவிந்தம் வருவாய் கிராமத்தில் திரு ராமு @
ராமமூர்த்திக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 197/3-இல்
ரோட்டிற்கு மேற்கும், தெற்கும் ஆற்றிற்கு வடக்கு மற்றும்
வசந்தராமன் நிலத்திற்கு கிழக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 1,47,39,360
மா.கு.வி.	:	₹ 12,28,280
பி.தொ.	:	₹ 14,73,936
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	1,200 லி.

III. மண்ணாடிப்பட்டு கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 2 : திருக்கனூர் — இக்கடை, மண்ணாடிப்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 107/2-ல் K. சிவகாமசுந்தரி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சிவா மனைக்குக் கிழக்கிலும், வேலாயுதம் மனைக்கு மேற்கிலும், விழுப்புரம் ரோட்டிற்குத் தெற்கிலும், கண்ணையன் மனைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, மண்ணாடிப்பட்டு வருவாய் கிராமத்தில் திருக்கனூர் புதிய சர்வே எண் 105/9 முத்துலட்சுமிக்குச் சொந்தமான நிலத்தில், கண்ணன் மனைக்குக் கிழக்கிலும், கிருஷ்ணன் மனைக்கு மேற்கிலும், திருவண்ணாமலை ரோட்டிற்குத் தெற்கிலும், முத்துசாமி மனைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 1,75,44,000
மா.கு.வி.	:	₹ 14,62,000
பி.தொ.	:	₹ 17,54,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	1,323 லி.

உரிமம் எண் 3 : சோம்பட்டு — இக்கடை, வாதானூர் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் ரீ-சர்வே எண் 6-இல் திருவண்ணாமலை செல்லும் ரோட்டிற்கு வடக்கில், ரோட்டிலிருந்து 10 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்திற்கு கிழக்கு மேற்கு, தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 29,52,000
மா.கு.வி.	:	₹ 2,46,000
பி.தொ.	:	₹ 2,95,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	181 லி.

உரிமம் எண் 5 : மதகடிப்பட்டு — இக்கடை, மதகடிப்பட்டு வருவாய் கிராமத்தில் உள்ள ரீ-சர்வே எண் 54 மற்றும் 55 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், விழுப்புரம் ரோட்டிற்கு வடக்கிலும், பூசாரிக்குட்டைக்கும் ஊரல் குட்டைக்கும் போகும் பாதைக்கு மேற்கிலும், விழுப்புரம் ரோட்டிலிருந்து 30 மீட்டருக்கப்பால் வடபுறத்தில் இக்கடை அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 86,59,392
மா.கு.வி.	:	₹ 7,21,616
பி.தொ.	:	₹ 8,65,939
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	383 லி.

உரிமம் எண் 6 : திருவண்டார்கோயில் — இக்கடை, திருவண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 124/6-ல் தவமணி க/பெ. பொன்முடி, ராதாமணி க/பெ. கருப்பண்ண நாடார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அமைதல் வேண்டும். உமாமகேஸ்வரி நிலத்திற்கு தெற்கு, வேணுரெட்டியார் நிலத்திற்குக் கிழக்கு மேற்கு மற்றும் வடக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 68,36,076
மா.கு.வி.	:	₹ 5,69,673
பி.தொ.	:	₹ 6,83,608
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	486 லி.

உரிமம் எண் 7 : சோரப்பட்டு — இக்கடை, சோரப்பட்டு வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் புதிய சர்வே எண் 66/2-ல் திருவண்ணாமலை ரோட்டிற்கு தெற்கு, மோரீஸ் இஞ்சாசி நிலத்திற்கு வடக்கு, களத்துக்கு மேற்கு, சோரப்பட்டு பிள்ளையார் கோயில் நிலத்திற்கு கிழக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 41,52,000
மா.கு.வி.	:	₹ 3,46,000
பி.தொ.	:	₹ 4,15,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	297 லி.

உரிமம் எண் 8 : புதுக்குப்பம் — இக்கடை, புதுக்குப்பம் வருவாய் கிராமம் புதிய சர்வே எண் 84 உள்ள ரோட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மைலம் ரோட்டிற்கு கிழக்கு, புத்தேரிக்கு மேற்கு, புதிய சர்வே எண் 84-ல் மீதமுள்ள இடத்திற்கு வடக்கு மற்றும் தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 15,02,112
மா.கு.வி.	:	₹ 1,25,176
பி.தொ.	:	₹ 1,50,211
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	126 லி.

உரிமம் எண் 9 : குப்பம் — இக்கடை, குப்பம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 103 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சுத்துக்கேணி ரோட்டிற்குத் தென்புறம் பி.கே. 4500 மைல் கல்லின் மேற்கில் இக்கடை மேற்படி மைல் கல்லிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 38,52,000
மா.கு.வி.	:	₹ 3,21,000
பி.தொ.	:	₹ 3,85,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	315 லி.

உரிமம் எண் 11 : வாதானார் — இக்கடை, வாதானார் வருவாய் கிராமத்தில் புதிய ரீ-சர்வே எண் 101/2 உள்ள குணசேகரனுக்குச் செந்தமான இடத்தில் திருவண்ணாமலை ரோட்டிற்கு தெற்கேயும், குப்புசாமி ரெட்டியார் நிலத்திற்கு வடக்கேயும், முருகேசன் கவுண்டர் நிலத்திற்குக் கிழக்கேயும், இடுகாட்டுக்குப் போகும் பாதைக்கு மேற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	41,88,000
மா.கு.வி.	:	₹	3,49,000
பி.தொ.	:	₹	4,18,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		301 வி.

உரிமம் எண் 13 : கொத்தபுரிந்தம் — இக்கடை, திருவாண்டார்கோயில் வருவாய் கிராமம் ரீ-சர்வே எண் 30/9-ல் தனசிங் நிலத்தில் ரோட்டிற்கு மேற்கு, வடக்கு, தங்கப்பன் நிலத்திற்கு கிழக்கிலும், குப்புசாமி நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	32,41,896
மா.கு.வி.	:	₹	2,70,158
பி.தொ.	:	₹	3,24,190
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		268 வி.

உரிமம் எண் 14 : வம்புப்பட்டு — இக்கடை, வம்புப்பட்டு வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில், புதிய சர்வே எண் 57-ல், புதிய சர்வே எண் 56/5-க்கு கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு, மாசிலாமணி நிலத்திற்குத் தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	49,56,000
மா.கு.வி.	:	₹	4,13,000
பி.தொ.	:	₹	4,95,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		338 வி.

உரிமம் எண் 15 : சன்னியாசிக்குப்பம் — இக்கடை, சன்னியாசிக்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 54/4-ல், உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ரிஷபம் கோயில் தோப்பிற்கு வடக்கேயும், பம்பை ஆற்றிற்குத் தெற்கேயும், ரோட்டிற்கு மேற்கேயும், தேவராசு நிலத்திற்குக் கிழக்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	21,96,000
மா.கு.வி.	:	₹	1,83,000
பி.தொ.	:	₹	2,19,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		217 வி.

உரிமம் எண் 16 : குமாரப்பாளையம் — இக்கடை, தேத்தாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 70-ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சங்கராபரணி ஆற்றிற்கு வடக்கேயும், சங்கராபரணி ஆற்றங்கரைக்கு கிழக்கேயும் மேற்கேயும், ரோட்டிற்கு தெற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	72,12,000
மா.கு.வி.	:	₹	6,01,000
பி.தொ.	:	₹	7,21,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		612 வி.

உரிமம் எண் 17 : சுத்துக்கேணி — இக்கடை, சுத்துக்கேணி வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் புதிய சர்வே எண் 95-இல், ரோட்டிற்கு தெற்கு, புதிய சர்வே எண் 96/2-க்கு வடக்கு, புதிய சர்வே எண் 95-க்கு கிழக்கு மற்றும் மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	47,28,000
மா.கு.வி.	:	₹	3,94,000
பி.தொ.	:	₹	4,72,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		343 வி.

உரிமம் எண் 19 : லிங்காரெட்டிப்பாளையம் — இக்கடை, காட்டேரி வருவாய் கிராமத்தில் உள்ள லிங்காரெட்டிப்பாளையத்தில் புதிய ரீ-சர்வே எண் 39-ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பாப்பான் குளத்திற்குக் கிழக்கேயும், லிங்காரெட்டிப் பாளையத்திலிருந்து வானூருக்குச் செல்லும் ரோட்டிற்கு வடக்கேயும், ஆறுமுகம் நிலத்திற்கு மேற்கேயும், ரோட்டிலிருந்து 10 மீட்டருக்கப்பாலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	67,32,000
மா.கு.வி.	:	₹	5,61,000
பி.தொ.	:	₹	6,73,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		523 வி.

உரிமம் எண் 20 : கூனிச்சம்பட்டு — இக்கடை, கூனிச்சம்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 108-ல் சொக்கலிங்க கவுண்டருக்குச் சொந்தமான நிலத்தில் அமைதல் வேண்டும். மணலிப்பட்டு ரோட்டிற்கு மேற்கு, அரசு புறம்போக்கு நிலத்திற்கு வடக்கு, சொக்கலிங்கம் மீதமுள்ள நிலங்களுக்கு கிழக்கு-தெற்கு.

(அல்லது)

இக்கடை, கூனிச்சம்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 51/2-ல் கோதை, W/O. வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மணலிப்பட்டு பாதைக்கு கிழக்கு, அரிகிருஷ்ணன் மனைக்கு மேற்கு, குட்டைக்கு வடக்கு, ஆறுமுகம் மனைக்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	20,28,000
மா.கு.வி.	:	₹	1,69,000
பி.தொ.	:	₹	2,02,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		199 லி.

உரிமம் எண் 21 : செட்டிப்பட்டு— இக்கடை, செட்டிப்பட்டு வருவாய் கிராமத்தில் உள்ள ரீ-சர்வே எண் 1/6-இல் வாசுதேவன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில். சுகுமாரன் நிலத்திற்கு (கிழக்கு) கோவிந்தசாமி நிலத்திற்கு (மேற்கு) சாமிநாதன் நிலத்திற்கு (வடக்கு) சங்கராபாணி ஆற்றிற்கு (தெற்கு).

12 மா.கு.வி	:	₹	87,60,360
மா.கு.வி.	:	₹	7,30,030
பி.தொ.	:	₹	8,76,036
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		514 லி.

உரிமம் எண் 22 : சிலுக்காரிப்பாளையம்— இக்கடை, கலித்தீர்த்தாள்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய ரீ-சர்வே எண் 83/3A திரு ஆறுமுகம் அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் சரஸ்வதி நிலத்திற்கு வடக்கு வாசுதேவ முதலியார் நிலத்திற்கு கிழக்கு, சிலுக்காரிப்பாளையம் ரோட்டிற்கு தெற்கு மற்றும் ரோட்டிற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	19,08,000
மா.கு.வி.	:	₹	1,59,000
பி.தொ.	:	₹	1,90,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		158 லி.

உரிமம் எண் 24 : நல்லூர் குச்சிப்பாளையம் — இக்கடை, மதகடிப்பட்டு வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 22/1-ல் அரசு புறம்போக்கு நிலத்தில் மறு அளவை எண் 4-க்கு கிழக்கிலும், ரோட்டிற்கு மேற்கிலும், மறு அளவை எண் 23-க்கு தெற்கிலும் ரீ-சர்வே எண் 22/1-ல் மீதம் உள்ள நிலத்திற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை மதகடிப்பட்டு வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 52/5-ல் அரசு புறம்போக்கு நிலத்தில் மறு அளவை எண் 52/1-க்கு வடக்கிலும், மறு அளவை எண் 4 மற்றும் 11-க்கு தெற்கு மறு அளவை எண்: 4-க்கு கிழக்கிலும், மறு அளவை எண் 52/5-ல் மீதம் உள்ள இடத்திற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	18,60,000
மா.கு.வி.	:	₹	1,55,000
பி.தொ.	:	₹	1,86,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		178 லி.

IV. நெட்டப்பாக்கம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : மடுகரை — இக்கடை, மடுகரை வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 86/10-ல் உள்ள, மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தென்மேற்கு மூலையிலும், நெல்லிக்குப்பம் ரோட்டிற்கு மேற்கிலும், ஏரி வாய்க்காலுக்குத் தெற்கிலும்-கிழக்கிலும், மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, மீதமுள்ள நிலத்திற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, மடுகரை வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 43/2-ல் உள்ள, மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சிறுவந்தாடு சாலைக்கு தெற்கிலும், மடுகரை ஸ்ரீ மரக்காலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, மீதமுள்ள நிலத்திற்கு கிழக்கிலும், நரசா ரெட்டியார் நிலத்திற்கு மேற்கிலும் மற்றும் தமிழ்நாடு எல்லைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,28,84,000
மா.கு.வி.	:	₹	19,07,000
பி.தொ.	:	₹	22,88,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,511 லி.

உரிமம் எண் 2 : கரியமாணிக்கம்-I— இக்கடை, கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 209/3-இல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ரெட்டியார் நிலத்திற்கு கிழக்கிலும் நிலத்திற்கு மேற்கில், மடுகரை ரோட்டிற்கு வடக்கில் மற்றும் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	34,20,000
மா.கு.வி.	:	₹	2,85,000
பி.தொ.	:	₹	3,42,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		319 லி.

உரிமம் எண் 3 : கரியமாணிக்கம்-II — இக்கடை, கரியமாணிக்கம் வருவாய் திரு ஏகநாதனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 66/2, மனை எண் 88 மற்றும் 89-இல் எண் 87-க்கு மேற்கு மற்றும் புதிய பாதைக்கு தெற்கு ஏரிப்பாக்கம் ரோட்டிற்கு வடக்கு மற்றும் மனை எண் 90-க்கு கிழக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	77,52,000
மா.கு.வி.	:	₹	6,46,000
பி.தொ.	:	₹	7,75,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		504 லி.

உரிமம் எண் 4 : நெட்டப்பாக்கம் — இக்கடை, நெட்டப்பாக்கம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 95/2-இல் உள்ள வைத்தியநாதன் மகன் சீனனுக்குச் சொந்தமான நிலத்தில், சிவன் கோயில் நிலத்திற்குத் தெற்கேயும், நேசன் நிலத்திற்குக் கிழக்கேயும், முனிசிபல் புறம்போக்கு நிலத்திற்கு மேற்கேயும், சின்னப்பட்டு ரோஜா நிலத்திற்கு வடக்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 42,48,000
மா.கு.வி.	:	₹ 3,54,000
பி.தொ.	:	₹ 4,24,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	373 லி.

உரிமம் எண் 5 : ஏம்பலம் — இக்கடை ஏம்பலம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 212/1-இல் உள்ள சந்துருராதா மற்றும் கனகராஜ் நிலத்தில் புதிய பாதைக்கு தெற்கு மற்றும் மேற்கிலும், மனை எண் 31-க்கு கிழக்கிலும், மனை எண் 34 மற்றும் 35-க்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 1,05,45,324
மா.கு.வி.	:	₹ 8,78,777
பி.தொ.	:	₹ 10,54,532
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	958 லி.

உரிமம் எண் 6 : கரிக்கலாம்பாக்கம்-I — இக்கடை கரிக்கலாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் திரு. ராமு த/பெ. பாலகிருஷ்ணனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 53/7-இல் உள்ள மடுகரை ரோட்டிற்கு தெற்கிலும் வெங்கடகிருஷ்ண ரெட்டியார் நிலத்திற்கு வடக்கிலும், பாவாடைசாமி பிளாட்டிற்குக் கிழக்கிலும், விஜய உடையார் நிலத்திற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 90,72,000
மா.கு.வி.	:	₹ 7,56,000
பி.தொ.	:	₹ 9,07,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	677 லி.

உரிமம் எண் 7 : ஏரிப்பாக்கம் — இக்கடை ஏரிப்பாக்கம் கிராமத்தில் திரு. J. தாண்டவமூர்த்திக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 90/2-இல் திரு ராமு நிலத்திற்கு கிழக்கிலும், ராஜசுந்தரம் நிலத்திற்கு மேற்கிலும், கோவிந்தசாமி நிலத்திற்கு வடக்கிலும், கண்ணன் நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 42,24,000
மா.கு.வி.	:	₹ 3,52,000
பி.தொ.	:	₹ 4,22,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	240 லி.

உரிமம் எண் 8 : பண்டசோழநல்லூர் — இக்கடை பண்டசோழநல்லூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 78/3-இல் உள்ள ஞானசேகரன் நிலத்தில், வாய்க்காலுக்கு வடக்கிலும், ஞானசேகரன் நிலத்திற்கு தெற்கிலும், மேற்கு, சொரப்பூர் மெயின் ரோட்டிற்கு கிழக்கிலும், அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை பண்டசோழநல்லூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 78/1-இல் உள்ள N. செல்வராசுக்கு சொந்தமான நிலத்தில், ஞானசேகரன் நிலத்திற்கு வடக்கிலும், தெற்கிலும் மற்றும் மேற்கிலும் மற்றும் சொரப்பூர் ரோட்டிற்கு கிழக்கிலும், அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 36,24,000
மா.கு.வி.	:	₹ 3,02,000
பி.தொ.	:	₹ 3,62,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	360 லி.

உரிமம் எண் 9 : கரிக்கலாம்பாக்கம்-II — (கீழ்க்குமாரமங்கலம் அருகில்) இக்கடை கரிக்கலாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் திரு. ராமு த/பெ. பாலகிருஷ்ணனுக்கு என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் புதிய சர்வே எண் 100/1B-இல் தனகோடி நிலத்திற்கு கிழக்கு, கனகா நிலத்திற்கு மேற்கு, கலியபெருமாள் நிலத்திற்கு தெற்கு, கரிக்கலாம்பாக்கம் செல்லும் ரோட்டிற்கு வடக்கில் இக்கடை அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 31,92,000
மா.கு.வி.	:	₹ 2,66,000
பி.தொ.	:	₹ 3,19,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	220 லி.

உரிமம் எண் 10 : கல்மண்டபம் — இக்கடை பண்டசோழநல்லூர் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மறு அளவை எண் 157-இல் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 45,00,000
மா.கு.வி.	:	₹ 3,75,000
பி.தொ.	:	₹ 4,50,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	180 லி.

V. உழவர்கரை நகராட்சி

உரிமம் எண் 1 : சஞ்சீவிராயன்பேட்டை — இக்கடை ஆலங்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 26/5-இல் செங்கேணியம்மன் கோயில் நிலத்தில், திண்டிவனம் ரோட்டிற்கு செல்லும் பாதைக்கு வடக்கிலும், யசோதையம்மாள் நிலத்திற்குத்

தெற்கிலும் மஞ்சினி கவுண்டர் நிலத்திற்குக் கிழக்கிலும் செங்கேணியம்மன் கோயில் நிலத்திற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	90,60,000
மா.கு.வி.	:	₹	7,55,000
பி.தொ.	:	₹	9,06,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		606 லி.

உரிமம் எண் 2 : காலாப்பட்டு — இக்கடை காலாப்பட்டு வருவாய் கிராமத்தில் திருமதி வசந்தி என்பவருக்குச் சொந்தமான சர்வே எண் 184/1-இல் புதிய பாதைக்கு வடக்கு மற்றும் தெற்கிலும் கோவிந்தம்மாள் நிலத்திற்கு கிழக்கிலும் செல்வப்பன் நிலத்திற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	88,80,600
மா.கு.வி.	:	₹	7,40,050
பி.தொ.	:	₹	8,88,060
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		883 லி.

உரிமம் எண் 3 : பிள்ளைச்சாவடி — இக்கடை பிள்ளைச்சாவடி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 196-இல் திருமதி தமிழ்ச்செல்விக்குச் சொந்தமான மனை எண்கள் 47 மற்றும் 48-ல், புதிய பாதைக்கு மேற்கு சுப்பராயக்கவுண்டர் மற்றும் வைத்திலிங்கம் நிலத்திற்கு கிழக்கு, மனை எண் 46-க்கு வடக்கு ரீ-சர்வே எண் 196-க்கு நிலத்திற்கு தெற்கு அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	66,12,012
மா.கு.வி.	:	₹	5,51,001
பி.தொ.	:	₹	6,61,201
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		611 லி.

உரிமம் எண் 4 : கருவடிக்குப்பம் — இக்கடை கருவடிக்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 147/3 மற்றும் 147/4-இல் டி. சீனுவாசன் மற்றும் டி. பாலசுப்பரமணியன் ஆகியவர்களுக்குச் சொந்தமான இடத்தில் ரீ-சர்வே எண் 147/4-க்கு வடக்கிலும், கருவடிக்குப்பம் ரோட்டிற்கு தெற்கிலும் ரீ-சர்வே எண் 147/2-க்கு கிழக்கிலும், ரீ-சர்வே எண் 146/2-க்கு மேற்கிலும் கருவடிக்குப்பம் ரோட்டிற்கு 20 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,09,20,000
மா.கு.வி.	:	₹	9,10,000
பி.தொ.	:	₹	10,92,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		970 லி.

உரிமம் எண் 5 : லாஸ்பேட் — இக்கடை சாரம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 217/3 ஸ்ரீ திரௌபதியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரீ-சர்வே எண் 217/4-க்கு கிழக்கு, வாய்க்காலுக்கு மேற்கு, ரீ-சர்வே எண் 217/2-க்கு தெற்கு ரீ-சர்வே எண் 218/1-க்கு வடக்கிலும் மற்றும் ECR-லாஸ்பேட் இணைப்புச் சாலையிலிருந்து 20 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,53,48,000
மா.கு.வி.	:	₹	12,79,000
பி.தொ.	:	₹	15,34,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,333 லி.

உரிமம் எண் 6 : கவுண்டன்பாளையம் — இக்கடை சாரம் சுப்பிரமணியசாமி கோவிலுக்குச் சொந்தமான ரெட்டியார்பாளையம் ரெவின்யூ கிராமத்தில் உள்ள புதிய சர்வே எண் 9/2 கொண்ட நிலத்தில், குழந்தைவேலுப்பிள்ளை நிலத்திற்கு வடக்கிலும், அப்பாசாமி உடையார் நிலத்திற்கு மேற்க்கிலும், வழுவூர் ரோட்டிற்குத் தெற்கிலும் குழந்தைவேலுப்பிள்ளை, வைத்தியநாதன் ஆகியோர் நிலங்களுக்கு கிழக்கிலும், ரோட்டிலிருந்து 50 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும். கடையின் பின்புறம் 35 மீட்டர் உயரத்திற்கு மறைப்பு அமைக்க வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,33,88,000
மா.கு.வி.	:	₹	19,49,000
பி.தொ.	:	₹	23,38,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		2,174 லி.

உரிமம் எண் 7 : மேட்டுப்பாளையம் — இக்கடை உழவர்கரை வருவாய் கிராமத்தில் திரு D. ஆறுமுகம் @ ராசரெத்தினத்திற்குச் சொந்தமான புதிய சர்வே எண் 188/1E-இல் உழவர்கரை மெயின் ரோட்டிற்கு மேற்கிலும், புதிய பாதைக்கு வடக்கிலும், சாந்தி மனைக்குத் தெற்கிலும், ராதாகிருஷ்ணன் நிலத்திற்குக் கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை உழவர்கரை வருவாய் கிராமத்தில் திரு சோமசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான கதாஸ்தர் எண் 941 மற்றும் 942-இல் உடையவர் நிலத்திற்கு மேற்கிலும், உழவர்கரை மெயின் ரோட்டிற்கு கிழக்கிலும், அரசு பம்பு ஹவுசுக்கு வடக்கிலும், வாய்க்காலுக்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,50,55,200
மா.கு.வி.	:	₹	12,54,600
பி.தொ.	:	₹	15,05,520
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,502 லி.

உரிமம் எண் 8 : மூலக்குளம் — இக்கடை உழவர்கரை வருவாய் கிராமத்தில் Y. சதகத்துல்லாவுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 209/5B/1-இல் (பாலாஜி நகர் லே அவுட்) அமைதல் வேண்டும். வில்லியனார் ரோட்டிற்கு வடக்கு, வாய்க்காலுக்கு மேற்கு, புதிய ரோட்டுக்கு கிழக்கு, உடையவர் மனைக்கு தெற்கு, வில்லியனார் ரோட்டிலிருந்து 10 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,10,40,000
மா.கு.வி.	:	₹	9,20,000
பி.தொ.	:	₹	11,04,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		911 லி.

உரிமம் எண் 9 : தருமபுரி — இக்கடை தட்டாஞ்சாவடி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 7/8-இல் திரு அருணகிரி மனைவி மலர்கொடி அவர்களுக்குச் சொந்தமான மனை எண் 5-இல் புதிய பாதைக்கு கிழக்கு, ஓடை பாதைக்கு மேற்கு, மனை எண் 56-க்கு வடக்கு, மனை எண் 54-க்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	38,16,000
மா.கு.வி.	:	₹	3,18,000
பி.தொ.	:	₹	3,81,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		265 லி.

உரிமம் எண் 10 : கணபதிசெட்டிக்குளம் — இக்கடை காலாப்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 150/4-இல் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். இதற்கு நான்கு எல்லைகள் சாமிக்கண்ணு நிலத்திற்கு மேற்கிலும் பாதைக்கு தெற்கிலும் நடேச கவுண்டர் நிலத்திற்கு வடக்கிலும் பொன்னப்பக் கவுண்டர் நிலத்திற்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை காலாப்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 150/2-இல் சீனிவாசன் நிலத்தில் உடையவர் நிலத்திற்கு மேற்கிலும் பாதைக்கு கிழக்கிலும் அரசு புறம்போக்கு நிலத்திற்கு தெற்கிலும் சிங்கு நிலத்திற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,50,00,000
மா.கு.வி.	:	₹	12,50,000
பி.தொ.	:	₹	15,00,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,263 லி.

VI. புதுச்சேரி நகராட்சி

உரிமம் எண் 1 : காட்டாமணிக்குப்பம் — இக்கடை புதுச்சேரி வருவாய் கிராமத்தில் திருமதி தமிழ்செல்விக்கு சொந்த இடமான வார்டு A. பிளாக்-15, T.S. எண் 6pt., முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் ரோட்டிற்கு கிழக்கிலும், சீனுவாச கிராமணி நிலத்திற்கு வடக்கிலும் மற்றும் கோயில் பாதைக்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை புதுச்சேரி வருவாய் கிராமத்தில் சுருமாறன் த/பெ. குழந்தைவேலு என்பவருக்குச் சொந்தமான வார்டு-A, பிளாக்-19, T.S. எண் 13-ல், ரீ-சர்வே எண் 61/15-ல் காட்டாமணிக்குப்பம் ரோட்டிற்கு கிழக்கில், தங்கவேலு கிராமணி நிலம் T.S. 10, 11 & 21-க்கு மேற்கில், T.S. 14-க்கு வடக்கில் மற்றும் கஸ்தூரி, ஜகதா நிலங்களுக்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,09,34,928
மா.கு.வி.	:	₹	9,11,244
பி.தொ.	:	₹	10,93,493
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,087 லி.

உரிமம் எண் 2 : முத்தைய முதலியார்பேட்டை — இக்கடை முத்தியால்பேட்டை வருவாய் கிராமத்தில் செளரிராஜன் (எ) செளந்திரராஜன் என்பவருக்குச் சொந்தமான டவுன் சர்வே எண் 24 வார்டு A. பிளாக்-22, உள்ள இடத்தில் ஏழை மாரியம்மன் கோவில் தெருவிற்கு தெற்கு, அக்காபரதேசி மடம் வீதிக்கு மேற்கு, வாய்க்காலுக்கு வடக்கு, தென்னந்தோப்பிற்கு கிழக்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,51,69,200
மா.கு.வி.	:	₹	12,64,100
பி.தொ.	:	₹	15,16,920
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,515 லி.

உரிமம் எண் 3 : புதுச்சேரி — இக்கடை புதுப்பாளையம் வருவாய் கிராமத்தில் வார்டு-G, பிளாக்-22, டவுன் சர்வே எண் 34/1-ல் திரு ராஜாராம் நாயுடுவுக்குச் சொந்தமான நிலம் கான் பாஷா நிலத்திற்கு தெற்கு, பொது பாதைக்கு மேற்கு மரவாடிக்கு கிழக்கு, உடையவர் நிலத்திற்கு வடக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,54,04,000
மா.கு.வி.	:	₹	21,17,000
பி.தொ.	:	₹	25,40,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,879 லி.

உரிமம் எண் 4 : கொம்பாக்கம்— இக்கடை கொம்பாக்கம் வருவாய் கிராமத்தில் அடங்கிய வார்டு-L, பிளாக் எண் 2, டவுன் சர்வே எண் 18/5 மற்றும் 18/6-ல் கொம்பாக்கம் அருள்மிகு செங்கழுத்து மாரியம்மன் கோயில் நிலத்தில் மறு அளவை எண் 18/1-க்கு கீழ்க்கிலும், 18/8-க்கு மேற்கிலும் 18/4-க்கு வடக்கிலும், 14/7 தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	67,11,600
மா.கு.வி.	:	₹	5,59,300
பி.தொ.	:	₹	6,71,160
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		518 லி.

உரிமம் எண் 5 : முருங்கப்பாக்கம்— முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் சந்திரசேகரனுக்கு சொந்தமான வார்டு-O, பிளாக்-4, டவுன் சர்வே எண் 19/9-ல், நரேஷ் மார்பிளஸ் கீழ்க்கிலும், பார்வதி நிலத்திற்கு மேற்கிலும், ரத்தினவேலு நிலத்திற்கு வடக்கு புதிய ரோட்டிற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் சுப்பராயன், த/பெ. நாராயணசாமி கவுண்டர் என்பவருக்குச் சொந்தமான வார்டு-O, பிளாக்-4, T.S. எண் 24/6, ரீ-சர்வே எண் 235/3 pt.-ல் பூமிதேவி நிலத்திற்கு வடக்கு மற்றும் மேற்கு, பார்வதி நிலத்திற்கு கீழ்க்கு மற்றும் ரோட்டிற்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	51,00,000
மா.கு.வி.	:	₹	4,25,000
பி.தொ.	:	₹	5,10,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		414 லி.

VII. வில்லியனார் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : சேதராப்பட்டு— இக்கடை சேதராப்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 50/1, உள்ள முத்துக்குமாரசாமி நிலத்தில், சேதராப்பட்டு செல்லும் ரோட்டிற்கு கீழ்க்கிலும், தனுசு வகையறாவுக்குச் சொந்தமான நிலத்திற்கு மேற்கிலும், தங்கராஜ்லு நாயக்கருக்குச் சொந்தமான நிலத்திற்கு வடக்கிலும், உடையவர் நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,80,08,000
மா.கு.வி.	:	₹	23,34,000
பி.தொ.	:	₹	28,00,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		1,973 லி.

உரிமம் எண் 2 : பிள்ளையார் குப்பம்-I— இக்கடை பிள்ளையார்குப்பம் வருவாய் கிராமத்தில் V. பொன்னுசாமிக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 31/8-ல் ரோட்டிற்கு மேற்கிலும், பழனிக் கவுண்டர் இடத்திற்கு கீழ்க்கிலும், வையாபுரி இடத்திற்கு வடக்கிலும், பரையவரதன் நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	57,24,000
மா.கு.வி.	:	₹	4,77,000
பி.தொ.	:	₹	5,72,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		444 லி.

உரிமம் எண் 3 : கூடப்பாக்கம்— இக்கடை கூடப்பாக்கம் வருவாய் கிராமத்தில் திரு பாலச்சந்திரனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 5/2-இல் ஏரிவாய்க்காலுக்கு மேற்கு மற்றும் வடக்கிலும் ரோட்டிற்கு தெற்கு மற்றும் புதிய சர்வே எண் 5/1-க்கு கீழ்க்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	54,68,136
மா.கு.வி.	:	₹	4,55,678
பி.தொ.	:	₹	5,46,814
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		401 லி.

உரிமம் எண் 4 : அரியூர்— இக்கடை அரியூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 121/7-ல், திரு. திருமலை என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் ரோட்டிற்குத் வடக்கிலும், ரீ-சர்வே எண் 9-க்கு, தெற்கிலும், ரீ-சர்வே எண் 8/A/1, 8/A/2, 8/B,C,D-க்கு மேற்கிலும் ரீ-சர்வே எண் 2,3,4,5,6-க்கு, கீழ்க்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	87,60,024
மா.கு.வி.	:	₹	7,30,002
பி.தொ.	:	₹	8,76,002
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		531 லி.

உரிமம் எண் 5 : உருவையாறு— இக்கடை உருவையாறு வருவாய் கிராமத்தில் பழனிக்கு சொந்தமான ரீ-சர்வே எண் 39/13-ல் அரசு புறம்போக்கு குளத்திற்கு மேற்கிலும், ரீ-சர்வே எண் 39/7, 39/11 மற்றும் 39/12-க்கு கீழ்க்கிலும், மங்கலம் ரோட்டிற்கு வடக்கிலும், ரீ-சர்வே எண் 39/10, 39/7-க்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை உருவையாறு வருவாய் கிராமத்தில், ரீ-சர்வே எண் 39/14 கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில், அரசு புறம்போக்கு குளத்திற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	48,00,036
மா.கு.வி.	:	₹	4,00,003
பி.தொ.	:	₹	4,80,004
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		393 லி.

உரிமம் எண் 6 : வில்லியனார்— இக்கடை வில்லியனார் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 60/1-ல், உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சேதராப்பட்டு மெயின் ரோட்டுக்கு வடக்கில், குளத்தின் மீதுமுள்ள இடம் ரீ-சர்வே எண் 60/1-க்கு தெற்கு மற்றும் மேற்கு, பாதைக்கு கிழக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	91,20,000
மா.கு.வி.	:	₹	7,60,000
பி.தொ.	:	₹	9,12,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		784லி.

உரிமம் எண் 7 : கணுவாப்பேட்டை— இக்கடை வில்லியனார் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 255/11 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஒதியப்பட்டு ரோட்டிற்கு வடக்கு, அய்யனார் கோயிலுக்கு போகும் வீதிக்குக் கிழக்கு, கால்நடை மருத்துவமனைக்கு மேற்கு, வாய்க்காலுக்குத் தெற்கு, இதற்குட்பட்ட எல்லைக்குள் ஒதியப்பட்டு ரோட்டிற்கு 30 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	67,20,000
மா.கு.வி.	:	₹	5,60,000
பி.தொ.	:	₹	6,72,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		471 லி.

உரிமம் எண் 9 : கீழூர்— இக்கடை கீழூர் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 41/4-இல் திரு சேகர் நிலத்தில் நாராயணசாமி நிலத்திற்கு தெற்கிலும், கீழூர் சாலைக்கு கிழக்கிலும், பட்டாபிராமன் நிலத்திற்கு மேற்கிலும் புதிதாய் அமைந்த சாலைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	84,72,000
மா.கு.வி.	:	₹	7,06,000
பி.தொ.	:	₹	8,47,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		419 லி.

உரிமம் எண் 10 : கரகூர்— இக்கடை கரகூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 29/8 கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் ரீ-சர்வே எண் 29/8pt. உள்ள நிலத்திற்கு தெற்கிலும், ரீ-சர்வே எண் 37 கொண்ட நிலத்திற்கு வடக்கிலும், புதிய சர்வே எண் 29/7 கொண்ட நிலத்திற்கு கிழக்கிலும், ரோட்டிற்கு மேற்கிலும், அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	43,68,000
மா.கு.வி.	:	₹	3,64,000
பி.தொ.	:	₹	4,36,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		282 லி.

உரிமம் எண் 11 : தொண்டமாந்தம் — இக்கடை தொண்டமாந்தம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 44 pt. உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், துத்திப்பட்டு ரோடு மற்றும் சிறு பாலத்திற்கு மேற்கேயும் ஏரிக்கு கிழக்கேயும், அரசு புறம்போக்கு நிலத்துக்கு வடக்கு-தெற்கேயும் நீர்த்தேக்க தொட்டிக்கு 200 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	64,80,000
மா.கு.வி.	:	₹	5,40,000
பி.தொ.	:	₹	6,48,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		459 லி.

உரிமம் எண் 12 : ஆரியப்பாளையம் — இக்கடை வில்லியனார் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 148/1-ல் திரு பாண்டரங்கன் அவர்களுக்குச் சொந்தமான இடத்தில், விழுப்புரம் ரோட்டுக்கு தெற்கு கோபால்சாமி நிலத்திற்கு மேற்கு அண்ணாமலை முதலியார் நிலத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கில் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை வில்லியனார் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 126/1-ல் மனை எண்-1-ல் திரு அருள், S/o. சுப்பராயன் என்பவருடைய இடத்தில், மனை எண்-2க்கு கிழக்கில் விழுப்புரம் மெயின் ரோட்டுக்கு தெற்கில் புதிய சர்வே எண் 127-க்கு மேற்கில் மற்றும் ரீ-சர்வே எண் 127-ல் மனை எண் 2-க்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	41,04,000
மா.கு.வி.	:	₹	3,42,000
பி.தொ.	:	₹	4,10,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		337 லி.

உரிமம் எண் 13 : சிவராந்தகம் — இக்கடை அரியூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 186/2 உள்ள மாறியம்மன் கோயில் நிலத்தில் அரியூர் ரோட்டிற்கு மேற்கேயும், ஓடைக்கு கிழக்கேயும், வடக்கேயும், அரசு தரிசு நிலத்திற்கு தெற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	25,20,000
மா.கு.வி.	:	₹	2,10,000
பி.தொ.	:	₹	2,52,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		178 லி.

உரிமம் எண் 14 : பொறையூர் — இக்கடை கூடப்பாக்கம் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 201/7-இல் உள்ள திரு சுரேஸ் ரெட்டியார் த/பெ. கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் நிலத்தில், கோனேரிகுப்பம் சாலைக்கு தெற்கிலும், சேந்தநத்தம் சாலைக்கு மேற்கிலும் மற்றும் முத்து ரெட்டியார் நிலத்திற்கு கிழக்கு - வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	46,80,000
மா.கு.வி.	:	₹	3,90,000
பி.தொ.	:	₹	4,68,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		344 லி.

உரிமம் எண் 15 : வடமாங்கலம் — இக்கடை மாங்கலம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண்-22/4ல், ரீ-சர்வே எண் 22/1, 22/3-க்கு கிழக்கில், ரீ-சர்வே எண்-22/5-க்கு தெற்கில், 22/10-க்கு வடக்கில், 22/7, 22/9-க்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	65,76,000
மா.கு.வி.	:	₹	5,48,000
பி.தொ.	:	₹	6,57,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		521 லி.

உரிமம் எண் 16 : மணவெளி (அரும்பார்த்தபுரம்) — இக்கடை குரும்பாபேட் வருவாய் கிராமத்தில் தேவராசுக்கு சொந்தமான புதிய சர்வே எண் 180/4pt. உள்ள நிலத்தில் காளிதாஸ் நிலத்திற்கு தெற்கிலும், ரீ-சர்வே எண் 180/3-க்கு கிழக்கிலும், பாதைக்கு மேற்கிலும், சசிலா மனைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	72,12,000
மா.கு.வி.	:	₹	6,01,000
பி.தொ.	:	₹	7,21,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		699 லி.

உரிமம் எண் 17 : கீழ்அக்காரம் — இக்கடை திருக்காஞ்சி வருவாய் கிராமத்தில் தாமோதரன் என்பவரது நிலத்தில் புதிய சர்வே எண் 147/2-இல் ஆறுமுகம் மற்றும் கோவிந்தசாமி நிலத்திற்கு கிழக்கு, ஆறுமுகம் நிலத்திற்கு தெற்கு, கண்ணப்பன் நிலத்திற்கு வடக்கு மற்றும் ரோட்டிற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை திருக்காஞ்சி வருவாய் கிராமத்தில் திருமதி மாயாவதி என்பவரது நிலத்தில் புதிய சர்வே எண் 161/2-இல் திருக்காஞ்சி கிராமத்தில் கடலூர் ரோட்டிற்கு கிழக்கு, வாய்க்கால் கரைக்கு மேற்கு மற்றும் வடக்கு, பழனி மன்னாதன் நிலத்திற்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	49,44,000
மா.கு.வி.	:	₹	4,12,000
பி.தொ.	:	₹	4,94,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		416 லி.

உரிமம் எண் 18 : மணக்குப்பம் — இக்கடை மணக்குப்பம் வருவாய் கிராமம், புதிய சர்வே எண் 9 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சிவராந்தகம் ரோட்டிற்கு கிழக்கேயும், பாலன் முதலியார் நிலத்திற்கு தெற்கேயும், முத்துக்குமரசாமி நிலத்திற்கு வடக்கேயும், அரசு புறம்போக்கிற்கு மேற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,02,85,200
மா.கு.வி.	:	₹	8,57,100
பி.தொ.	:	₹	10,28,520
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		697 லி.

உரிமம் எண் 19 : பிள்ளையார்குப்பம் 11 — இக்கடை பிள்ளையார்குப்பம் வருவாய் கிராமத்தில் நாராயணசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தின் புதிய சர்வே எண் 80/3-ல் பிள்ளையார்குப்பம் ரோட்டிற்கு தெற்கு, கொட்டாபுலி நிலத்திற்கு மேற்கு, கலிவரதன் நிலத்திற்கு கிழக்கிலும் மற்றும் நாராயணசாமி நிலத்திற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	40,20,000
மா.கு.வி.	:	₹	3,35,000
பி.தொ.	:	₹	4,02,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		293 லி.

உரிமம் எண் 20 : பாங்கூர் — இக்கடை அரியூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 136 அன்பு (எ) கோதண்டராமன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் விழுப்புரம் மெயின் ரோட்டிற்கு வடக்கு, பாதைக்கு கிழக்கு கோவிந்தன் நிலத்திற்கு தெற்கு, மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	76,56,000
மா.கு.வி.	:	₹	6,38,000
பி.தொ.	:	₹	7,65,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		420 லி.

உரிமம் எண் 21 : அரகூர் — இக்கடை குரும்பாம்பேட் வருவாய் கிராமத்தில் தணிகவேல் என்பவருக்குச் சொந்தமான நிலம் புதிய சர்வே எண் 108/2-இல் ரோட்டிற்கு வடக்கு, முகமது யூசுப் நிலத்திற்கு தெற்கு, ஜெகதீசன் நிலத்திற்கு கிழக்கு மற்றும் சகுந்தலா நிலத்திற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	48,12,108
மா.கு.வி.	:	₹	4,01,009
பி.தொ.	:	₹	4,81,211
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		446 லி.

உரிமம் எண் 22 : புதுநகர் (கணுவாப்பேட்டை) — இக்கடை வில்லியனார் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 277/2-ல் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் திருக்காஞ்சி ரோட்டிற்கு கிழக்கு, உடையவர் நிலத்தின் மீதமுள்ள பாகத்திற்கு வடக்கு மேற்கு மற்றும் தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	21,48,000
மா.கு.வி.	:	₹	1,79,000
பி.தொ.	:	₹	2,14,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		190 வி.

உரிமம் எண் 23 : பெருங்கனூர் — இக்கடை பெருங்கனூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 41/4-ல் பழனி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் ஜானகிராமன் மற்றும் தங்கவேல் நிலங்களுக்கு கிழக்கிலும், வெங்கடராமன் மற்றும் கோயில் நிலத்திற்கு மேற்கிலும், அரசு ரோட்டிற்கு வடக்கிலும் மற்றும் வாயக்காலுக்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை பெருங்கனூர் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 6/1-ல் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான மனை எண் 27-க்கு கிழக்கிலும், முதல் குறுக்குத் தெருவிற்கு வடக்கிலும், மனை எண் 30, 31-க்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	31,80,000
மா.கு.வி.	:	₹	2,65,000
பி.தொ.	:	₹	3,18,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		282 வி.

சாராயம்

காரைக்கால் பகுதி

1. காரைக்கால் நகராட்சி

உரிமம் எண் 1 : காரைக்கால்மேடு — இக்கடை கோயில்ப்பத்து ரெவின்யூ கிராமத்தில் டவுன் சர்வே எண் 25/2-Pt. வார்டு-C, பிளாக்10, அமைதல் வேண்டும். இடம் அருள்மிகு கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாணபெருமாள் கோயிலுக்குச் சொந்தமானது.

12 மா.கு.வி	:	₹	85,56,000
மா.கு.வி.	:	₹	7,13,000
பி.தொ.	:	₹	8,55,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		540 வி.

உரிமம் எண் 2 : பிள்ளைத்தெரு வாசல் — இக்கடை அரசுக்கு சொந்தமான கோவில்ப்பத்து வருவாய் கிராமத்தைச் சேர்ந்த வார்டு-டி பிளாக் 3, டி.எஸ்.எண். 10-ல் அமைய வேண்டும். கிழக்கு பிள்ளைத்தெருவாசல் ரோடு வடக்கு மற்றும் தெற்கு டி.எஸ். எண் 10, வார்டு-டி, பிளாக் 3, வாஞ்சியார் படுகை நிலம், மேற்கு வாஞ்சியார்.

12 மா.கு.வி	:	₹	66,90,660
மா.கு.வி.	:	₹	5,57,555
பி.தொ.	:	₹	6,69,066
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		214 வி.

உரிமம் எண் 3 : ஓடுதுறை — இக்கடை ஓடுதுறை வருவாய் கிராமத்தில் வார்டு-L, பிளாக்-1, டவுன் சர்வே எண் 24 அரசு புறம்போக்கு இடத்தில் மேற்கு பகுதியில், நிலம் L/1/2-வாய்க்காலுக்கு தெற்கு நிலம் L/1/25 நிலத்திற்கு வடக்கு, நிலம் L/1/26 நிலத்திற்கு கிழக்கு, L/1/24 அரசு புறம்போக்கு நிலத்திற்கு மீதமுள்ள இடத்தின் மேற்கு பகுதியில் அமைதல் வேண்டும் குத்தகைதாரர் கன்னிவாய்க்கால் மேல் கடைக்கு செல்ல வசதியாக ஒரு நடை பாதையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

12 மா.கு.வி	:	₹	39,96,000
மா.கு.வி..	:	₹	3,33,000
பி.தொ.	:	₹	3,99,600
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		394 வி.

உரிமம் எண் 4 : கோயில்ப்பத்து — இக்கடை வார்டு-D, பிளாக்-7, T.S. No. 1 கோயில்ப்பத்து வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அன்னுசாமி வாய்க்காலுக்கு தெற்கிலும் (T.S. No. 3 வார்டு-டி பிளாக்-7) கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தின் மதில் சுவற்றிற்கு வடக்கிலும் தற்போது கள்ளக் கடை நடைபெறும் இடத்திற்கு பின்புறத்திலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	94,92,000
மா.கு.வி.	:	₹	7,91,000
பி.தொ.	:	₹	9,49,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		385 வி.

உரிமம் எண் 5 : தர்மபுரம் — இக்கடை காரைக்கால் வருவாய் கிராமத்தில் வார்டு எப்.பிளாக்-1 டவுன் சர்வே எண் 2pt உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வாஞ்சியார் ஆற்றின் மேற்கு கரையில் சுடுகாட்டுக்கு தெற்கே, மதுக்கு வடக்கே தர்மபுரம் போகும் ரோட்டிலிருந்து 100 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	38,28,000
மா.கு.வி.	:	₹	3,19,000
பி.தொ.	:	₹	3,82,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		378 வி.

II. கோட்டுச்சேரி கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : கொன்னகாவெளி— இக்கடை வரிச்சிக்குடி (வடக்கு) வருவாய் கிராமத்தின் புதிய சர்வே எண் 14/1 உள்ள புன்செய் நிலத்தில் அமைதல் வேண்டும். மேற்படி இடம் பூப்பிராட்டி @ மூலையைம்மாளுக்குச் சொந்தமானது.

12 மா.கு.வி	:	₹ 88,08,000
மா.கு.வி.	:	₹ 7,34,000
பி.தொ.	:	₹ 8,80,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	390 லி.

உரிமம் எண் 2 : புவம்— இக்கடை புவம் வருவாய் கிராமத்தில் பொறையாறு ரோட்டின் வடபுறத்தில் புதிய சர்வே எண் 1 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பொறையாறு ரோட்டிற்கு 30 மீட்டருக்கப்பால் அமைத்தல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 2,20,20,000
மா.கு.வி.	:	₹ 18,35,000
பி.தொ.	:	₹ 22,02,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	1,135 லி.

உரிமம் எண் 3 : வரிச்சிக்குடி (தெற்கு)— இக்கடை அரசுக்குச் சொந்தமான வரிச்சிக்குடி (தெற்கு) வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 268-ல் அமைதல் வேண்டும். ரீ-சர்வே எண் 269/1, 269/4 வடக்கிலும் மற்றும் வரிச்சிக்குடி-திருவேட்டக்குடி ரோட்டிற்கு தெற்கிலும் இக்கடை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துக் கொள்ள வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 46,20,000
மா.கு.வி.	:	₹ 3,85,000
பி.தொ.	:	₹ 4,62,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	454 லி.

III. நெடுங்காடு கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : நல்லாத்தூர்— இக்கடை குரும்பகரம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 2/4 உள்ள அரசுக்குச் சொந்தமான புஞ்சை நிலத்தில் நண்டலாற்றின் தென்கரையிலும், புதுப்பாளையத்திற்குக் கிழக்கிலும் மேலப்படுகை ரோட்டிற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 1,41,00,000
மா.கு.வி.	:	₹ 11,75,000
பி.தொ.	:	₹ 14,10,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	1,367 லி.

உரிமம் எண் 2 : அன்னவாசல்— இக்கடை நெடுங்காடு வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 6/2, அரசு புறம்போக்கு இடத்தில் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 6/8 தெற்கு ரீ-சர்வே எண் 6/8, கிழக்கு ரீ-சர்வே எண் 6/8, மேற்கு ரீ-சர்வே எண் 6/1, 6/3 நன்செய் நிலம்.

12 மா.கு.வி	:	₹ 73,32,000
மா.கு.வி.	:	₹ 6,11,000
பி.தொ.	:	₹ 7,33,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	691 லி.

உரிமம் எண் 3 : வாதியிருப்புச் சாலை— இக்கடை நெடுங்காடு வருவாய் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான ரீ-சர்வே எண் 281/4-ல் அமைய வேண்டும். குத்தகைதாரர் கன்னி வாய்க்காலுக்கு மேல் பாதை அமைக்க வேண்டும். கிழக்கு ரீ-சர்வே எண் 281/5, மேற்கு ரீ-சர்வே எண் 281/1C, தெற்கு ரீ-சர்வே எண் 281/5, வடக்கு ரீ-சர்வே எண் 281/1C

12 மா.கு.வி	:	₹ 19,13,676
மா.கு.வி.	:	₹ 1,59,473
பி.தொ.	:	₹ 1,91,368
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	183 லி.

உரிமம் எண் 4 : குளக்குடி— இக்கடை பொன்பேத்தி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண்கள் 2/6, 2/11 உள்ள புன்செய் நிலத்தில் அமைதல் வேண்டும். இக்கடை நண்டலார் ஆற்றங்கரையிலிருந்து 20 மீட்டருக்கப்பால் அமைய வேண்டும், இந்த இடம் T, அருணாச்சலத்திற்குச் சொந்தமானது.

(அல்லது)

ரீ-சர்வே எண் 2/2, பொன்பேத்தி வருவாய் கிராமத்தில் வேலாயுதத்திற்கு சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும். வடக்கு நண்டலாறு கிழக்கும்-தெற்கும் வேலாயுதம் நஞ்சை நிலம், மேற்கு ராமசாமி புஞ்சை நிலம்.

12 மா.கு.வி	:	₹ 52,44,000
மா.கு.வி.	:	₹ 4,37,000
பி.தொ.	:	₹ 5,24,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	517 லி.

உரிமம் எண் 5 : வடமட்டம்— இக்கடை புத்துக்குடி வருவாய் கிராமத்தில் 189/1 & 189/2 உள்ள இடத்தில் அமைதல் வேண்டும். மேற்படி இடம் இரா. அன்னத்தம்மாளுக்குச் சொந்தமானது.

12 மா.கு.வி	:	₹ 26,43,540
மா.கு.வி.	:	₹ 2,20,295
பி.தொ.	:	₹ 2,64,354
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	256 லி.

IV. நிரவி கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : மானாமுட்டி — இக்கடை விழுதியூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 54 கெண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் காங்கேயன் வாய்க்கால் கரைக்கு 10 மீட்டர் தென்புறத்திலும், மானாம்பேட்டை ரோடு இறுதிக்கு மேற்குப்புறத்தில் 45 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 1,67,88,000
மா.கு.வி.	:	₹ 13,99,000
பி.தொ.	:	₹ 16,78,800
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	834 லி.

உரிமம் எண் 2 : பூந்தோட்டம் ரோடு — இக்கடை விழுதியூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 157/2-ல் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 18 செல்லுர் வருவாய் கிராமம் அரசலாறு, தெற்கு ரீ-சர்வே எண் 157/4 சேஷபுறை வடிவாய்க்கால் கிழக்கு ரீ-சர்வே எண் 157/3 நடைபாதை, மேற்கு ரீ-சர்வே எண் 157/1 அரசு புறம்போக்கு அகலங்கண்ணு செல்லும் வழி.

(அல்லது)

இக்கடை விழுதியூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 7/6-ல் திரு ஜெகநாதனுக்குச் சொந்தமான இடத்தில் பூந்தோட்டம் ரோட்டிற்கு 20 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும். கிழக்கு ரீ-சர்வே எண் 7/5, மேற்கு ரீ-சர்வே எண் 7/7, தெற்கு ரீ-சர்வே எண்கள் 7/6, 7/8, வடக்கு ரீ-சர்வே எண் 7/9.

12 மா.கு.வி	:	₹ 1,62,12,000
மா.கு.வி.	:	₹ 13,51,000
பி.தொ.	:	₹ 16,21,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	1,056 லி.

உரிமம் எண் 3 : நிரவி — இக்கடை நிரவி வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் ரீ-சர்வே எண் 55/3-ல் அமைய வேண்டும். ரோட்டுக்கு வடக்கு, திருமலைராஜனார் ஆற்றிற்கு தெற்கு, ரீ-சர்வே எண் 55/2-க்கு மேற்கு பனங்காட்டாங்குடி ரோட்டுக்கு கிழக்கு.

(அல்லது)

இக்கடை நிரவி வருவாய் கிராமத்தில் அருள்மணி சேகருக்குச் சொந்தமான நிலம் ரீ-சர்வே எண் 59/6 pt அமைய வேண்டும். தெற்கு ஆற்றங்கரை ரோடு, மேற்கு நடைபாதை, கிழக்கு ரீ-சர்வே எண் 59/9, வடக்கு ரீ-சர்வே எண் 59/6.

12 மா.கு.வி	:	₹ 82,20,000
மா.கு.வி.	:	₹ 6,85,000
பி.தொ.	:	₹ 8,22,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	631 லி.

உரிமம் எண் 4 : காக்காமுழி — இக்கடை கீழ்மனை வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 38/1 அரசு புறம்போக்கு நிலத்தில் தூதுபோனமுலை ரோட்டிற்கு 3 மீட்டருக்கு அப்பாலும் வாய்க்காலுக்கு 2 மீட்டருக்கப்பாலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 81,60,000
மா.கு.வி.	:	₹ 6,80,000
பி.தொ.	:	₹ 8,16,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	421 லி.

V. திருமலைராயன்பட்டினம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : வாஞ்சூர் — இக்கடை வாஞ்சூர் வருவாய் கிராமத்தில் திரு வை. மூர்த்தி, த/பெ. வைத்தியநாதசுவாமிக்கு சொந்தமான ரீ-சர்வே எண் 120/2 இடத்தில் அமைதல் வேண்டும். மேற்கு நாகூர் ரோடு, கிழக்கு, தெற்கு, வடக்கு ரீ-சர்வே எண் 120/2/A.

(அல்லது)

இக்கடை வாஞ்சூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 110/6 அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். ரீ-சர்வே எண் 110/3, வண்டி பாதைக்கு வடக்கு மற்றும் கிழக்கு ரீ-சர்வே எண் 107/2/A க்கு தெற்கு ரீ-சர்வே எண் 113 நாகூர் ரோட்டிற்கு மேற்கு.

(அல்லது)

இக்கடை வாஞ்சூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 120/1 அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். ரீ-சர்வே எண் 113/1, நாகூர் ரோட்டிற்கு கிழக்கு ரீ-சர்வே எண்கள் 120/2/A/1 மேற்கு, வடக்கு, தெற்கு.

12 மா.கு.வி	:	₹ 3,35,64,000
மா.கு.வி.	:	₹ 27,97,000
பி.தொ.	:	₹ 33,56,400
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	2,310 லி.

உரிமம் எண் 2 : மேலையூர் — இக்கடை மேலையூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 92/8-இல் திட்டுச்சேரி ரோட்டிற்கு 50 மீட்டர் அப்பால் அமைதல் வேண்டும். இந்த இடம் நடுக்கம் தீர்த்தவிநாயகர் கோவிலுக்குச் சொந்தமானது.

12 மா.கு.வி	:	₹ 79,20,000
மா.கு.வி.	:	₹ 6,60,000
பி.தொ.	:	₹ 7,92,000
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	649 லி.

உரிமம் எண் 3 : கீழையூர் (வடக்கு) — இக்கடை கீழையூர் (வடக்கு) வருவாய் கிராமத்தில் செந்தில்குமார் த/பெ. தியாகராஜன் சொந்தமான புதிய சர்வே எண் 45/2-ல் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 44/3 குளம், மேற்கு ரீ-சர்வே எண் 45/1, 3 பாதை, கிழக்கு ரீ-சர்வே எண் 45/6 வாய்க்கால், தெற்கு ரீ-சர்வே எண் 45/3 பாதை மற்றும் ரீ-சர்வே எண் 45/5 செல்வராஜ் நிலம்.

(அல்லது)

இக்கடை கீழையூர் (வடக்கு) வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 44/2 அரசு புறம்போக்கு இடத்தில் அமைதல் வேண்டும். கிழக்கு மற்றும் வடக்கு காரப்பாகுளம் ரீ-சர்வே எண் 44/3 & 44/1 மேற்கு மகத்தோப்பு ரோடு தெற்கு ரீ-சர்வே எண் 45/1.

12 மா.கு.வி	:	₹ 95,16,000
மா.கு.வி.	:	₹ 7,93,000
பி.தொ.	:	₹ 9,51,600

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 395 லி.

உரிமம் எண் 4 : கீழையூர் (தெற்கு) — இக்கடை கீழையூர் (தெற்கு) வருவாய் கிராமத்தில் R. குமாருக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 51/3/1/எ/1எ, மேற்கு வடக்கு தெற்கு புதிய சர்வே எண் 51/3/1/எ/1எ, ரோட்டிற்கு கிழக்கு, கிழக்கு சாலை ரோட்டிற்கு மேற்கில் 20 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 1,21,32,000
மா.கு.வி.	:	₹ 10,11,000
பி.தொ.	:	₹ 12,13,200

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 549 லி.

VI. திருநள்ளாறு கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : அம்பகரத்தூர் — இக்கடை அம்பகரத்தூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 96/2pt. கொண்ட அரசுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் அம்பகரத்தூர் ரோட்டிற்கு 30 மீட்டர் தூரத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 2,44,08,000
மா.கு.வி.	:	₹ 20,34,000
பி.தொ.	:	₹ 24,40,800

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 1,390 லி.

உரிமம் எண் 2 : சேத்தூர் — இக்கடை அம்பகரத்தூர் ரோட்டிற்கு மேற்குப்புறத்தில் நல்லுறந்தூர் வருவாய் கிராமத்தில் உள்ள நூலாறு ஆற்றின் வடக்கரையில், ஏரிக்கு செல்லும் ரோட்டிற்கு தென்புறத்தில், அம்பகரத்தூர் ரோட்டிற்கு 100 மீட்டருக்கப்பால் புதிய சர்வே எண் 86/2-ல் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 1,09,32,000
மா.கு.வி.	:	₹ 9,11,000
பி.தொ.	:	₹ 10,93,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	609 லி.

உரிமம் எண் 3 : தென்னங்குடி — இக்கடை தென்னங்குடி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 217/pt. உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பண்ணை வாய்க்கால் மேற்குக்கரையில் மாதூர் ரோட்டிற்கு தெற்கில் 30 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 26,52,000
மா.கு.வி.	:	₹ 2,21,000
பி.தொ.	:	₹ 2,65,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	256 லி.

உரிமம் எண் 4 : திருநள்ளாறு — இக்கடை திருநள்ளாறு வருவாய் கிராமத்தில் திரு. ராஜமதிவர்மா என்பவருக்கு சொந்தமான புதிய சர்வே எண் 53/5 pt.-ல் உள்ள நிலத்தில் அமைதல் வேண்டும். இதற்கு ஐம்புலிங்கம் நிலத்திற்கு வடக்கு, மரைக்கான்சேத்தி வாய்க்காலுக்கு கிழக்கு, இலவத்தடி வாய்க்காலுக்கு தெற்கு, பேட்டை ரோட்டிற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 90,48,000
மா.கு.வி.	:	₹ 7,54,000
பி.தொ.	:	₹ 9,04,800

பொ.சா.அ. நாளொன்றுக்கு : 453 லி.

உரிமம் எண் 5 : சுரக்குடி — இக்கடை தேவமாபுரம் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சர்வே எண் 187/3-ல் அமைதல் வேண்டும். கிழக்கே புதிய சர்வே எண் 153/2 சுரக்குடி வருவாய் கிராமம், மேற்கே நூலாறு வடக்கே புதிய சர்வே எண் 186 தேவமாபுரம் வருவாய் கிராமம் மற்றும் புதிய சர்வே எண் 153/2 சுரக்குடி வருவாய் கிராமம், தெற்கே புதிய சர்வே எண் 193 தேவமாபுரம் வருவாய் கிராமம்.

(அல்லது)

இக்கடை சுரக்குடி வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 180/4/B-யில் திரு V. அருள்மணி சேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வடக்கு 180/1, தெற்கு 180/3 மேற்கு 180/4எ1, எ2. கிழக்கு 180/6 இதற்குட்பட்ட இடத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹ 32,27,688
மா.கு.வி.	:	₹ 2,68,974
பி.தொ.	:	₹ 3,22,769
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:	317 லி.

உரிமம் எண் 6 : அத்திப்படுகை— இக்கடை பேட்டை ரெவின்யூ கிராமத்தில் ரீ-சர்வே எண் 141/6pt. & 145/2pt. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரயேஸ்வரஸ்வாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இடத்தில் அரசலாறு ஆற்றங்கரை ரோட்டிற்கு வடக்கே அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	36,72,000
மா.கு.வி.	:	₹	3,06,000
பி.தொ.	:	₹	3,67,200
பொ.சா.அ. நாளொன்றுக்கு	:		142 வி.

விவர அட்டவணை – IV ஏலம் விடப்படவுள்ள கடைகள்

கள்

புதுச்சேரி பகுதி

I. அரியாங்குப்பம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : அரியாங்குப்பம் — இக்கடை அரியாங்குப்பம் வருவாய் கிராமத்தில் சந்திரவதனி என்பவருக்குச் சொந்தமான ரீ-சர்வே எண் 4/3pt. -ல் கடலூர் ரோட்டிற்கு மேற்கில் 10மீட்டர் தொலைவிலும் ஆதிபரஞ்சோதி நிலத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கிலும் இராஜேந்திரன் நிலத்திற்குத் தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,87,380
மா.கு.வி.	:	₹	15,615
பி.தொ.	:	₹	18,738

உரிமம் எண் 3 : பூரணாங்குப்பம் — இக்கடை பூரணாங்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 18/18-ல் ர. எழில்ராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் குளத்துக்குப் போகும் பாதைக்கு கிழக்கிலும், கேசவன் நிலத்திற்கு மேற்கிலும், குளத்துக்கு தெற்கிலும், புதுக்குப்பம் போகும் ரோட்டிற்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	68,472
மா.கு.வி.	:	₹	5,706
பி.தொ.	:	₹	6,847

உரிமம் எண் 5 : அபிஷேகப்பாக்கம் — இக்கடை அபிஷேகப்பாக்கம் வருவாய் கிராமத்தில் ரங்கரெட்டிப்பாளையத்திலிருந்து திம்ம நாயக்கன் பாளையத்திற்கு போகும் பாதையில் அரசு புறம்போக்கில் ரீ-சர்வே எண் 117-இல் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,90,800
மா.கு.வி.	:	₹	15,900
பி.தொ.	:	₹	19,080

உரிமம் எண் 6 : காசந்திட்டு — இக்கடை பூரணாங்குப்பம் வருவாய் கிராமத்தில் காசந்திட்டில் புதிய சர்வே எண் 141/3 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ரோட்டிற்கு கிழக்கேயும் குப்புசாமி கவுண்டர் நிலத்திற்கு தெற்கேயும், எல்லையம்மாள் நிலத்திற்கு வடக்கேயும் பழனியம்மாள் நிலத்திற்கு மேற்கேயும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை பூரணாங்குப்பம் வருவாய் கிராமத்தில் ராமு அவர்களுக்குச் சொந்தமான புது சர்வே எண் 141/2-ல் பாதைக்கு கிழக்கு மற்றும் தெற்கு, அரசு புறம்போக்கு நிலத்திற்கு வடக்கு, ஆறுமுக கிராமினி நிலத்திற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	63,396
மா.கு.வி.	:	₹	5,283
பி.தொ.	:	₹	6,340

உரிமம் எண் 7 : திம்மநாயக்கர் பாளையம் — இக்கடை, T.N. பாளையம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 177/2ல் அரசு புறம்போக்கு நிலத்தில் கண்ணன் நிலத்திற்கு வடக்கிலும், புருஷோத்தம ரெட்டியார் நிலத்திற்கு மேற்கிலும், வைத்திலிங்க ரெட்டியார் நிலத்திற்கு கிழக்கிலும், வெங்கடேசன் நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, T.N. பாளையம் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 178 அரசு புறம்போக்கு நிலத்தில் ஆற்றிற்கு கிழக்கிலும், புருஷோத்தம ரெட்டியார் நிலத்திற்கு மேற்கிலும், ரோட்டிற்கு வடக்கிலும் மற்றும் சுடுகாட்டிற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,60,908
மா.கு.வி.	:	₹	13,409
பி.தொ.	:	₹	16,091

II. பாகூர் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : கரையாம்புத்தூர் — இக்கடை கரையாம்புத்தூர் வருவாய் கிராமத்தில் விஜயரங்கனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 78/1-இல் தென்பெண்ணையாற்றிற்கு செல்லும் பாதைக்கு மேற்கு, புதிய சர்வே எண் 77-க்கு கிழக்கு, புதிய சர்வே எண் 86-க்கு தெற்கு மற்றும் புதிய சர்வே எண் 79-க்கு வடக்கிலும் இக்கடை அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	5,75,268
மா.கு.வி.	:	₹	47,939
பி.தொ.	:	₹	57,527

உரிமம் எண் 2 : மணமேடு— இக்கடை மணமேடு வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 103-இல் அரசு புறம்போக்கு நிலத்தில் பெண்ணையாற்றுக்கு வடக்கு, ஆற்றுபடுகைக்கு தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	5,46,660
மா.கு.வி.	:	₹	45,555
பி.தொ.	:	₹	54,666

உரிமம் எண் 3 : குருவிநத்தம்— இக்கடை, குருவிநத்தம் வருவாய் கிராமத்தில் கோவிலுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 31/1-இல் செட்டிக் குளத்திற்கு கிழக்கிலும் செட்டிக்குளம், தேவஸ்தானம் கோவில் நிலத்திற்கு மேற்கு, வடக்கு மற்றும் தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,55,280
மா.கு.வி.	:	₹	12,940
பி.தொ.	:	₹	15,528

உரிமம் எண் 4 : ஆராய்ச்சிக்குப்பம்— இக்கடை பரிக்கல்பட்டு கிராமத்தில் பார்த்திபனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 182/7-இல் பெண்ணையாற்றுக்கு வடக்கும், சரோஜா (எ) சரஸ்வதி நிலத்திற்குத் தெற்கும், ரோட்டிற்கு மேற்கும், பாவாடை நிலத்திற்குக் கிழக்கும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	5,30,400
மா.கு.வி.	:	₹	44,200
பி.தொ.	:	₹	53,040

உரிமம் எண் 5 : குடியிருப்புபாளையம்— இக்கடை சேலியமேடு வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 161/5-ல் நாகமுத்துக்கு சொந்தமான நிலத்தில்-ஆதிங்கப்பட்டு ரோட்டிற்கு தெற்கு, அரசு வாய்க்காலுக்கு மேற்கு வடக்கு, தீபாஞ்சு நிலத்திற்கு கிழக்கு அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	4,00,800
மா.அ.வி.	:	₹	33,400
பி.தொ.	:	₹	40,080

உரிமம் எண் 6 : கிருமாம்பாக்கம் — இக்கடை கிருமாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 93/1 உள்ள முனிசிபல் புறம்போக்கு நிலத்தில் கிருமாம்பாக்கத்திலுள்ள வாய்க்காலுக்கு கிழக்கேயும், நாகப்பனூர் செல்லும் பாதைக்கு தெற்கேயும் புதிய சர்வே எண் 93/2 வடக்கு மற்றும் மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,66,400
மா.கு.வி.	:	₹	22,200
பி.தொ.	:	₹	26,640

உரிமம் எண் 8 : நரம்பை— இக்கடை பிள்ளையார்குப்பம் வருவாய் கிராமத்தில் மறு அளவை எண் 174/1 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நரம்பை ரோட்டிற்கு தெற்கிலும், புதிய சர்வே எண் 135/5-க்கு கிழக்கிலும் மீதமுள்ள புதிய சர்வே எண் 174/1-க்கு மேற்கு மற்றும் வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	84,000
மா.கு.வி.	:	₹	7,000
பி.தொ.	:	₹	8,400

உரிமம் எண் 10 : அரங்கனூர்— இக்கடை அரங்கனூர் வருவாய் கிராமத்தில் திருமதி வளர்மதி அவர்களுக்குச் சொந்தமான ரீ. சர்வே எண் 109/11-ல் அமைதல் வேண்டும். வளர்மதி நிலத்திற்கு கிழக்கிலும், தெற்கு வடக்கு மற்றும் பாசூர் மெயின் ரோட்டிற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை அரங்கனூர் வருவாய் கிராமத்தில், ரீ-சர்வே எண் 78/2, அருள், த/பெ. முத்தையையா நாயுடுவுக்கு சொந்தமான நிலத்தில், வெள்ளைநீர் வாய்க்காலுக்கு தெற்கில், பாசூர்-வில்லியனூர் ரோட்டுக்கு மேற்கில், உடையவர் மீதமுள்ள நிலத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	95,772
மா.கு.வி.	:	₹	7,981
பி.தொ.	:	₹	9,577

உரிமம் எண் 11 : பனையடிக்குப்பம்— இக்கடை பனையடிக்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 30/2 உள்ள, அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி வாய்க்காலுக்கு வடக்கேயும், புறம்போக்கு நிலத்திற்கு கிழக்கு-மேற்கேயும், சுப்பாரெட்டியார் நிலத்திற்கு தெற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	79,176
மா.கு.வி.	:	₹	6,598
பி.தொ.	:	₹	7,918

உரிமம் எண் 12 : கொம்மாந்தான்மேடு— இக்கடை பரிக்கல்பட்டு ரெவின்யூ கிராமத்தில் கொம்மாந்தான்மேடு என்னும் புதிய சர்வே எண் 165/1 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பெண்ணை ஆற்றுக்கு வடக்கிலும், ரோட்டிற்கு மேற்கிலும், கிருஷ்ணசாமி செட்டியார் புன்செய் நிலத்திற்குக் கிழக்கிலும், பேன்மூமென் தொமினிக் புன்செய் நிலத்திற்குத் தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,49,108
மா.கு.வி.	:	₹	20,759
பி.தொ.	:	₹	24,911

III. மண்ணாடிப்பட்டு கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : சோம்பட்டு—இக்கடை வாதானார்
வருவாய் கிராமத்தில் முனிசிபல் புறம்போக்கு நிலம் ரீ-சர்வே
எண் 6-ல் திருவண்ணாமலை ரோட்டிற்கு வடக்கில்,
ரோட்டிலிருந்து 10 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	4,00,800
மா.கு.வி.	:	₹	33,400
பி.தொ.	:	₹	40,080

உரிமம் எண் 3 : திருவாண்டார்கோயில்—இக்கடை,
திருவாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே
எண் 124/6-ல் தவமணி க/பெ. பொன்முடி, ராதாமணி க/பெ.
கருப்பண்ண நாடார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில்
அமைதல் வேண்டும். உமாமகேஸ்வரி நிலத்திற்கு தெற்கு,
வேணுரெட்டியார் நிலத்திற்குக் கிழக்கு மேற்கு மற்றும் வடக்கில்
அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,25,528
மா.கு.வி.	:	₹	18,794
பி.தொ.	:	₹	22,553

உரிமம் எண் 4 : மதகடிப்பட்டு—இக்கடை மதகடிப்பட்டு
வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 54 மற்றும் 55 உள்ள
அரசு புறம்போக்கு நிலத்தில் விழுப்புரம் ரோட்டிற்கு வடக்கிலும்,
புசாரிக்குடடைக்கும் ஊரல் குட்டைக்கும் போகும் பாதைக்கு
மேற்கிலும், விழுப்புரம் ரோட்டிலிருந்து 30 மீட்டருக்கப்பால்
வடபுறத்திலும் இக்கடை அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	3,72,012
மா.கு.வி.	:	₹	31,001
பி.தொ.	:	₹	37,201

உரிமம் எண் 5 : கைக்கல்பட்டு—இக்கடை கொடாத்தூர்
வருவாய் கிராமத்தில் சர்வே எண் 44/2 உள்ள முனிசிபல்
புறம்போக்கு நிலத்தில், பாதைக்கு கிழக்கிலும், சுத்துக்கேணி
அணைக்கு மேற்கிலும், குப்புசாமி மனைக்கு தெற்கிலும்,
வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,58,000
மா.கு.வி.	:	₹	21,500
பி.தொ.	:	₹	25,800

உரிமம் எண் 6 : குப்பம்—இக்கடை குப்பம் வருவாய்
கிராமத்தில் சர்வே எண் 103 உள்ள நிலத்தில், சுத்துக்கேணி
ரோட்டிற்குத் தென்புறம் பி.கே. 4,500 மைல்கல்லின் மேற்கில்
இக்கடை மேற்படி மைல் கல்லிலிருந்து 50 மீட்டர் தொலைவில்
அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,87,236
மா.கு.வி.	:	₹	15,603
பி.தொ.	:	₹	18,724

உரிமம் எண் 7 : வாதானார்—இக்கடை வாதானார்
வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 101/2 உள்ள
குணசேகரனுக்கு சொந்தமான நிலத்தில் திருவண்ணாமலை
ரோட்டிற்குத் தெற்கேயும், குப்புசாமி ரெட்டியார் நிலத்திற்கு
வடக்கேயும், முருகேசன் கவுண்டர் நிலத்திற்குக் கிழக்கேயும்
சுடலைப் பாதைக்கு மேற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,37,100
மா.கு.வி.	:	₹	11,425
பி.தொ.	:	₹	13,710

உரிமம் எண் 8 : செல்லிப்பட்டு — இக்கடை
செல்லிப்பட்டு வருவாய் கிராமத்தில் திரு அர்ஜீன கவுண்டருக்குச்
சொந்தமான ரீ-சர்வே எண் 32/4-ல் அர்ஜீன கவுண்டர்
நிலத்திற்கு மேற்கிலும், தெற்கிலும் திருவண்ணாமலை
ரோட்டிற்கு வடக்கிலும் மற்றும் செல்லிப்பட்டு ரோட்டிற்கு
கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	83,304
மா.கு.வி.	:	₹	6,942
பி.தொ.	:	₹	8,330

உரிமம் எண் 9 : புராணசிங்குப்பாளையம் — இக்கடை
மண்ணாடிப்பட்டு கொம்பூன் வாதானார் வருவாய் கிராமத்தில்
திரு ஆதிசேகரனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண்
209/4-இல் புதிய சர்வே எண் 210/3, 210/1 & 210/4-க்கு, மேற்கு
மற்றும் தமிழ்நாடு எல்லைக்கு தெற்கு புதிய சர்வே எண் 209/3
வடக்கு மற்றும் தமிழ்நாடு எல்லைக்கு கிழக்கிலும் அமைதல்
வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,01,616
மா.கு.வி.	:	₹	8,468
பி.தொ.	:	₹	10,162

உரிமம் எண் 10 : வம்புப்பட்டு — இக்கடை வம்புப்பட்டு
வருவாய் கிராமத்தில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் புதிய சர்வே
எண் 57-ல் புதிய சர்வே எண் 56/5க்கு கிழக்கு, மேற்கு
மற்றும் வடக்கு, மாசிலாமணி நிலத்திற்கு தெற்கில் அமைதல்
வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	93,372
மா.கு.வி.	:	₹	7,781
பி.தொ.	:	₹	9,337

உரிமம் எண் 11 : சன்னியாசிக்குப்பம் — இக்கடை சன்னியாசிக்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 54/ள4 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ரிஷபம் கோயில் தோப்பிற்கு வடக்கேயும், பம்பை ஆற்றிற்கு தெற்கேயும், ரோட்டிற்கு மேற்கேயும், தேவராசு நிலத்திற்கு கிழக்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	83,436
மா.கு.வி.	:	₹	6,953
பி.தொ.	:	₹	8,344

உரிமம் எண் 12 : குமாரப்பாளையம் — இக்கடை தேத்தாம்பாளையம் வருவாய் கிராமத்தில் குமாரப்பாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ரீ-சர்வே எண் 70-ல் சங்கராபரணி ஆற்றிற்கு வடக்கேயும், சங்கராபரணி ஆற்றங்கரைக்கு தெற்கேயும், மேற்கேயும், கிழக்கேயும் மற்றும் ரோட்டிற்கு தெற்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,90,400
மா.கு.வி.	:	₹	24,200
பி.தொ.	:	₹	29,040

உரிமம் எண் 13 : திருபுவனைபாளையம் — இக்கடை திருபுவனை வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 112-இல் திருபுவனை பாளையம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,71,212
மா.கு.வி.	:	₹	22,601
பி.தொ.	:	₹	27,121

உரிமம் எண் 14 : கூனிச்சம்பட்டு — இக்கடை கூனிச்சம்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 51/1-ல் கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமான நிலத்தில் மணலிப்பட்டு ரோட்டிற்கு கிழக்கு, வடக்கு ராமச்சந்திரன் நிலத்திற்கு தெற்கு கொண்டா ரெட்டி நிலத்திற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை கூனிச்சம்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 51/2-ல் கோதை, க/பெ. வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மணலிப்பட்டு பாதைக்கு கிழக்கு அரிகிருஷ்ணன் மனைக்கு மேற்கு, குட்டைக்கு வடக்கு, ஆறுமுகம் மனைக்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,15,356
மா.கு.வி.	:	₹	9,613
பி.தொ.	:	₹	11,536

உரிமம் எண் 15 : ஆண்டியார்பாளையம் — இக்கடை கலீத்தீர்த்தாள்குப்பம் வருவாய் கிராமத்தில் திரு A. சரவணன் என்பவருக்கு சொந்தமான புதிய சர்வே எண் 138/1-A-ல் குடியிருப்பு மனைகளுக்கு கிழக்கிலும், மெயின் ரோட்டிற்கு தெற்கிலும், அரசு புறம்போக்கு வாய்க்காலுக்கு வடக்கிலும், ரைஸ் மில்லிற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,00,440
மா.கு.வி.	:	₹	8,370
பி.தொ.	:	₹	10,044

உரிமம் எண் 16 : சிலுக்காரிப்பாளையம் — இக்கடை, கலீத்தீர்த்தாள்குப்பம் வருவாய் கிராமத்தில் புதிய ரீ-சர்வே எண் 83/3-A திரு A. ஆறுமுகம் அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் சரஸ்வதி நிலத்திற்கு வடக்கு வாசுதேவ முதலியார் நிலத்திற்கு கிழக்கு சிலுக்காரிப்பாளையம் ரோட்டிற்கு தெற்கு மற்றும் ரோட்டிற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	68,268
மா.கு.வி.	:	₹	5,689
பி.தொ.	:	₹	6,827

உரிமம் எண் 17 : மண்ணாடிப்பட்டு — இக்கடை, மண்ணாடிப்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 1/14-ல் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது திருவண்ணாமலை ரோட்டுக்கு கிழக்கும் வடக்கும், கோவிந்தன் நிலத்திற்கு மேற்கு சதாசிவ ரெட்டியார் நிலத்திற்கு தெற்கு.

12 மா.கு.வி	:	₹	4,50,000
மா.கு.வி.	:	₹	37,500
பி.தொ.	:	₹	45,000

IV. நெட்டப்பாக்கம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 2 : கரியமாணிக்கம்-I — இக்கடை கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 209/3-இல் உள்ள, அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். கிழக்கு-ரெட்டியார் நிலம். மேற்கு-குளம், வடக்கு-மடுகரை ரோடு மற்றும் தெற்கு-மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி.

12 மா.கு.வி	:	₹	96,180
மா.கு.வி.	:	₹	8,015
பி.தொ.	:	₹	9,618

உரிமம் எண் 3 : நெட்டப்பாக்கம் — இக்கடை நெட்டப்பாக்கம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 95/2-ல் வைத்தியநாதன் குமாரர் சீனன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், சிவன் கோயிலுக்குத் தெற்கேயும், நடேசன் நிலத்திற்குக் கிழக்கேயும், முனிசிபல் புறம்போக்கு நிலத்திற்கு மேற்கேயும், சின்ன பட்டுரோஜா நிலத்திற்கு வடக்கேயும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,18,400
மா.கு.வி.	:	₹	18,200
பி.தொ.	:	₹	21,840

உரிமம் எண் 4 : ஏம்பலம் — இக்கடை ஏம்பலம் வருவாய் கிராமத்தில் உள்ள புதிய சர்வே எண் 212/1-ல் உள்ள சந்துரு ராதா மற்றும் கனகராஜ் நிலத்தில் அமைதல் வேண்டும். இதன் சக்குபந்தி புதிய பாதைக்கு தெற்கு, பாதைக்கு மேற்கு, மனை எண் 31-க்கு கிழக்கு, மனை எண் 34 மற்றும் 35-க்கு வடக்கு.

12 மா.கு.வி	:	₹	5,22,000
மா.கு.வி.	:	₹	43,500
பி.தொ.	:	₹	52,200

உரிமம் எண் 5 : கரிக்கலாம்பாக்கம்-I— இக்கடை கரிக்கலாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் திரு. ராமு த/பெ. பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான புதிய சர்வே எண் 53/7-ல் உள்ள மடுகரை ரோட்டிற்கு தெற்கிலும் வெங்கடகிருஷ்ணன் ரெட்டியார் நிலத்திற்கு வடக்கிலும், பாவாடைச்சாமி பிளாட்டிற்குக் கிழக்கிலும், விஜய உடையார் நிலத்திற்கு மேற்கிலும், அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,55,888
மா.கு.வி.	:	₹	21,324
பி.தொ.	:	₹	25,589

உரிமம் எண் 6 : கரியமாணிக்கம்-II — இக்கடை, கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தில் திரு ஏகநாதனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 66/2, மனை எண் 88 மற்றும் 89-இல் மனை எண் 87-க்கு மேற்கு மற்றும் புதிய பாதைக்கு தெற்கு ஏரிப்பாக்கம் ரோட்டிற்கு வடக்கு மற்றும் மனை எண் 90-க்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,99,440
மா.கு.வி.	:	₹	16,620
பி.தொ.	:	₹	19,944

உரிமம் எண் 9 : பண்டசோழநல்லூர் — இக்கடை, பண்டசோழநல்லூர் வருவாய் கிராமம் புதிய சர்வே எண் 78/3-ல் உள்ள ஞானசேகரன் நிலத்தில், வாய்க்காலுக்கு வடக்கிலும், ஞானசேகரன் நிலத்திற்கு தெற்கு, மேற்கிலும், சொரப்பூர் மெயின் ரோட்டிற்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை, பண்டசோழநல்லூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 78/1-ல் உள்ள செல்வராசுக்கு சொந்தமான நிலத்தில் ஞானசேகர் நிலத்திற்கு வடக்கிலும், தெற்கிலும் மற்றும் மேற்கிலும் மற்றும் சொரப்பூர் ரோட்டிற்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	4,82,400
மா.கு.வி.	:	₹	40,200
பி.தொ.	:	₹	48,240

V. உழவர்கரை நகராட்சி

உரிமம் எண் 1 : காலாப்பட்டு — இக்கடை காலாப்பட்டு வருவாய் கிராமத்தில் வசந்திக்கு சொந்தமான புதிய சர்வே எண் 184/1-ல் செல்லப்பன் நிலத்திற்கு மேற்கிலும், கோவிந்தம்மாள் மனைக்கு கிழக்கிலும், புதிய பாதைக்கு தெற்கிலும், வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,92,972
மா.கு.வி.	:	₹	16,081
பி.தொ.	:	₹	19,297

உரிமம் எண் 2 : பிள்ளைச்சாவடி — இக்கடை பிள்ளைச்சாவடி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 196-ல் திருமதி. தமிழ்ச்செல்விக்குச் சொந்தமான மனை எண்கள் 47 மற்றும் 48-ல் புதிய பாதைக்கு மேற்கு, சுப்பராயக் கவுண்டர் மற்றும் வைத்திலிங்கம் நிலத்திற்கு கிழக்கு, மனை எண் 46க்கு வடக்கிலும், ரீ-சர்வே எண் 196-க்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,18,800
மா.கு.வி.	:	₹	9,900
பி.தொ.	:	₹	11,880

உரிமம் எண் 4 : கவுண்டன்பாளையம் — இக்கடை, சாரம் சுப்ரமணியசாமி கோயிலுக்குச் சொந்தமான ரெட்டியார்பாளையம் வருவாய் கிராமத்தில் உள்ள புதிய சர்வே எண் 9/2, கொண்ட நிலத்தில், குழந்தைவேலுபிள்ளை நிலத்திற்கு வடக்கிலும், அப்பாசாமி உடையார் நிலத்திற்கு

மேற்கிலும், வழுவார் ரோட்டிற்கு தெற்கிலும், குழந்தைவேலுபிள்ளை, வைத்தியநாதன் ஆகியவர் நிலங்களுக்கு கிழக்கிலும், ரோட்டிற்கு 50 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும். கடையைச் சுற்றி 3.5 மீட்டர் உயரத்திற்கு மறைப்பு அமைக்க வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,65,600
மா.கு.வி.	:	₹	13,800
பி.தொ.	:	₹	16,560

உரிமம் எண் 6 : தர்மாபுரி — இக்கடை, தட்டாஞ்சாவடி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 7/8-ல், திருமதி. மலர்கொடி W/o. அருணகிரி அவர்களுக்கும் சொந்தமான மனை எண் 55-ல் புதிய பாதைக்குக் கிழக்கு, ஓடை பாதைக்கு மேற்கு, மனை எண் 56-க்கு வடக்கு, மனை எண் 54-க்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	59,256
மா.கு.வி.	:	₹	4,938
பி.தொ.	:	₹	5,926

உரிமம் எண் 7 : மூலக்குளம் — இக்கடை, உழவர்கரை வருவாய் கிராமத்தில் சதக்கத்துல்லாவுக்கு சொந்தமான புதிய சர்வே எண் 209/5 (பாலாஜி நகர் லே அவுட்) அமைதல் வேண்டும். வில்லியனார் ரோட்டுக்கு வடக்கு, வாய்க்காலுக்கு மேற்கு, புதிய ரோட்டுக்கு கிழக்கு உடையார் மனைக்கு தெற்கு, வில்லியனார் ரோட்டுக்கு 10 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	72,000
மா.கு.வி.	:	₹	6,000
பி.தொ.	:	₹	7,200

உரிமம் எண் 8 : கணபதி செட்டிக்குளம் — இக்கடை, காலாப்பட்டு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 150/4 அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். இதற்கு நான்கு எல்லைகள் சாமிக்கண்ணு செட்டியார் நிலத்திற்கு மேற்கு, புறம்போக்கு பாதைக்கு தெற்கு, நடேசக்கவுண்டர் நிலத்திற்கு வடக்கு, பொன்னப்பக் கவுண்டர் நிலத்திற்கு கிழக்கு.

(அல்லது)

இக்கடை ரீ-சர்வே எண் 150/2-இல் சீனிவாசன் நிலத்தில் அமைதல் வேண்டும் இதற்கு நான்கு எல்லைகள் சீனிவாசன் நிலத்திற்கு மேற்கு பாதைக்கு கிழக்கு அரசு புறம்போக்கு நிலத்திற்கு தெற்கு சிங்கு நிலத்திற்கு வடக்கு

12 மா.கு.வி	:	₹	1,74,600
மா.கு.வி.	:	₹	14,550
பி.தொ.	:	₹	17,460

VI. புதுச்சேரி நகராட்சி

உரிமம் எண் 2 : முத்தையமுதலியார்பேட்டை — இக்கடை, முத்தையால்பேட்டை வருவாய் கிராமத்தில் டவுன் சர்வே எண் 1/pt, வார்டு A, பிளாக் 23, P. சவுந்தரராஜனுக்கு சொந்தமான இடத்தில் அக்கா பரதேசி மடத்து வீதிக்கு மேற்கு சாராயக்கடைக்கு வடக்கிலும் தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	62,868
மா.கு.வி.	:	₹	5,239
பி.தொ.	:	₹	6,287

உரிமம் எண் 4 : கொம்பாக்கம் — இக்கடை, கொம்பாக்கம் வருவாய் கிராமத்தில் அடங்கிய வார்டு L, பிளாக் எண் 2, டவுன் சர்வே எண் 18/5 மற்றும் 18/6-ல் கொம்பாக்கம் அருள்மிகு செங்கழுத்து மாரியம்மன் கோயில் நிலமாகும். T. S. No. 18/1-க்கு கிழக்கிலும், 18/8-க்கு மேற்கிலும், 18/4-க்கு வடக்கிலும் மற்றும் 14/7-க்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	68,220
மா.கு.வி.	:	₹	5,685
பி.தொ.	:	₹	6,822

உரிமம் எண் 5 : துப்பராயப்பேட்டை — இக்கடை, உப்பளம் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வார்டு E, டவுன் பிளாக் 6, டவுன் சர்வே எண் 5, துப்பராயப்பேட்டில் ரோட்டிற்கு மேற்கு கழிவுநீர் வாய்க்காலுக்கு கிழக்கில் கோவில் நிலத்திற்கு தெற்கில் மற்றும் சுகாட்டிற்கு வடக்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	55,404
மா.கு.வி.	:	₹	4,617
பி.தொ.	:	₹	5,540

VII. வில்லியனார் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : பிள்ளையார்புறம்- I — இக்கடை, பிள்ளையார்புறம் வருவாய் கிராமத்தில் V. பொன்னுசாமிக்கு சொந்த இடமான புதிய சர்வே எண் 31/8 ரோட்டிற்கு மேற்கே, பழனிக்குண்டர் நிலத்திற்கு கிழக்கு, பரையவரதன் நிலத்திற்கு தெற்கு வையாபுரி நிலத்திற்கு வடக்கே அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,30,488
மா.கு.வி.	:	₹	10,874
பி.தொ.	:	₹	13,049

உரிமம் எண் 2 : கூடப்பாக்கம்—இக்கடை, கூடப்பாக்கம் வருவாய் கிராமத்தில் திரு பாலச்சந்திரனுக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 5/2-இல் ஏரி வாய்க்காலுக்கு மேற்கு மற்றும் வடக்கிலும் ரோட்டிற்கு தெற்கு மற்றும் புதிய சர்வே எண் 5/1-க்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	3,31,236
மா.கு.வி.	:	₹	27,603
பி.தொ.	:	₹	33,124

உரிமம் எண் 3 : கீழூர்—இக்கடை கீழூர் வருவாய் கிராமத்தில் கிராமத்தில் மறு அளவை எண் 41/4-இல் திரு சேகர் நிலத்தில் நாராயணசாமி நிலத்திற்கு தெற்கிலும், கீழூர் சாலைக்கு கிழக்கிலும், பட்டாபிராமன் நிலத்திற்கு மேற்கிலும் புதிதாய் அமைந்த சாலைக்கு வடக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	3,62,400
மா.கு.வி.	:	₹	30,200
பி.தொ.	:	₹	36,240

உரிமம் எண் 4 : மங்கலம்—இக்கடை, மங்கலம் வருவாய் கிராமத்தில் கஞ்சமலைக் கவுண்டருக்கு சொந்தமான புதிய சர்வே எண் 109/10-இல் வாய்க்காலுக்கு வடக்கு, நமச்சிவாயம் நிலத்திற்கு தெற்கு குப்பம்மாள் ராஜி அய்யர் நிலத்திற்கு கிழக்கு மடுகரை பாதைக்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,03,736
மா.கு.வி.	:	₹	16,978
பி.தொ.	:	₹	20,374

உரிமம் எண் 5 : வில்லியனூர்—இக்கடை, வில்லியனூர் வருவாய் கிராமத்தில் சியாமளாவிற்கு சொந்தமான ரீ-சர்வே எண் 57/3 பிளாட் எண் 1 உள்ள இடத்தில் பிளாட் எண் 2-க்கு மேற்கிலும் அரசு புறம்போக்கு ஆத்துவாய்க்காலுக்கு தெற்கிலும் புதிய பாதைக்கு வடக்கிலும் ரீ-சர்வே எண் 57/2 உள்ள நிலத்திற்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,49,840
மா.கு.வி.	:	₹	20,820
பி.தொ.	:	₹	24,984

உரிமம் எண் 6 : கனுவாப்பேட்டை—இக்கடை, வில்லியனூர் வருவாய் கிராமத்தில் ஒதியம்பட்டு ரோட்டிற்கு வடக்கு ஐயனார் கோயிலுக்கு போகும் வீதிக்குக் கிழக்கு, கால்நடை மருத்துவமனைக்கு மேற்கு, வாய்க்காலுக்குத் தெற்கு, ஒதியம்பட்டு ரோட்டிற்கு 30 மீட்டருக்கப்பால், புதிய சர்வே எண் 255/11 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இக்கடை அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	1,96,800
மா.கு.வி.	:	₹	16,400
பி.தொ.	:	₹	19,680

உரிமம் எண் 7 : உருவையாறு—இக்கடை, உருவையாறு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 39/14 அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அரசு புறம்போக்கு குளத்தின் மேற்கு மூலையில் அமைதல் வேண்டும். (அல்லது) உருவையாறு வருவாய் கிராமத்தில் M.K. பழனிக்கு சொந்தமான ரீ-சர்வே எண் 39/13-ல் அரசு புறம்போக்கு குளத்திற்கு மேற்கிலும் ரீ-சர்வே எண் 39/7, 39/11, மற்றும் 39/12-க்கு கிழக்கிலும் மங்கலம் ரோட்டிற்கு வடக்கிலும் ரீ-சர்வே எண் 39/10, 39/7-க்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,55,628
மா.கு.வி.	:	₹	12,969
பி.தொ.	:	₹	15,563

உரிமம் எண் 8 : கரகூர்—இக்கடை, கரகூர் வருவாய் கிராமத்தில் 29/8 ரீ-சர்வே எண் கொண்ட புறம்போக்கு நிலத்தில், ரீ-சர்வே 29/8pt. உள்ள நிலத்திற்கு தெற்கிலும், ரீ-சர்வே எண் 37 கொண்ட நிலத்திற்கு வடக்கிலும், புதிய சர்வே எண் 29/7 கொண்ட நிலத்திற்கு கிழக்கிலும், ரோட்டிற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,08,800
மா.கு.வி.	:	₹	17,400
பி.தொ.	:	₹	20,880

உரிமம் எண் 9 : தொண்டமாந்தம்—இக்கடை தொண்டமாந்தம் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 44pt. உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் துத்திப்பட்டு ரோடு மற்றும் சிறுபாலத்திற்கு மேற்கேயும் ஏரிக்கு கிழக்கேயும். ஏரிக்கரை புறம்போக்கு நிலங்களுக்கு வடக்கு-தெற்கேயும் நீர்தேக்க தொட்டிக்கு 200 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி	:	₹	2,90,400
மா.கு.வி.	:	₹	24,200
பி.தொ.	:	₹	29,040

உரிமம் எண் 10 : ஆரியப்பாளையம்—இக்கடை வில்லியனூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 148/1-ல் திரு N. பாண்டூரங்கன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், விழுப்புரம் ரோட்டிற்கு தெற்கு, கோபால்சாமி நிலத்திற்கு மேற்கு அண்ணாமலை முதலியார் நிலத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கிலும் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை வில்லியனூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 126/6, மனை எண் 1-ல் திரு. அருள் S/o. சுப்பராயன் என்பவருடைய இடத்தில், கிழக்கில் 126/6-மனை எண் 2, விழுப்புரம் மெயின் ரோட்டுக்கு தெற்கில், ரீ-சர்வே எண் 127-க்கு மேற்கில், புதிய சர்வே எண் 127-ல் மனை எண் 2-க்கு வடக்கிலும் அமைத்தல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,82,400
மா.கு.வி.	:	₹	15,200
பி.தொ.	:	₹	18,240

உரிமம் எண் 11 : சிவராந்தகம் — இக்கடை அரியூர் வருவாய் கிராமத்தில் சிவராந்தகத்தில் புதிய சர்வே எண் 186/2 உள்ள மாரியம்மன் கோயில் நிலத்தில் அரியூர் ரோட்டிற்கு மேற்கேயும், ஓடைக்கு கிழக்கேயும் வடக்கிலும் அரசு புறம்போக்கு நிலத்திற்கு தெற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,94,400
மா.கு.வி.	:	₹	16,200
பி.தொ.	:	₹	19,440

உரிமம் எண் 12 : வடமங்கலம் — இக்கடை மங்கலம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 22/4-ல் ரீ-சர்வே எண் 22/1, ரீ-சர்வே எண் 22/3-க்கு கிழக்கு ரீ-சர்வே எண் 22/5-க்கு தெற்கில், ரீ-சர்வே எண் 22/10-க்கு வடக்கில் ரீ-சர்வே எண் 22/7, 22/9-க்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,06,932
மா.கு.வி.	:	₹	8,911
பி.தொ.	:	₹	10,693

உரிமம் எண் 13 : கீழ்க்காங்காரம் — இக்கடை திருக்காஞ்சி வருவாய் கிராமத்தில் கீழ்க்காங்காரம் கிராமத்தில் திருமதி மாயாவதி என்பவரது நிலத்தில் புதிய சர்வே எண் 161/2-இல் திருக்காஞ்சி கிராமத்தில், கடனுர் ரோட்டில் கிழக்கு, வாய்க்கால் கரைக்கு மேற்கு மற்றும் வடக்கு, பழனி மன்னாதன் நிலத்திற்கு தெற்கில் அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை திருக்காஞ்சி வருவாய் கிராமத்தில் தாமோதரன் என்பவரது நிலத்தில் புதிய சர்வே எண் 147/2-ல் ஆறுமுகம் மற்றும் கோவிந்தசாமி நிலத்திற்கு கிழக்கு ஆறுமுகம் நிலத்திற்கு தெற்கு கண்ணப்பன் நிலத்திற்கு வடக்கு மற்றும் ரோட்டிற்கு மேற்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,12,320
மா.கு.வி.	:	₹	9,360
பி.தொ.	:	₹	11,232

உரிமம் எண் 15 : பிள்ளையார்குப்பம் -II — இக்கடை பிள்ளையார்குப்பம் வருவாய் கிராமத்தில் நாராயணசாமி என்பவருக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 80/3-ல் அமைத்தல் வேண்டும். இதற்கு சக்கு பந்தி பிள்ளையார்குப்பம் ரோட்டிற்கு தெற்கு கொட்டாபுலி நிலத்திற்கு மேற்கு, கலிவரதன் நிலத்திற்கு கிழக்கு, நாராயணசாமி நிலத்திற்கு வடக்கு.

12 மா.கு.வி.	:	₹	1,33,392
மா.கு.வி.	:	₹	11,116
பி.தொ.	:	₹	13,339

உரிமம் எண் 16 : பங்கூர் — இக்கடை அரியூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 136 அன்பு @ கோதண்டராமன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் விழுப்புரம் மெயின் ரோட்டிற்கு வடக்கு பாதைக்கு கிழக்கு கோவிந்தன் நிலத்திற்கு தெற்கு, மேற்கு அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,31,484
மா.கு.வி.	:	₹	10,957
பி.தொ.	:	₹	13,148

கள்

காரைக்கால் பகுதி

I. காரைக்கால் நகராட்சி

உரிமம் எண் 1 : காரைக்கால்மேடு — கோயில்பத்து ரெவினயூ கிராமத்தில், டவுன் சர்வே எண் 25/2 pt., வார்டு 'C' பிளாக்-10 அருள்மிகு கைலாசநாதர்சுவாமி மற்றும் நித்திய கல்யாணபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	2,79,996
மா.கு.வி.	:	₹	23,333
பி.தொ.	:	₹	28,000

உரிமம் எண் 2 : வேட்டைக்காரன் தெரு — இக்கடை கோயில்பத்து வருவாய் கிராமத்தில், டவுன் சர்வே எண் 1, வார்டு D, பிளாக் 7-ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வார்டு-D, பிளாக்-7, டவுன் சர்வே எண்-3-க்கு வடக்கு, அன்னுசாமி வாய்க்காலுக்கு தெற்கு, பால் சொசைடி கம்பவுண்டுக்கு வடக்கு, தற்போது இருக்கும் கள்ளக்கடைக்கு பின்புறம் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	3,20,556
மா.கு.வி.	:	₹	26,713
பி.தொ.	:	₹	32,056

உரிமம் எண் 3 : பிள்ளைத் தெருவாசல் — இக்கடை அரசுக்குச் சொந்தமான கோவில்பத்து வருவாய் கிராமத்தைச் சேர்ந்த வார்டு D பிளாக் 3-ல் டி.எஸ். எண் 10-ல் அமைய வேண்டும். கிழக்கு-பிள்ளை தெருவாசல் ரோடு, மேற்கு- வாஞ்சியாறு வடக்கு & தெற்கு-வாஞ்சியாற்று படுகை D/3/10 .

12 மா.கு.வி.	:	₹	1,22,400
மா.கு.வி.	:	₹	10,200
பி.தொ.	:	₹	12,240

உரிமம் எண் 4 : தர்மபுரம் — இக்கடை காரைக்கால் வருவாய் கிராமம் வார்டு 'F' பிளாக்-1 டவுன் சர்வே எண் 2 pt.-ல் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் வாஞ்சியார் ஆற்றுக்கு மேற்கு கரையில் சுடுகாட்டுக்கு தெற்கே, மதகுக்கு வடக்கே தர்மபுரம் செல்லும் ரோட்டுக்கு 100 மீட்டர் தூரத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	62,136
மா.கு.வி.	:	₹	5,178
பி.தொ.	:	₹	6,214

உரிமம் எண் 5 : ஓடுதுறை — இக்கடை ஓடுதுறை வருவாய் கிராமத்தில் வார்டு-L, பிளாக்-1, T.S. No. 24 அரசு புறம்போக்கு இடத்தில் மேற்கு பகுதியில் நிலம் L/1/2-வாய்க்காலுக்கு தெற்கு, நிலம் L/1/25 நிலத்திற்கு வடக்கு, நிலம் L/1/26 நிலத்திற்கு கிழக்கு, L/1/24 அரசு புறம்போக்கு நிலத்திற்கு மீதமுள்ள இடத்தின் மேற்கு பகுதியில் அமைதல் வேண்டும். குத்தகைதாரர் கன்னிவாய்க்கால் மேல் கடைக்கு செல்ல வசதியாக ஒரு நடைபாதையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,69,200
மா.கு.வி.	:	₹	14,100
பி.தொ.	:	₹	16,920

II. கோட்டுச்சேரி கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 2 : புவம் — இக்கடை புவம் வருவாய் கிராமத்தில் பொறையாறு ரோட்டிற்கு வடபுறத்தில் புதிய சர்வே எண் 1 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பொறையாறு ரோட்டிற்கு 30 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	2,03,760
மா.கு.வி.	:	₹	16,980
பி.தொ.	:	₹	20,376

உரிமம் எண் 3 : வரிச்சிக்குடி (தெற்கு) — இக்கடை அரசுக்கு சொந்தமான வரிச்சிக்குடி (தெற்கு) வருவாய் கிராமத்தில் R.S. No. 268-ல் அமைதல் வேண்டும். வடக்கே R.S. No. 269/1, 269/4 மற்றும் வரிச்சிக்குடி-திருவேட்டைக்குடி ரோட்டிற்கு தெற்கு இக்கடையைச் சுற்றிலும் சுற்று சுவர் அமைத்துக் கொள்ள வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	79,572
மா.கு.வி.	:	₹	6,631
பி.தொ.	:	₹	7,957

உரிமம் எண் 4 : கோட்டுச்சேரிமேடு — இக்கடை கீழகாசாகுடி வருவாய் கிராமத்தில் வார்டு-I, பிளாக்-5, T.S. No. 1 & 2 அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும் மண்டபத்தூர்-காரைக்கால்மேடு ரோட்டிற்கு கிழக்கு, I/5/2 & 3-க்கு மேற்கு, I/5/1 & 2-க்கு வடக்கு, தெற்கு.

12 மா.கு.வி.	:	₹	2,19,600
மா.கு.வி.	:	₹	18,300
பி.தொ.	:	₹	21,960

உரிமம் எண் 5 : கோட்டுச்சேரி — இக்கடை கோட்டுச்சேரி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 178/2-ல் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொறையாறு ரோட்டிற்கு 100 மீட்டருக்கப்பால் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 151 நாணவாய்க்கால், மேற்கு ரீ-சர்வே எண் 178/1 பி, 3ஏ, 3பி, கிழக்கு ரீ-சர்வே எண் 177/1, தெற்கு ரீ-சர்வே எண் 178/3 ஜி 3 ஏ.

12 மா.கு.வி.	:	₹	1,57,200
மா.கு.வி.	:	₹	13,100
பி.தொ.	:	₹	15,720

உரிமம் எண் 6 : மண்டபத்தூர் — இக்கடை திருவேட்டைக்குடி வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சர்வே எண் 226/4 & 9-இல் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 226/2.3 மற்றும் 225/5 தெற்கு ரீ-சர்வே எண் 226/5, 240/4, கிழக்கு 226/9, 227/1.2A, 3A, 3B, 339/2.3. மேற்கு 226/1, 2, 4, 5, 6, 7, 8.

(அல்லது)

இக்கடை திருவேட்டைக்குடி வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 230/2 அருள்மிகு திருமேனி அழகர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 230/1, தெற்கு 232/2, கிழக்கு ரீ-சர்வே எண் 235/1ஏ, 1பி மேற்கு 229/5பி.

12 மா.கு.வி.	:	₹	73,200
மா.கு.வி.	:	₹	6,100
பி.தொ.	:	₹	7,320

III. நெடுங்காடு கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : நல்லாத்தூர் — இக்கடை குரும்பகரம் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 2/4-ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நண்டலாற்றின் தெற்குக் கரையில் புதுபாலத்துக்கு கிழக்கே மேல்படுகை ரோட்டிற்கு வடக்கே அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,76,892
மா.கு.வி.	:	₹	14,741
பி.தொ.	:	₹	17,689

உரிமம் எண் 2 : குளக்குடி — இக்கடை, பொன்பேத்தி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 2/1, 2/6, உள்ள நிலத்தில் நண்டலார் ஆற்றிலிருந்து 20 மீட்டர் தொலைவில் அமைதல் வேண்டும். மேற்படி நிலம் அருணாசலத்திற்குச் சொந்தம்.

(அல்லது)

ரீ-சர்வே எண் 2/2, பொன்பேத்தி வருவாய் கிராமத்தில் வேலாயுதத்திற்கு சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும். வடக்கு நண்டளாறு கிழக்கும்-தெற்கும் வேலாயுதம் நஞ்சை நிலம், மேற்கு ராமசாமி புஞ்சை நிலம்.

12 மா.கு.வி.	:	₹	1,88,076
மா.கு.வி.	:	₹	15,673
பி.தொ.	:	₹	18,808

உரிமம் எண் 3 : அன்னவாசல்— இக்கடை நெடுங்காடு வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 6/2, அரசு புறம்போக்கு மற்றும் வடக்கு ரீ-சர்வே எண் 6/8, தெற்கு ரீ-சர்வே எண் 6/8, கிழக்கு ரீ-சர்வே எண் 6/8, மேற்கு ரீ-சர்வே எண் 6/1, 6/3 நன்செய் நிலத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,28,844
மா.கு.வி.	:	₹	10,737
பி.தொ.	:	₹	12,884

உரிமம் எண் 4: வாதியிருப்பு சாலை— இக்கடை, நெடுங்காடு வருவாய் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான R.S. No. 281/4-ல் அமைய வேண்டும். குத்தகைக்காரர் கன்னிவாய்க்காலுக்கு மேல் பாதை அமைத்தல் வேண்டும். கிழக்கே R.S. No. 281/5, மேற்கே R.S. No. 281/1C, தெற்கே R.S. No. 281/5, வடக்கே R.S. No. 281/1C.

12 மா.கு.வி.	:	₹	47,616
மா.கு.வி.	:	₹	3,968
பி.தொ.	:	₹	4,762

உரிமம் எண் 5 : வடமட்டம் — இக்கடை, புத்தக்குடி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 189/1 மற்றும் 189/2 உள்ள புன்செய் நிலத்தில் அமைதல் வேண்டும். மேற்படி இடம் அன்னத்தம்மாளுக்குச் சொந்தம்.

12 மா.கு.வி.	:	₹	71,676
மா.கு.வி.	:	₹	5,973
பி.தொ.	:	₹	7,168

IV. நிரவி கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : மானாமுட்டி— இக்கடை, விழுதியூர் வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 54 உள்ள அரசுக்குச் சொந்தமான நன்செய் நிலத்தில் காங்கேயன் வாய்க்கால் கரைக்குத் தென்புறத்தில் 10 மீட்டர் தொலைவிலும் மானாம்பட்டு ரோட்டின் மேற்கு புறத்தில் 45 மீட்டர் தொலைவிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,49,676
மா.கு.வி.	:	₹	12,473
பி.தொ.	:	₹	14,968

உரிமம் எண் 2 : பூந்தோட்டம் ரோடு— இக்கடை விழுதியூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 157/2, அரசு புறம்போக்கு இடத்தில் அமைதல் வேண்டும். வடக்கு ரீ-சர்வே எண் 18 செல்லூர் வருவாய் கிராமம் அரசலாறு, தெற்கு ரீ-சர்வே எண் 157/4 சேஷமூலை வடிவாய்க்கால் கிழக்கு ரீ-சர்வே எண் 157/3 நடைபாதை, மேற்கு ரீ-சர்வே எண் 157/1 அரசு புறம்போக்கு அகலங்கண்ணு செல்லும் வழி.

(அல்லது)

இக்கடை விழுதியூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 5/1, புவனேஸ்வரி க/பெ. சரவணன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும். கண்ணி வாய்க்காலுக்கு மேற்கு, வடக்கு கண்ணையாபிள்ளை நன்செய் நிலத்திற்கு தெற்கு, வீழிநாதர்சுவாமி கோவில் நிலத்திற்கும் முத்தையா நாராயணன் நன்செய் நிலத்திற்கு கிழக்கிலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	2,63,652
மா.கு.வி.	:	₹	21,971
பி.தொ.	:	₹	26,365

உரிமம் எண் 3 : காக்காமுழி— இக்கடை கீழமனை வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 38/1 அரசு புறம்போக்கு நிலத்தில் தூதுபோனமூலை ரோட்டிற்கு 3 மீட்டருக்கு அப்பாலும் வாய்க்காலுக்கு 2 மீட்டருக்கப்பாலும் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,05,600
மா.கு.வி.	:	₹	8,800
பி.தொ.	:	₹	10,560

உரிமம் எண் 4 : நிரவி— நிரவி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 59/10 புன்செய் நிலத்தில் பனங்காட்டாண்டி ரோட்டிற்கு மேற்கே அமைதல் வேண்டும். மேற்படி நிலம் M. தேவிக்குச் சொந்தமானது.

12 மா.கு.வி.	:	₹	2,77,800
மா.கு.வி.	:	₹	23,150
பி.தொ.	:	₹	27,780

V. திருமலைராயன்பட்டினம் கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : வாஞ்சூர்— இக்கடை வாஞ்சூர் வருவாய் கிராமத்தில் திரு வை. மூர்த்தி, த/பெ. வைத்திநாதசுவாமி அவர்களுக்கு சொந்தமான ரீ-சர்வே எண் 120/2 இடத்தில் அமைதல் வேண்டும். மேற்று-நாகூர் ரோடு, கிழக்கு, தெற்கு, வடக்கு ரீ-சர்வே எண் 120/2எ.

(அல்லது)

இக்கடை வாஞ்சூர் வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 110/6 அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். ரீ-சர்வே எண் 110/3 வண்டிபாதைக்கு வடக்கு மற்றும் கிழக்கு, ரீ-சர்வே எண் 107/2A-க்கு தெற்கு, ரீ-சர்வே எண் 113 நாகூர் ரோட்டிற்கு மேற்கு.

(அல்லது)

இக்கடை வாஞ்சூர் வருவாய் கிராமத்தில் வருவாய் 120/1 அரசு புறம்போக்கு நிலத்தில் அமைதல் வேண்டும். ரீ-சர்வே எண் 113/1 நாகூர் ரோட்டிற்கு கிழக்கு ரீ-சர்வே எண் 120/2/A/1, மேற்கு, வடக்கு, தெற்கு

12 மா.கு.வி.	:	₹	10,92,000
மா.கு.வி.	:	₹	91,000
பி.தொ.	:	₹	1,09,200

உரிமம் எண் 3 : கீழையூர் (வடக்கு) — இக்கடை கீழையூர் (வடக்கு)வருவாய் கிராமத்தில் ரீ-சர்வே எண் 44/2 அரசு புறம்போக்கு இடத்தில் அமைதல் வேண்டும். கிழக்கு மற்றும் வடக்கு காரப்பாகுளம் ரீ-சர்வே எண் 44/3, 44/1 மேற்கு மகத்தோப்பு ரோடு தெற்கு ரீ-சர்வே எண் 45/1.

12 மா.கு.வி.	:	₹	2,14,788
மா.கு.வி.	:	₹	17,899
பி.தொ.	:	₹	21,479

உரிமம் எண் 4: கீழையூர் (தெற்கு) — இக்கடை கீழையூர் (தெற்கு) வருவாய் கிராமத்தில் R. குமாருக்குச் சொந்தமான புதிய சர்வே எண் 51/3/1/எ/1எ, மேற்கு, வடக்கு-தெற்கு புதிய சர்வே எண் 51/3/1/எ/1எ, ரோட்டிற்கு கிழக்கு, கிழக்கு சாலை ரோட்டிற்கு 20 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	4,83,240
மா.கு.வி.	:	₹	40,270
பி.தொ.	:	₹	48,324

VI. திருநள்ளாறு கொம்பூன் பஞ்சாயத்து

உரிமம் எண் 1 : அம்பகரத்தூர் — இக்கடை, அம்பகரத்தூர் வருவாய் கிராமத்தில் 96/2 pt. புதிய சர்வே எண் கொண்ட புறம்போக்கு நிலத்தில் அம்பகரத்தூர் ரோட்டிற்கு 30

12 மா.கு.வி.	:	₹	2,51,664
மா.கு.வி.	:	₹	20,972
பி.தொ.	:	₹	25,166

உரிமம் எண் 2 : சேத்துார் — இக்கடை, நல்லமுந்தூர் வருவாய் கிராமத்தில் ரீசர்வே எண் 86/2-ல் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலாறு ஆற்றின் வடகரையில் அம்பகரத்தூர் ரோட்டிற்கு மேற்குப்புறத்தில் ஏரிக்கு செல்லும் ரோட்டிற்கு தென்புறத்தில் அம்பகரத்தூர் ரோட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,87,056
மா.கு.வி.	:	₹	15,588
பி.தொ.	:	₹	18,706

உரிமம் எண் 3 : தென்னங்குடி — இக்கடை, தென்னங்குடி வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 217/pt.-ல் உள்ள அரசுக்கு சொந்தமான மனையில் பண்ணை வாய்க்கால் மேற்கு கரையில், மாதூர் ரோட்டில் தென்புறத்திலிருந்து 30 மீட்டருக்கு அப்பால் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	2,21,604
மா.கு.வி.	:	₹	18,467
பி.தொ.	:	₹	22,160

உரிமம் எண் 4 : திருநள்ளாறு — இக்கடை திருநள்ளாறு வருவாய் கிராமத்தில் திரு. ராஜமதிவர்மா வகையறாவுக்கு சொந்தமான புதிய சர்வே எண் 53/5-ல் உள்ள நிலத்தில் அமைதல் வேண்டும். இதற்கு ஜம்புலிங்கம் நிலத்திற்கு வடக்கு, மரைக்கான்சேத்தி வாய்க்காலுக்கு கிழக்கு, இலவத்தடி வாய்க்காலுக்கு தெற்கு, பேட்டை ரோட்டிற்கு மேற்கில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,62,252
மா.கு.வி.	:	₹	13,521
பி.தொ.	:	₹	16,225

உரிமம் எண் 5 : சுரக்குடி — இக்கடை அரசு புறம்போக்கு நிலம் ரீ-சர்வே எண் 187/3-இல் தேவமாபுரம் வருவாய் கிராமத்தில் கிழக்கு ரீ-சர்வே எண் 153/2, சுரக்குடி வருவாய் கிராமம், மேற்கு நூலாறு ரீ-சர்வே எண் 186 தேவமாபுரம் வருவாய் கிராமம் மற்றும் ரீ-சர்வே எண் 153/2 சுரக்குடி வருவாய் கிராமம் இவற்றிற்கு தெற்கே தேவமாபுரம் வருவாய் கிராமம் ரீ-சர்வே எண் 193-க்கு வடக்கு அமைதல் வேண்டும்.

(அல்லது)

இக்கடை ரீ-சர்வே எண் 180/4/A2 சுரக்குடி வருவாய் கிராமத்தில் திரு. V. அருள்மணி சேகரனுக்கு சொந்தமான இடத்தில் வடக்கு 180/1, 180/4/A1 (ரோடு), தெற்கு மேற்கு ரீ-சர்வே எண் 180/3 கிழக்கு 180/4/B. இதற்குட்பட்ட இடத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	96,960
மா.கு.வி.	:	₹	8,080
பி.தொ.	:	₹	9,696

உரிமம் எண் 6 : அத்திப்படுகை — இக்கடை, பேட்டை வருவாய் கிராமத்தில் புதிய சர்வே எண் 141/6/pt. & 145/2 pt.-ல் ஆற்றங்கரை, சாலைக்கு வடக்கே திருநள்ளாறு ஸ்ரீதர்பாரணியேஸ்வரஸ்வாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைதல் வேண்டும்.

12 மா.கு.வி.	:	₹	1,38,492
மா.கு.வி.	:	₹	11,541
பி.தொ.	:	₹	13,849

**GOVERNMENT OF PUDUCHERRY
DEPARTMENT OF REVENUE AND DISASTER
MANAGEMENT**

No. 7052/DC(E)/T(P)/AUC/2013-14 (II).

Puducherry, the 3rd June 2013.

**NOTICE OF SALE OF TODDY AND ARRACK
SHOPS LICENCES FOR THE PERIOD
FROM 1-7-2013 TO 30-6-2014**

Pursuant to the provisions contained in rule 144 in Chapter-IX of the Puducherry Excise Rules, 1970, the following notification is published for the information of the public.

NOTIFICATION

Public are hereby informed that the application of the lessees to whom exclusive privilege of selling Toddy and Arrack were leased out for the period from 1-7-2012 to 30-6-2013 of the lease year 2012-13 and who have applied for renewal of their lease as per the Rules 144 and 156-A of the Puducherry Excise Rules, 1970 have been accepted and the lease of the Arrack shops specified in Schedule-I and Toddy shops specified in Schedule-II are renewed and leased out to the same lessees for the lease period from 1-7-2013 to 30-6-2014. **The lease period may likely to be extended or reduced as and when the Government thinks fit.**

2. The exclusive privilege of selling Toddy and Arrack in the unrenewed shops for the lease period from 1-7-2013 to 30-6-2014 for the lease year 2013-14 subject to the provisions of Rules, 144 and 156-A of Puducherry Excise Rules, 1970 as furnished in Schedule-III (specified for Arrack shops) and Schedule-IV (specified for Toddy shops) situated in Puducherry and Karaikal regions, will be disposed of by auction through internet in the website address:

www.auctionindia.com

However, the shops for which the application for renewal of lease as prescribed in rule 156-A of the Puducherry Excise Rules, 1970 is received before the date notified for auction, will be scrutinised, and if accepted, such shops will not be auctioned. A final list of shops to be auctioned will be displayed at 9.00 a.m. on the day of auction at the respective Office of Deputy Commissioner (Excise). The intending bidders shall offer their bids on a monthly basis for the duration of the lease period. The successful bidders are liable to pay the rental to the

Government for the entire lease period of 12 months from 1-7-2013 to 30-6-2014 on the monthly rent at which the shops have been knocked down by them. The sale of the shops in each of the region will be conducted by the Deputy Commissioner (Excise) and it will commence on the date and time given below :

Sl. No.	Name of the region	Date	Time
(1)	(2)	(3)	(4)
PUDUCHERRY			
1	Arrack	19th & 20th June 2013	9.30 a.m. to 7.30 p.m. or till the bid continues.
2	Toddy	20th June 2013	
KARAİKAL			
1	Arrack	20th June 2013	9.30 a.m. to 7.30 p.m. or till the bid continues.
2	Toddy	21st June 2013	

3. The sale shall be subject to the provisions of the Puducherry Excise Act and Rules, 1970 and the conditions herein setforth.

4. The unrenewed arrack and toddy shops, scheduled in III & IV shall be auctioned in the following order:

**ARRACK SHOPS
PUDUCHERRY REGION**

Sl. No.	Municipality/ Commune	Date	Time
(1)	(2)	(3)	(4)
1	Ariankuppam (All unrenewed shops)	19-6-2013	10.00 a.m. to 11.00 a.m. or till the bid continues.
2	Bahour (All unrenewed shops)	19-6-2013	11.30 a.m. to 12.30 p.m. or till the bid continues.
3	Mannadipet (i) Unrenewed shops among No. 1 to 10. (ii) Unrenewed shops among No. 11 to 24.	19-6-2013	1.00 p.m. to 2.00 p.m. or till the bid continues. 2.30 p.m. to 3.30 p.m. or till the bid continues.
4	Nettappakkam (All unrenewed shops)	19-6-2013	4.00 p.m. to 5.00 p.m. or till the bid continues.
5	Oulgaret (All unrenewed shops)	19-6-2013	5.30 p.m. to 6.30 p.m. or till the bid continues.
6	Puducherry (All unrenewed shops)	20-6-2013	9.30 a.m. to 10.30 a.m. or till the bid continues.

(1)	(2)	(3)	(4)
7	Villianur	20-6-2013	
	(i) Unrenewed shops among No. 1 to 10.	11.00 a.m. to 12.00 p.m.	or till the bid continues.
	(ii) Unrenewed shops among No. 11 to 23.	12.30 p.m. to 1.30 p.m.	or till the bid continues.

TODDY SHOPS**PUDUCHERRY REGION**

Sl. No.	Municipality/ Commune	Date	Time
(1)	(2)	(3)	(4)
1	Ariankuppam (All unrenewed shops)	20-6-2013	2.00 p.m. to 3.00 p.m. or till the bid continues.
2	Bahour (All unrenewed shops)	20-6-2013	2.00 p.m. to 3.00 p.m. or till the bid continues.
3	Mannadipet (All unrenewed shops)	20-6-2013	3.00 p.m. to 4.00 p.m. or till the bid continues.
4	Nettappakkam (All unrenewed shops)	20-6-2013	4.00 p.m. to 5.00 p.m. or till the bid continues.
5	Oulgaret (All unrenewed shops)	20-6-2013	5.00 p.m. to 6.00 p.m. or till the bid continues.
6	Puducherry (All unrenewed shops)	20-6-2013	5.00 p.m. to 6.00 p.m. or till the bid continues.
7	Villianur (All unrenewed shops)	20-6-2013	6.00 p.m. to 7.00 p.m. or till the bid continues.

ARRACK SHOPS**KARAIKAL REGION**

Sl. No.	Municipality/ Commune	Date	Time
(1)	(2)	(3)	(4)
1	Karaikal (All unrenewed shops)	20-6-2013	9.30 a.m. to 10.30 a.m. or till the bid continues .
2	Kottucherry (All unrenewed shops)	20-6-2013	11.00 a.m. to 12.00 p.m. or till the bid continues.
3	Nedungadu (All unrenewed shops)	20-6-2013	12.30 p.m. to 1.30 p.m. or till the bid continues
4	Neravy (All unrenewed shops)	20-6-2013	2.00 p.m. to 3.00 p.m. or till the bid continues
5	T.R. Pattinam (All unrenewed shops)	20-6-2013	3.30 p.m. to 4.30 p.m. or till the bid continues
6	Thirunallar (All unrenewed shops)	20-6-2013	5.00 p.m. to 6.00 p.m. or till the bid continues.

TODDY SHOPS**KARAIKAL REGION**

Sl. No.	Municipality/ Commune	Date	Time
(1)	(2)	(3)	(4)
1	Karaikal (All unrenewed shops)	21-6-2013	9.30 a.m. to 10.30 a.m. or till the bid continues .
2	Kottucherry (All unrenewed shops)	21-6-2013	11.00 a.m. to 12.00 p.m. or till the bid continues.
3	Nedungadu (All unrenewed shops)	21-6-2013	12.30 p.m. to 1.30 p.m. or till the bid continues
4	Neravy (All unrenewed shops)	21-6-2013	2.00 p.m. to 3.00 p.m. or till the bid continues
5	T.R. Pattinam (All unrenewed shops)	21-6-2013	3.30 p.m. to 4.30 p.m. or till the bid continues
6	Thirunallar (All unrenewed shops)	21-6-2013	5.00 p.m. to 6.00 p.m. or till the bid continues.

Conditions of Sale

1. The sales shall commence at the time and on the date indicated above and they shall be continued until the offers of bid cease.

2. The lease period is from 1-7-2013 to 30-6-2014 for the lease year 2013-14, renewable for next one subsequent lease year. The lease period may be likely to be extended or reduced as and when the Government thinks fit.

3. The details of the location, 12 months upset price, monthly upset price, EMD and guaranteed quota per day of the shops for which auction is to be conducted are furnished in Schedule-III and IV of this Notification. **However, only those shops appearing in the final list displayed on the notice-board on the day of auction at 9.00 a.m. will be auctioned.** The sale conditions and the list of shops on sale will also be displayed on the internet at the above stated address.

4. Any person desiring to participate in the auction shall furnish the following certificates to the Deputy Commissioner (Excise) before the day of auction along with the application prescribed for the purpose. The application in this regard shall be obtained from the Office of the Deputy Commissioner (Excise).

(i) A challan for payment of earnest money deposit to an amount equal to 10% of the 12 months upset price for the shop.

(ii) A certificate as to the solvency of the tenderer shall be produced from the concerned Tahsildar, for an amount exceeding the annual lease amount. The tenderer shall simultaneously produce the title deeds for the property as reflected in the solvency certificate afore-stated, to the Deputy Commissioner (Excise). The intending bidder may also produce a Bank guarantee equivalent to the said amount *in lieu of* the solvency certificate. Before a property is offered as security the intending bidder shall ensure that the property offered as security is free from all encumbrances and he possesses the title deeds in original. **Only properties situated in the Union territory of Puducherry shall be offered as security and covered in the solvency certificates.** The intending bidder is permitted to bid only up to 1/12th of the total solvency amount produced by him before the Deputy Commissioner (Excise). The bidder is strictly prohibited from bidding beyond the limit prescribed for him/her in this regard. In case he/she offers bids for more than one shop, the aggregate of all such bids should be within the prescribed limit as determined by the solvency produced. In case he/she offers bid beyond this limit the same will be considered as *void ab initio* and will not be considered for any purpose.

Note: If the intending bidder proposes to rely on the solvency of his/her sureties, he/she shall also furnish an undertaking in the form prescribed in Annexure-I along with the title deeds referred to therein.

(iii) Additional EMD and solvency may be submitted on the day of auction before 10.30 a.m. for auctions scheduled for the afternoon on the same day and before 5.00 p.m. for auctions scheduled for the next day so that the additional EMD and solvency may be registered in the website.

(iv) A certificate from the concerned Tahsildar to the effect that the person has paid off all outstanding arrears due to the Government and the Municipalities/Commune Panchayats of this Union Territory.

(v) A certificate from a Gazetted Officer or M.L.A. or M.P. that the bidder has not been sentenced by any Court of Law for an offence involving moral turpitude.

(vi) Birth Certificate/Age proof.

5. A person shall be disqualified from participating in the auction if he/she,—

(i) is a minor or an undischarged insolvent or is of unsound mind; or

(ii) is holding an office of profit under Union Territory, State or Central Government; or

(iii) has not paid any arrears of Government, Municipality/Commune Panchayat dues or Excise dues or Sales tax dues; or

(iv) has been sentenced by any Court of Law for an offence involving moral turpitude.

6. The intending bidders shall furnish an undertaking to the Deputy Commissioner (Excise) in Form-U-1 appended in Annexure-III before the day of auction. In the event of the intending bidder being declared as Provisional Auction Purchaser by the Deputy Commissioner (Excise), he/she shall enter into an agreement if necessary along with his/her surety as the case may be, with the Deputy Commissioner (Excise) in the agreement form prescribed in Annexure-II and also furnish an undertaking in Form U-2 appended in Annexure-IV, within 24 hours of being so declared.

7. (i) The intending bidder shall offer their bids through Internet at the following address:—

www.auctionindia.com

For this purpose the intending bidders who satisfy all the conditions will use password, user name and alter-name to maintain their confidentiality. The intending bidder can enter his bid for any Toddy or Arrack shop from any place at the time and date notified above by having access to auction site in the Internet through his password and user-name. The identity of the bidder will be kept confidential; however, the bid will be registered and bid amount alone will be displayed. **A training will be imparted to the bidders who desire to have such training in the auction procedure prior to the conduct of auction.**

(ii) The minimum bid amount shall be Rs. 1000 for Arrack shops and Rs. 200 for Toddy shops or the multiples of such amount subject to a ceiling of Rs. 2,000 for Toddy and Rs. 10,000 for Arrack shops per bid.

(iii) Any bid offered within the concluding 10 minutes of the auction will have 10 minutes of time from such bid for registering a counter bid. Similarly, counter bids will also have fresh 10 minutes time to improve the

bid. The bidding thereafter will come to a close in the event of no bidding (inactivity) for 10 minutes and the amount last quoted shall be construed as the highest bid offered for the said shop.

(iv) If no bid is received within the prescribed time, Deputy Commissioner (Excise) has authority to extend the time limit.

(v) The auction will be conducted through Internet in the regional language *i.e.* in Tamil.

(vi) The Excise Department shall not be responsible for any unforeseen external disturbances preventing the intending bidder from participating in the auction through the Internet.

(vii) After the shops are thus auctioned, the Deputy Commissioner (Excise) may provisionally accept the highest amount quoted at the auction on the next day at 9.00 a.m.

8. The Deputy Commissioner may, for reasons to be recorded in writing, postpone the auction to any other day notified by him. The undisposed shops shall be disposed of by the Deputy Commissioner (Excise) after fixing another date.

9. The Deputy Commissioner may reject any bid offered for any reason to be recorded in writing.

10. The acceptance of a bid by the officer conducting the sale shall be subject to confirmation by the Government. The order of the confirmation or refusal to confirm shall be communicated to the person concerned, within a reasonable time.

11. As per Rule 156 :

(1) The person whose bid is confirmed shall—

(a) remit into the State Bank of India or the Government Treasury, or open a term deposit or fixed deposit or bank guarantee in the name of the Deputy Commissioner (Excise) in any scheduled bank in the Union territory of Puducherry, as security deposit equal to five months bid amount of the knocking down price within 15 working days from the date of communication of the confirmation order, deduction being made of the earnest money deposited earlier :

Provided that the Excise Commissioner and the Deputy Commissioner (Excise) shall have powers to accept or reject such securities of the non-nationalised scheduled banks for the reasons to be recorded in writing.

(b) execute and register an agreement of lease (in Form L.A. as prescribed under the rules) with the Government incorporating the terms and conditions under which the right of retail vend of liquor is leased in his/her favour within 15 working days from the date of receipt of the confirmation order;

(c) mortgage [in Form D.M.1] the property offered as security towards the lease amount due to Government after paying five months kist as security deposit and one month advance kist, the property being not less than 12 months rental amount due to Government. The mortgage deed shall also be registered within 15 working days from the date of receipt of the confirmation order for the 12 months rental amount due to Government at the time of execution of Mortgage Deed.

(2) If the person fails to furnish the security deposit in full as mentioned in sub-clause (1)(a) within 15 working days of receipt of the confirmation order, the confirmation order shall stand automatically cancelled without notice and the right of retail vend shall be offered to the next highest bidder by the Excise Commissioner, if the offer made by the next bidder is not less than 90% of the highest bid. The earnest money deposit made by such person shall be liable to be forfeited to the Government by the Excise Commissioner and the person shall also be liable for loss of revenue, if any, on account of reauction consequently.

(3) If the person in whose favour the disposal is confirmed fails to execute and register an agreement of lease and mortgage the property offered as security for the annual lease amount for the lease period, and register the mortgage deed within 15 working days from the date of receipt of the confirmation order, the confirmation order shall be automatically cancelled without notice and the deposit made by such person shall be forfeited and the right of retail vend of liquor shall be given to next highest bidder by the Excise Commissioner if the offer made by him is not less than 90% of the highest bid, or shall be reauctioned by the Excise Commissioner if the next highest bidder refuses to accept the offer.

12. The successful bidder, as the case may be, will not be required to fulfil the conditions specified in sub-clauses (1)(a) and (1)(c) of the foregoing clause if he/she has already paid the entire knocking down price.

13. On the provisions of clause 11 being complied with the licence shall be issued to run the shop. No lessee shall be entitled to exercise the right of retail vend of liquor until the licence is issued to him/her.

14. The earnest money deposit will be refunded to the unsuccessful bidders.

15. (1) (i) The lease period shall commence from the dates on which the lessee is permitted to run the shop and the 12 months rent is payable in 12 equal monthly instalments.

(ii) The lessee shall pay the monthly kist in advance on or before the 30th or 31st or the last working day of the preceding month. The advance kist for the first month shall be paid within five days from the date of confirmation order .

(2) Failure to pay the next months kist in advance before the due date shall render the licence liable to be cancelled by the Excise Commissioner within 30 days after giving notice and the shop will be put to reauction.

(3) In case the lessee pays the advance kist with interest of 9% before reauction, the Excise Commissioner may permit him to run the shop. **However, the cost of advertisement regarding re-auction of the shops published in the newspapers shall be recovered from the defaulting lessees.**

(4) In addition to the interest, the defaulting lessee shall be jointly and severally liable for the loss that may accrue to the Government as a result of the reauction made for the remaining period. The arrears of the monthly kist and the loss accrued to the Government shall be recovered as arrears of land revenue under the provisions of the Puducherry Revenue Recovery Act, 1970.

(5) The Deputy Commissioner (Excise) may stop the issue of liquor or tapping of trees for realisation of the kist amount, tree tax and tree rent.

(6) The security deposit of the licensee shall be adjusted towards the rent of the last five months of the lease period. The interest, if any, accrued from a term deposit or fixed deposit made under the Puducherry Excise Rules in the name of the Deputy Commissioner (Excise) in the nationalised bank or scheduled bank shall be adjusted against such sum, if any, as may be found due to the Government under the Puducherry Excise Rules, 1970 and the balance remaining shall be refunded to the depositor.

16. The rates of duty, on the several kinds of excisable articles are, as follows:—

- | | | |
|---|----|--|
| (i) Arrack | .. | Rs. 1,215 per bulk hectolitre of pure alcohol.
(Rs. 4.50 per litre) |
| (ii) Tree-tax per tree,— | | |
| (a) Coconut tree | .. | Re. 1 for 6 months |
| (b) Sago palm tree | .. | Rs. 4 per year |
| (c) Palm tree | .. | Re. 1 per year |
| (d) Date-tree | .. | Re. 1 per year. |
| (iii) Tree-rent for Government tree | .. | Rs. 1.75 per tree per year |
| (iv) The strength of arrack is about 37°. | | |

17. (1) The Excise Duty on arrack shall be collected by the Distillery and paid to the Government account.

(2) In addition to the rent (lease amount) which shall be payable as indicated in clause 15, the tree-tax and tree-rent in full in respect of Government trees and tree-tax in full in respect of private trees shall be paid and the challan enclosed with the application to be made to the Excise Inspector for the issue of a tapping licence.

18. Arrack shall be sold to the lessees at the price fixed by the Puducherry Distilleries Limited, from time to time. The lessees shall enter into an agreement with the Puducherry Distilleries Limited (A Government of Puducherry Undertaking), Puducherry that they will abide by the price fixed and other terms and conditions laid by the Puducherry Distilleries Limited before drawal of arrack. This is exclusive of the Excise Duty, Sales Tax and Income-Tax and the Central Income-Tax Act at the rates in force from time to time.

19. (1) The lessee selling arrack in retail should only use capacity measures of 100 and 50 millilitres and in bottles. The lessee shall lift 75% of the quota of arrack in cans and 25% of the quota in bottles (including Coloured/Flavoured arrack of at least 0.5%) and it shall be reviewed from time to time.

(2) The Government shall reserve the right to fix from time to time, during the currency of the lease, the sales tax, excise duty and the alcoholic strength of arrack to be supplied to the lessees.

20. (1) No arrack except that is obtained from the Government Distillery or any other Distillery or Depot duly authorised by the Government in this behalf shall be kept or sold in the premises licensed to sell arrack.

(2) The lessee shall be entitled to draw arrack as per the quota per day prescribed for each arrack shop in Schedule-I and III appended.

(3) The lessee shall lift the minimum guaranteed quota regularly and on no account the lessees shall not lift below 50% of the quantum of the minimum of guaranteed quota in a particular month. Failure to lift the 50% of the minimum guaranteed quota in a particular month shall lead to cancellation of the licence by the Excise Commissioner.

(4) The Deputy Commissioner may, for any special reason, permit the licensee to lift the short drawn guaranteed quantity pertaining to any particular month other than May and June in the next succeeding month.

(5) The Excise Commissioner may whenever he deems it necessary, permit the licensee to lift the short drawn guaranteed quantity of any month other than the months of May and June in any subsequent month or months.

(6) The licensee shall not claim lifting of such short drawn guaranteed quantity as a matter of right and shall be liable to pay the full agreed kist; whether or not he/she is permitted by the Excise Commissioner or Deputy Commissioner (Excise) as the case may be, to lift the short drawn quantity of arrack of a month in the succeeding month or in any of the subsequent months.

(7) The licensee shall have an option to pay the entire kist and to lift such short drawn guaranteed quantity in the succeeding month or any of the subsequent months, as he may be permitted by the Excise Commissioner.

(8) No such short drawn guaranteed quantity shall be permitted to be lifted beyond 30th June.

(9) The licensee of arrack shop shall not claim supply of arrack over and above the guaranteed quantity fixed for his shop provided, however, that subject to availability, the excess quantity required may be allowed to be drawn subject to the payment of additional kist proportionate to the excess quantity allowed to be drawn and such other terms and conditions as may be determined by the Excise Commissioner.

(10) Any balance of arrack held in stock by the licensee at the expiry of the term of the previous year's licence shall be taken over by the succeeding licensee after payment of issue price fixed therefor. Such balance taken over by the succeeding licensee

shall be adjusted against the guaranteed quantity fixed for the shop. Where such taking over of the stock by the succeeding licensee is not possible, the Deputy Commissioner (Excise) may arrange for the disposal of the balance in any manner as he thinks fit and the amount realised by such disposal shall be disbursed to the previous year's licensee.

(11) The arrack kept in the shop and the arrack sold shall be unadulterated and undiluted and it shall be of the same quality and strength as issued from the Government Distillery or any other Distillery or Depot duly authorised by the Government.

21. The use of metric weights and measures, in all the licensed shops is compulsory.

22. (1) **The responsibility to secure suitable sites for location of the shops within the boundaries specified in the Schedule-I to IV shall solely rest with the lessee. He shall not be entitled to any claim for compensation on the plea of non-availability of suitable sites within the boundaries specified in the Schedule-I & Schedule-II. No claim also will be entertained regarding the non-suitability of the sites selected.** The lessee of a shop who occupies the site during a lease year should vacate the site immediately after the lease period is over and hand over possession of the same to the successful lessee of the shops in question for the next lease year.

(2) The shops should be built in such a way that they do not encroach on pavements, streets or public thoroughfares. The running of the shops beyond the specified limits in the Schedule-I to IV is prohibited and the sale of toddy or arrack outside the licensed premises is also prohibited.

(3) Subject to the provisions of clause (1) wherever the lessee chooses a site belonging to the Government or a local body within the boundaries specified in Schedule-I & II as the case may be, he/she shall pay such fair rent, as may be fixed by the Revenue Department.

23. **If during the currency of the lease period, the shifting of a shop beyond the boundaries specified in the Schedule-I to IV is considered necessary, the licensing authority, may, for reasons to be recorded in writing, direct the shifting of a shop from one place to another and the licensee shall not be entitled to any compensation on account of such shifting.**

24. Each shop shall have over the main entrance a signboard bearing the words "Toddy/Arrack Shop No....." written in regional language in letters of not less than 10 centimeters height and size.

25. The shops shall be kept open on all days from 6.00 a.m. to 10.00 p.m. Special authorisation may be granted by the concerned Deputy Commissioners for keeping the shops open beyond the prescribed hours.

26. The licence cannot be sub-leased and it shall not be transferred except with the previous permission of the licensing authority. However, in the event of death of a licensee, the running of the shop can be entrusted to the heirs with the consent of the sureties. If either the sureties withdraws the security or if the heirs do not undertake to run the shop, the lease shall be terminated and the licence cancelled and the shop shall be re-auctioned in the prescribed manner.

27. (1) The transport of arrack shall always be, covered by a permit issued by the Office of the Deputy Commissioner (Excise), Puducherry in the prescribed form.

(2) The permits shall be carefully kept by the lessee and handed over on the 10th of each month to the concerned Tahsildar or Deputy Tahsildar, as the case may be, along with a balance-sheet in duplicate relating to the trading in the shop in respect of the previous month. Such balance-sheet shall indicate the day-wise quantity of liquor procured and that sold and shall mention the selling price and the stock. It should be consistent with the account books maintained by the lessee. The movement of arrack shall be prohibited between 6.00 p.m. and 6.00 a.m.

28. Stocking of toddy or arrack in any place other than the licensed premises is prohibited. Toddy should be carried straight from the tapped trees to the licensed shop bearing the number marked on the tree. The toddy shop lessee should compulsorily provide the toddy tappers employed by him with a permit indicating the correct location and the number of trees to be tapped as well as the number of the shop for which toddy is extracted. Such permit signed by the lessee should be produced upon request by the inspecting staff. If the said permit is not produced tapping shall be considered as fraudulent and the persons concerned shall be liable to the penalties prescribed, by the rules in force. In respect of shops situated in the enclaves, the movement of toddy should always be covered by a transit pass issued by the

concerned Deputy Commissioner upon application made by the lessee. It shall indicate the name of the lessee, the number of the shop, the place from where toddy is brought, the quantity to be carried, the place to which it is taken, the means of conveyance and the time within which it has to be carried to its destination.

29. No remission shall be granted in cases where the arrack shop remains closed on account of non-supply of arrack for not exceeding seven consecutive working days.

30. Toddy intended for sale in the shop should be pure of good quality, unadulterated either with water or with any other extraneous substances.

31. The lessees shall not employ—

- (a) persons below the age of 18 years; and
- (b) persons suffering from any contagious disease.
- (c) any women

32. Liquor should not be sold or otherwise given to the following persons:—

- (a) insane persons;
- (b) persons known or believed to be drunk;
- (c) persons known or suspected about to take part in a riot or disturbance of public peace or commission of any crime;
- (d) persons below the age of 18 years.

33. No quantity of liquor should be allowed to be taken out of the shop except to the extent permitted by rules.

34. Gambling, dancing, gathering, feasting or any kind of entertainment or unlawful act should not be permitted in the shop.

35. The lessee shall give due intimation to the police officers of any thief or persons suspected to have committed any offence when such person is in the shop.

36. The following days shall be observed as dry days and on those days all Toddy and Arrack shops shall remain closed and there shall be no sales of toddy and arrack. No arrack will be supplied for the dry days to the lessees of Arrack shops :

- (1)(i) Thiruvalluvar Day ;
- (ii) Vallalar Jothi Day ;
- (iii) Mahavir Jayanthi Day ;
- (iv) Meelad-un-Nabi ;
- (v) Gandhi Jayanthi Day ;

(2) The Government shall have the right to order the closing of the Toddy and Arrack shops for reasons of security or law and order or any other purpose on the following days :

(a) On the date of election and on two preceding days ;

(b) On any other days as may be intimated by the Deputy Commissioner (Excise) concerned.

37. No liquor shall be sold except for cash.

38. (1) No persons other than the one duly authorised by the lessee by an authorisation shall be in-charge of the shop.

(2) The authorisation shall be given in consultation with the Deputy Commissioner (Excise) and the lessee shall be bound by all acts of the persons so authorised.

39. The lessee shall report breach of the conditions of the licence or the provisions of the Puducherry Excise Act, 1970 or the rules made thereunder, to the concerned Deputy Commissioner, and he shall comply with all orders issued in this behalf.

40. The lessee shall not have any pecuniary transactions with the officers of the Excise, Police or Revenue Department.

41. (a) The following officers shall have authority to inspect any shop :—

(i) any Excise Officer not below the rank of Sub-Inspector ;

(ii) any Revenue Officer not below the rank of Tahsildar/Deputy Tahsildar ; and

(iii) any Gazetted Officer of the Medical and Health Department.

(b) The lessee shall produce the receptacles kept for measurement of liquors at the time of inspection. He shall give all facilities for conducting inspection of the shop or trees.

(c) The lessee shall maintain an inspection book and other registers as may be prescribed by the Deputy Commissioner (Excise) and keep a record of all inspection notes and make proper entries. The inspection book shall be delivered to the Excise Officer on the termination of the lease period.

42. Where the licence to vend liquor is cancelled during the currency of the lease the licensee shall not be entitled to any compensation of any kind.

43. The lessee shall be assigned such Government trees or and such private trees if he has obtained the written consent of the owner of such trees from which he may tap toddy or being supplied to the licensed shop subject to payment of tree-tax and tree-rent.

44. (a) No trees shall be tapped nor toddy drawn from the assigned trees until the trees have been marked. Trees may, however, be prepared for tapping after the tree-tax is paid.

(b) No lessee shall permit tapping of any trees, not registered with the Excise Department. In the event of any violation, not only will the tapper be liable for action but the lessee also will be liable to be prosecuted by closure of the shop, after suspending the licence.

45. In the case of the date-trees, tapping period shall be ordinarily four months but in special cases the Deputy Commissioner may grant extension which shall not exceed one month.

46. In the case of coconut trees, the tapping period shall be half-year *i.e.* from 1-7-2013 to 31-12-2013 and from 1-1-2014 to 30-6-2014. But in special cases the Deputy Commissioner may grant extension which will not exceed one month. But under no circumstances tapping will be permitted beyond 30-6-2014.

47. Marking will be made during the fifteen days before 30th June for convenience, but pots shall not be attached before the evening of 30th June or the date of confirmation whichever is later.

48. Toddy shall not be drawn or kept anywhere else other than the licensed premises between 8.00 p.m. and 6.00 a.m.

49. The lessee shall not purchase toddy from any other licensee except with the previous permission of the concerned Excise Inspector who may, on application made in this behalf grant the required permit on proof of necessity in the following cases :—

(a) Where there is an unusual demand for toddy in a shop due to a festival, etc., or for any other reasons to be recorded in writing by the Excise Inspector ;

(b) Where trees have ceased to yield toddy during the last few days of a lease ;

(c) Where toddy drawn by one shop-keeper at the end of the lease period cannot reach the shop before first few days of the new lease.

50. The tapping of trees shall be subject to the following conditions :—

(a) No date-tree shall be tapped often than once in three months or for more than four months in the year. But the Deputy Commissioner may allow them to be tapped in alternate years if in his opinion the tapping is necessary for want of other trees ;

(b) The trees shall not be over tapped or tapped everyday, but may be tapped on alternate days during the currency of the tapping permit ;

(c) No initial incision shall be made in the case of date-trees at any point within two metres from the foot of trees or forty-five centimetres from the top of any other incision ;

(d) The depth and width of the incision shall not be more than one-third of the diameter of the tree at the point of incision and the length of the incision shall not exceed twenty centimetres ;

(e) Not less than eight leaves shall be left excluding the central spike-like cluster on the face of the tree on which incision is made, above the top line of the incision ;

(f) The central spike-like cluster shall not be touched;

(g) The lessee shall not cut or injure or permit to be cut or injured the trees licensed to him ;

(h) The lessee shall not prepare or make incision into the date-tree licensed to him that will cause its death ;

(i) The lessee shall not be entitled to any compensation if his licensed trees are withdrawn for public purposes or if his shop is resold due to non-payment of Government and Municipality/ Commune Panchayat dues.

(j) The licensee of Toddy shop may insure the toddy tappers suitably and deposit insurance policies to Excise Department.

51. The lessee vending arrack shall construct a counter in the shop not more than one metre height.

52. The lessee shall use receptacles and bottles for sample arrack that can be effectively closed and sealed for the transport of the arrack issued from the Government Distillery or any other distillery or Depot duly authorised by the Government.

53. The sample bottle of arrack shall have a minimum capacity of 750 millilitres. The lessee shall not break the seal and sell the arrack contained in the sample bottle issued by the Distillery or Depot until the consignment of the arrack to which it relates is completely sold.

54. (1) No arrack shall be kept for sale except in bottles, Porcelain jars or wooden casks and plastic containers or any other receptacles which the Deputy Commissioner Excise may specially permit.

(2) The lessee shall keep in the shop, gauge rods and receptacles certified by the Excise Inspector concerned to facilitate measurement during inspection.

(3) The licensee should provide electricity facilities, potable water and urinals in the licensed premises.

(4) The licensed premises should have proper ventilation and should be cleaned daily with disinfectants. The licensee should ensure that eatables are stored in glass jars or kept under proper net.

(5) The bottles of arrack shall be kept in full view of consumers and the lessees shall open the bottles in the presence of consumers and after opening the bottles may be kept in full view. The aluminium caps may be crushed to avoid any repeated use.

55. The lessee shall maintain true and correct daily accounts in the prescribed form. He shall preserve all permits covering the receipts of the shop in a serial order. The registers shall be the property of the Government and the lessee shall return them to the concerned Excise Officer on the expiry of his licence.

56. A licence may be suspended/cancelled by the Deputy Commissioner when the lessee makes default in payment of the rent, tree-tax and tree-rent or for violation of any of the conditions of the sale notice or for any reasons mentioned in section 28 of the Puducherry Excise Act, 1970.

57. As regards matters not specifically mentioned in this notification, the rules and conditions prescribed under the Puducherry Excise Act, 1970, shall apply.

G. RAGESH CHANDRA,
Excise Commissioner.

ANNEXURE—I
UNDERTAKING

Note : In a stamp paper to the value of Rs. 2.50

I, Thiru son/wife/daughter of
Thiru residing at
No. hereby covenant with the President of India represented by the
Deputy Commissioner (Excise), Puducherry/Karaikal,—

(1) that I offer myself as a surety in favour of Thiru who
proposes to bid for shop No. in auction to be conducted on-6-2013 for disposal of
the right of retail vend of toddy/arrack in the above shop ;

(2) that I produce herewith a solvency for an amount of Rs. together with the title
deeds of the properties mentioned therein with an intention to create charge over them in the event of the said
Thiru becoming the successful bidder in the auction and his bid being confirmed by
the Government ;

(3) that this undertaking is irrevocable except when the bid offered by the said
Thiru is not accepted or confirmed ;

(4) that I shall indemnify the Government for all the losses that will be sustained by the
Government on account of any breach committed by the said of the conditions of sale
notified by the Excise Commissioner under rule 144 of the Pondicherry Excise Rules, 1970;

(5) that this undertaking had been given without prejudice to any other document or instrument
which I may be required to execute under the Pondicherry Excise Rules, 1970, in the event of the bid offered by
the said being confirmed.

In witness whereof the parties have affixed their signature in this deed on

Signed and delivered by the Sureties.

Witnesses :

- 1.
- 2.

Witnesses :

Signed and delivered by the Provisional
Auction Purchaser.

- 1.
- 2.

Sureties identified by me.

Auction purchaser.

Signed, sealed and delivered by the
Deputy Commissioner (Excise) for
and on behalf of the President of India.

Witnesses :

- 1.
- 2.

ANNEXURE—II
A G R E E M E N T

Note : In a stamp paper to the value of Rs. 2.50

This deed of agreement executed by Thiru
..... (hereinafter referred to as the Provisional Auction Purchaser) and the President of India represented by witnesseth :

Whereas the Provisional Auction Purchaser has offered the highest bid for Shop No.
..... in the auction conducted on-6-2013;

And whereas the bid offered by the Provisional Auction Purchaser is pending confirmation before the Government;

Now, therefore, it is agreed by the Provisional Auction Purchaser that the offer made by him shall not be withdrawn until the Government confirms or refuses to confirm the bid and the Provisional Auction Purchaser shall remain bound by the offer until such time the Government communicate its acceptance or non-acceptance of the bid offered by the Provisional Auction Purchaser and in the event of his withdrawing the offer, the Government will be indemnified for the losses that will be sustained by the Government on account of such withdrawal.

In witness whereof the parties have affixed their signature in this deed on

Signed and delivered by the Provisional
Auction Purchaser.

Witnesses :

- 1.
- 2.

Signed and delivered by the Sureties.

Witnesses :

- 1.
- 2.

Sureties identified by me.

Auction purchaser.

Signed, sealed and delivered by the
Deputy Commissioner (Excise) for
and on behalf of the President of India.

Witnesses :

- 1.
- 2.

ANNEXURE—III

FORM—U-I

[See 151 (2A) (ii)]

UNDERTAKING

I S/o
 residing at Puducherry am an intending bidder for the Arrack/Toddy Shop No.
 of Commune Panchayat/Municipality in the auction to be held on

I am aware of all the conditions of sale and other formalities to be complied with by the
 bidders participating in the auction as published in Extraordinary Gazette No. 38, dated 3-6-2013 and the
 Pondicherry Excise Rules, 1970.

I undertake that in case I am the successful bidder, I shall pay the security deposit, execute and
 register lease agreement, mortgage deed, etc., within the stipulated time. In case of failure on my part to
 complete these formalities, I shall abide by the action taken against me in accordance with the conditions
 of sale.

Participant.

ANNEXURE—IV

FORM—U-2

[See rule 153 A]

(Undertaking by Successful Bidder)

Whereas in the auction held on I have been
 declared provisionally as the successful bidder for the Arrack/Toddy Shop No.
 Pondicherry at a monthly kist of Rs.;

Whereas I am aware of all the conditions set out in the notification published in Gazette No. 38,
 dated 3-6-2013 and read out openly before the auction by the Deputy Commissioner (Excise);

Whereas I hereby undertake to pay the security deposit, execute and register lease agreement and
 mortgage the properties offered as security within the stipulated time provided in the sale notice;

Whereas I am also aware of the payment of advance kist as per sale notice and consequences of
 failure to adhere to the conditions of sale, apart from the fact that confirmation of bid shall stand automatically
 cancelled for failure to pay security deposit, execute and register lease agreement and mortgage deed;

Now, therefore, I hereby undertake to agree that in case of failure on my part to adhere to the
 conditions, the security deposit shall be forfeited and the confirmation order be cancelled.

Participant.

SCHEDULE — I
LICENCE RENEWED
ARRACK SHOPS
PUDUCHERRY REGION

I. ARIANKUPPAM COMMUNE PANCHAYAT

Licence No. 2 : MANAVELY—This shop should be set up in the land bearing Plot No. 23 & 24, Extent : 3600 Sq.fts in R.S. No 70/1/A, of Manavelly Revenue Village, to the South of Plot No. 19 & 20, to the North of new Road, to the east of Plot No. 25 and to the west of Plot No. 22.

Monthly upset price : ₹ 6,96,150
G.Q. per day : 557 litres

III. MANNADIPET COMMUNE PANCHAYAT

Licence No. 1 : MANALIPET—This shop should be set up in land bearing plot No.81 of R.S. No. 5/3 of Manalipet Revenue Village, belonging to Muniammal, to the south of plot No. 61, to the north of road, to the east of plot No. 18 and to the west of plot No. 60.

(OR)

This shop should be set up in the Government Poramboke land (Tamarind Thoppu) bearing R.S. No. 9/1 of Manalipet Revenue Village.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 5/1 of Manalipet Revenue Village, belonging to V.G. Segar, to the south of Veerasamy land, to the north of Gingee Road, to the east of Tamil Nadu border and to the west of water tank.

Monthly upset price : ₹ 3,79,050
G.Q. per Day : 373 litres

Licence No. 4 : ANDIARPALAYAM—This shop should be set up in the land bearing R.S. No. 138/1-A of Kalitheerthallkuppam Revenue village, belonging to Thiru.A. Saravanan, to the north of Government channel, to the west of Rice Mill, to the south of Main Road and to the east of residential houses.

Monthly upset price : ₹ 3,02,400
G.Q. per day : 258 litres

Licence No. 10 : SELLIPET—This shop should be located in land bearing Re-survey No32/4, belonging to Arjuna Counder, bounded on the north of Thiruvannamalai road, south and west of Arjuna Counder land and east of Sellipet road.

Monthly Kist : ₹ 5,25,000
G.Q. per day : 417 litres

Licence No. 12 : PURANASINGUPALAYAM—This shop should be set up in the land bearing R.S No. 209/4 of Vadhanur Revenue Village, Mannadipet Commune, Puducherry, belongs to Thiru. Adhikesavan to the West of R.S No. 210/3, 210/1 & 210/4, to the North of R. S No. 209/3 and to the South and East of Tamilnadu boundary.

Monthly upset price : ₹ 3,28,650
G.Q. per day : 362 litres

Licence No. 18 : THIRUBUVANAIPALAYAM—This shop should be set up in the Government poramboke land bearing RS. No. 112 of Thirubuvanai Revenue village, at Thirubuvanai.

Monthly Kist : ₹ 7,57,050
G.Q. per day : 611 litres

Licence No. 23 : MANNADIPET—This shop should be set up in the land bearing R.S. No. 1/14, of Mannadipet Revenue village, belonging to Subramaniya samy Temple land to the east and north of T.V. Malai Road, to the west of Govindan land and to the south of Sadasiva Reddiar land.

Monthly Kist : ₹ 4,30,851
G.Q. per Day : 490 litres

VI. PUDUCHERRY MUNICIPALITY

Licence No. 6 : DUBRAYAPET—This shop should be set up in the Government poramboke land in Ward-E, Block-6, T.S. No. 5 situated in Dubrayapet of Puducherry Revenue Village to the West of road to the east of drainage channel to the south of temple land and to the north of Burial Ground.

Monthly Kist : ₹ 3,20,460
G.Q. per day : 364 litres

VII .VILLIANUR COMMUNE PANCHAYAT

SCHEDULE —I I

LICENCE RENEWED

TODDY SHOPS

PUDUCHERRY REGION

I. ARIANKUPPAM COMMUNE PANCHAYAT

Licence No. 8 : MANGALAM—This shop should be set up in the land bearing R.S. No. 106 / pt. of Mangalam Revenue village, belonging to G. Rajathy to the north of channel, to the east of Maducarai road to the west of land belonging to G. Rajathy, 20 metres away from the main road.

Monthly Kist : ₹ 3,53,194

G.Q. per day : 400 litres

ARRACK SHOPS

KARAIKAL REGION

II. KOTTUCHERRY COMMUNE PANCHAYAT

Licence No. 4 : KOTTUCHERRY—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 178/2 Kottucherry Revenue Village and 100 metres away from Porayar Road. North R.S. No. 151 Nanavaikkal West R.S. No. 178/1, 3/A, 3B, East R.S. No. 177/1, South R.S. No. 178/3G, 3H.

Monthly upset price : ₹ 9,51,300

G.Q. per Day : 517 litres

Licence No. 5 : MANDAPATHUR—This shop should be set up in the land bearing R.S. No. 226/ 4 & 9 of Thiruvattakudy Revenue Village. Boundaries: North: R.S.No. 226/2, 3 and 225/5 South: R.S. No. 226/5 240/4, East: R.S. No. 226/9, 227/1, 2A, 3A, 3B 339/2, 3 West: R.S. No. 226/2, 4 to 8 the land belongs to Government.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 230/2 Thiruvattakudi Revenue Village north of R.S. No. 230/1 south of R.S No. 231/2 east of R.S. No. 230/1A, 1B west of R.S. No. 229/5B the land belongs to Arulmigu Thirumeni Azhagar Devasthanam, Thiruvattakudi.

Monthly upset price : ₹ 1,40,700

G.Q. per Day : 145 litres

Licence No. 2 : THAVALAKUPPAM—This shop should be set up in the land bearing Plot No. 22 in R.S. No. 150/4 of Abhishekapakkam Revenue Village, belonging to Ezhilraja, to the east of Plot of Ramakrishnan, to the west of Cuddalore Road, to the north of Plot No. 26 and to the south of Plot No. 24, 10 mts., away from the Cuddalore Road.

Monthly upset price : ₹ 7,413

Licence No. 4 : NALLAVADU—This shop should be set up in the Municipal poramboke land bearing R.S. No. 133/5, of Pooranankuppam Revenue village, to the east, west and north of Uppanar river and to the south of Nallavadu road (Opposite to Pooranankuppam road).

Monthly Kist : ₹ 8,839

II. BAHOUR COMMUNE PANCHAYAT

Licence No. 7 : MULLODAI: This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No.32/2 of Utchimedu Revenue Village, to the east of R.S. No. 32/6B, to the west of 32/1, to the south of Channel and to the north of remaining land of R.S. No. 32/2.

(OR)

This shop should be set up in land bearing Plot Nos. 1, 2, & 3 of R.S.No.60/1 of Utchimedu Revenue village, belongs to K. Jayamurthy, to the east of Plot No. 4, to the west and north of R.S.No.63/3A and to the south of Road.

Monthly upset price : ₹ 13,668

Licence No. 9 : KANNIKOIL—This shop should be located in Manapet Revenue Village land belongs to Thiru Thirunavoukarasou bearing R.S. No. 144/2 to the west and south of Government Poramboke land of Cart path, to the north of Government poramboke land and to the east of Liberty wines.

Monthly Kist : ₹ 13,495

III. MANNADIPET COMMUNE PANCHAYAT

Licence No. 2 : LINGAREDDIPALAYAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 39 of Kateri Revenue village, to the east of Papankulam, to the north of road leading from Lingareddipalayam to Vanur and to the west of Arumugam land at 10 metres away from the road.

Monthly Kist : ₹ 31,500

IV. NETTAPAKKAM COMMUNE PANCHAYAT

Licence No. 1 : MADUKARAI—This shop should be set up in the extreme south-west corner of the land bearing the R.S. No. 86/10 of Madukarai Revenue Village, belonging to Sri Marakaleeswarar temple, Madukarai, to the west of Nellikuppam road, to the south and east of Eri channel, to the north of the remaining land of Sri Marakaleeswarar Temple.

(OR)

This shop should be setup in the land bearing R.S.No.43/2 of Madukarai Revenue Village, belonging to Sri Marakaleeswarar Temple, to the south Siruvanthadu main Road, to the east of the remaining land of Marakaleeswarar Temple land, to the west of Narasa Reddiyar Land and to the north of both Pondicherry and Tamilnadu lands.

Monthly Kist : ₹ 75,180

Licence No. 7 : MADUKARAI-II—This shop should be set up in land bearing R.S. No. 34/1 of Madukarai Revenue village, belonging to J. Rani, to the east of Subramanian land, to the west of Chezhian land, to the north of Gothandapani and others land and to the south of Molapakkam Road.

Monthly Kist : ₹ 39,437

Licence No. 8 : KALMANDAPAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 128 of Pandasozhanallur Revenue village, to the south of vadukuppam road, to the west of R.S. No. 127, to the north of Government Poramboke land and east of path way.

Monthly Kist : ₹ 18,380

V. OULGARET MUNICIPALITY

Licence No. 3 : KARUVADIKUPPAM—This shop should be set up in the land bearing R.S. No. 147/3 and 147/4 of Karuvadikuppam Revenue Village, belonging to T. Srinivasan and T. Balasubramanian to the north of R.S. No.147/4, to the south of Karuvadikuppam Road, to the east of R.S. No.147/2, to the west of R.S. No.146/2 and 20 metres away from the Karuvadikuppam Road.

Monthly upset price : ₹ 12,719

Licence No. 5 : METTUPALAYAM—This shop should be set up in the land bearing O.S. No. 941, 942 of Oulgaret Revenue Village, belonging to Somasundaram, to the east of road, leads to Oulgaret, west, north and south of remaining lands of Somasundaram.

Monthly Kist : ₹ 15,914

VI. PUDUCHERRY MUNICIPALITY

Licence No. 1 : SOLAITHANDAVANKUPPAM—This shop should be set up in the land bearing ward-A, Block-19, T.S. No. 11 of Puducherry Revenue village, belonging to T. Srinivasan, to the east and north of Shanmuga Mudaliar land, to the west of Vaithiyanatha Mudaliar land and to the south of Kothandaraman and Lakshmanasamy land. The entrance should open to the Perumal koil street.

Monthly Kist : ₹ 4,410

Licence No. 3 : MURUNGAPAKKAM—This shop should be set up in land bearing Ward-O, Block No. 4, T.S. No. 19/9, of Murungapakkam Revenue Village, belonging to Chandrasekaran, to the East of Naresh Marbles, to the West of Parvathi land, to the North of Rathinavel land and to the South of new road.

(OR)

This shop should be set up in land bearing Ward-O, Block No. 4, T.S. No. 24/6 of R.S. No. 235/3 pt. of Murungapakkam Revenue Village, belonging to Thiru Subbarayan, S/o. Narayanasamy Counder (Late), to the west and north of Tmt. Bhumidevi land, to the east of Tmt. Parvathi land and to the south of road.

Monthly Kist : ₹ 5,933

VII. VILLIANUR COMMUNE PANCHAYAT

Licence No. 14 : MANAKUPPAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 9 of Manakuppam Revenue village, to the east of Sivarandhagam road, to the south of Balan Mudaliar land, to the north of Muthukumarasamy land and to the west of Government poramboke land.

Monthly Kist : ₹ 9,274

**TODDY SHOPS
KARAIKAL REGION**

II. KOTTUCHERRY COMMUNE PANCHAYAT

Licence No.1 : KONNAKAVELY—This shop should be set up in the dry land bearing R.s. No.14/1, of Varichikudi North Revenue Village. The land belongs to Tmt. Poopirathi @ Mullaiyammal.

Monthly upset price : ₹ 5,786

V. T.R. PATTINAM COMMUNE PANCHAYAT

Licence No. 2: MELAIYUR—This shop should be set up in the R.S. No. 92/8 of Melaiyur Revenue Village 20 metres away from Thittacherry road. This land belongs to Theertha Vinayagar Temple.

(OR)

This shop should be set up in the dry land bearing R.S. No.92/3 of T.R. Pattinam Revenue Village, the land belongs to Vedavalli W/o. Vadivel Naddar. North Muthusamy Pillai Vagayara, South Poongulam Vaikalkanni, East Vedavalli punjai land and West poongulam.

Monthly upset price : ₹ 23,967

SCHEDULE — III

SHOPS TO BE AUCTIONED

ARRACK SHOPS

PUDUCHERRY REGION

I. ARIANKUPPAM COMMUNE PANCHAYAT

Licence No. 1 : ARIANKUPPAM—This shop should be set up in land bearing R.S. No. 4/8B of Manavelly Revenue Village, belonging to R. Thangavel Nadar, to the west of Cuddalore Road, to the east of

Arunagiri land, to the south of Malliga land and to the north of Kamalammal land and 10 metres away from the Cuddalore Road.

12 Months upset price : ₹ 96,00,000

Monthly upset price : ₹ 8,00,000

E.M.D : ₹ 9,60,000

G.Q. per day : 775 litres

Licence No. 3 : PERIAVEERAMPATTINAM—This shop should be set up at farthest end, in the Government Poramboke land bearing R.S. No 100/4 of Periaveerampattinam hamlet of Ariankuppam Revenue Village, to the west of R.S. No 119, and to the east, north & south of the remaining Government poramboke land.

12 Months upset price : ₹ 40,80,000

Monthly upset price : ₹ 3,40,000

E.M.D : ₹ 4,08,000

G.Q. per day : 248 litres

Licence No. 4 : THAVALAKUPPAM—This shop should be set up in the land bearing Plot No. 22 of R.S. No. 150 /4 of Abishegapakkam Revenue Village, belonging to Ezhilraja, to the east of R.S. No.150/3, to the west of Cuddalore Road, to the north of Plot No. 21, and to the south of Plot No. 23. 10 mts., away from the Cuddalore Road.

12 Months upset price : ₹ 64,25,700

Monthly upset price : ₹ 5,35,475

E.M.D : ₹ 6,42,570

G.Q. per day : 530 litres

Licence No. 5 : POORANANKUPPAM—This shop should be set up in the land bearing R.S. No. 18 / 18 of Pooranankuppam Revenue village, belonging to R. Ezhilraja, to the east of pathway to Kulam, to the west of Kesavan land, to the south of Government poramboke kulam and to the north of Pudukuppam Road.

12 Months upset price : ₹ 35,76,000

Monthly upset price : ₹ 2,98,000

E.M.D : ₹ 3,57,600

G.Q. per day : 251 litres

Licence No. 6: ABISHEKAPAKKAM—This shop should be set up in the Government Road poramboke land bearing R.S. No. 117, of Abishekapakkam Revenue village, way leading to Ranga reddipalayam to Thimanaikkanpalayam, to the south of Government Poramboke vaikkal of R.S.No. 115/2 and to the east, west and north of remaining Government Poramboke land.

12 Months upset price	: ₹	44,28,960
Monthly upset price	: ₹	3,69,080
E.M.D.	: ₹	4,42,896
G.Q. per day	:	440 litres

Licence No. 7 : NALLAVADU—This shop should be set up in the Municipal Poramboke land bearing R.S. No. 133/5, of Pooranankuppam Revenue Village, to the east, west and north of uppanar river and to the south of Nallavadu road (Opposite to Pooranankuppam road).

12 Months upset price	: ₹	36,15,228
Monthly upset price	: ₹	3,01,269
E.M.D.	: ₹	3,61,523
G.Q. per day	:	359 litres

Licence No 8 : KASANTHITTU—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 141/3, of Thavalakuppam Revenue Village, to the east of road, to the south of Kuppusamy Counder land, to the north of Ellayammal land and to the west of Palaniammal land.

(OR)

This shop should be set up in R.S.No.141/2 of Thavalakuppam Revenue Village, belonging to B.Ram, to the east and south of Road, to the north of Government Poramboke land, to the west of Arumuga Gramini land.

12 Months upset price	: ₹	38,40,000
Monthly upset price	: ₹	3,20,000
E.M.D.	: ₹	3,84,000
G.Q. per day	:	299 litres

Licence No. 9 : T.N. PALAYAM—This shop should be set up in the Government Poramboke land bearing in R.S. No. 177 / 2 of T.N. Palayam Revenue village, to the east of Vaithilingam land, to the west of Purushothaman land, to the north of Kannan land and to the south of Vengatesan land.

(OR)

This shop should be set up in the Government Poramboke land bearing in R.S. No. 178 of T.N. Palayam Revenue village, to the east of river to the west of Purushothaman Reddiar land, to the north of road and to the south of graveyard.

12 Months upset price	: ₹	60,36,000
Monthly upset price	: ₹	5,03,000
E.M.D.	: ₹	6,03,600
G.Q. per day	:	487 litres

II. BAHOUR COMMUNE PANCHAYAT

Licence No. 1 : KARAYAMBUTHUR—This shop should be set up in the land bearing R.S. No.78/1 of Karayambuthur Revenue village, land belonging to Vijayarangam to the west of road leading to Then Penniar river, to the east of R.S. No. 77 to the south of R.S. No. 86 and to the north of R.S. No. 79.

12 Months upset price	: ₹	2,05,32,000
Monthly upset price	: ₹	17,11,000
E.M.D	: ₹	20,53,200
G.Q. per day	:	689 litres

Licence No. 2 : MANAMEDU—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 103 of Manamedu Revenue village, to the north of Pennaiyar river and to the east, west and south of the bank of the river.

12 Months upset Price	: ₹	1,39,80,000
Monthly upset price	: ₹	11,65,000
E.M.D.	: ₹	13,98,000
G.Q. per day	:	702 litres

Licence No. 3 : KURUVINATHAM—This shop should be set up in the land bearing R.S.No.31/1 of Kuruvinatham Revenue village, belonging to Kuruvinatham temple, to the east of Chettikulam and to the west, north & south of temple land.

12 Months upset price	: ₹ 1,14,12,000
Monthly upset price	: ₹ 9,51,000
E.M.D.	: ₹ 11,41,200
G.Q. per day	: 840 litres

Licence No. 4 : ARACHIKUPPAM—This shop should be set up in the land bearing R.S. No.182/7, of Parikkalpet Revenue village, belonging to S. Parthiban, to the north of the river Then Pennaiyar, to the south of Saroja @ Saraswathi land, to the west of road and to the east of Pavadai land.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 183/7, of Parikkalpet Revenue village, belonging to Tmt. S. Vasantha, to the west of road leading to the Then Pennaiyar River, to the east and south of the land owner and to the north of Parthiban land.

12 months upset price	: ₹ 94,32,000
Monthly upset price	: ₹ 7,86,000
E.M.D	: ₹ 9,43,200
G.Q. per Day	: 720 litres

Licence No. 5 : BAHOUR—This shop should be set up in the Government poramboke land bearing R.S.No.46 of Bahour Revenue village, on the western side of the road leading from Bahour, to the south Karaimedu road, to the north of the Channel, to the east of the Dharmalingam land.

12 Months upset price	: ₹ 76,92,000
Monthly upset price	: ₹ 6,41,000
E.M.D.	: ₹ 7,69,200
G.Q. per day	: 649 litres

Licence No. 6 : KIRUMAMPAKKAM—This shop should be set up in the Municipal poramboke land bearing R.S. No. 93/1 of Kirumampakkam Revenue village, to the south of the road leading to Nagappanur and to the east of the irrigation channel to the North and west of R.S. No.93/2 at Kirumampakkam.

12 Months upset price	: ₹ 75,84,000
Monthly upset price	: ₹ 6,32,000
E.M.D	: ₹ 7,58,400
G.Q. per Day	: 625 litres

Licence No. 7 : KANNIKOIL—This shop should be located in Manapet Revenue Village land belongs to Thiru Thirunavoukarasou bearing R.S. No. 144/2 to the west and south of Government Poramboke land of Cart path, to the north of Government poramboke land and to the east of Liberty wines.

12 Months upset price	: ₹ 1,86,48,000
Monthly upset price	: ₹ 15,54,000
E.M.D.	: ₹ 18,64,800
G.Q. per day	: 1,447 litres

Licence No. 8 : MANAPET—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 218/3 of Manapet Revenue village, to the east of the road leading to Moorthikuppam between Manapet and to the west, south & north of the R.S. No. 218/3.

12 Months upset price	: ₹ 34,37,364
Monthly upset price	: ₹ 2,86,447
E.M.D.	: ₹ 3,43,736
G.Q. per day	: 340 litres

Licence No. 9 : KADUVANUR—This shop should be set up in the land bearing R.S. No.38 classified as Government Tank (Ery) of Kaduvanur Revenue village, to the west of Tamil Nadu border, to the east, north of lake and to the south of Karaiyamputhur road.

12 Months upset price	: ₹ 56,76,000
Monthly upset price	: ₹ 4,73,000
E.M.D.	: ₹ 5,67,600
G.Q. per day	: 476 litres

Licence No. 10 : PANNITHITTU—This shop should be set up in the land bearing R.S.No.106/5 of Kirumambakkam Revenue Village, belonging to Tmt. Lakshmi W/o Krishnamoorthy to the south and west of Channel, to the East of Krishnaraj Reddiar & Parameshwari land and to the north of Pannithittu Road.

12 Months upset price	: ₹ 47,64,000
Monthly upset price	: ₹ 3,97,000
E.M.D	: ₹ 4,76,400
G.Q. per day	: 349 litres

Licence No. 11 : MULLODAI—This shop should be set up in the land bearing plot Nos. 1, 2 & 3 of Rs. No. 60/1 of Utchimedu Revenue Village, belonging to K. Jayamurthy to the east of plot No. 4, to the west and north of R.S. No. 63/3A and to the south of road.

12 months upset price	: ₹ 2,00,52,000
Monthly upset price	: ₹ 16,71,000
E.M.D	: ₹ 20,05,200
G.Q. per Day	: 1,744 litres

Licence No. 12 : ARANGANUR—This shop should be set up in the land bearing R.S. No. 109/11 of Aranganur Revenue village, belonging to Tmt. Valarmathi, to the east, south and north of the remaining land of the owner and to the west of Bahour main road. (OR)

This shop should be set up in the land bearing R.S.No.78/2 of Aranganur Revenue village, belonging to Thiru. Arul S/o Muthaiya Naidu, to the south of Velendira canal, to the west of Bahour - Villianur road, to the east and north of remaining land of the owner.

12 Months upset price	: ₹ 36,48,000
Monthly upset price	: ₹ 3,04,000
E.M.D.	: ₹ 3,64,800
G.Q. per day	: 328 litres

Licence No. 13 : PANAYADIKUPPAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 30/2, of Panayadikuppam Revenue village to the north of Erivaikal, to the east and west of Government poramboke land and to the south of Subba Reddiar land.

12 Months upset price	: ₹ 46,20,000
Monthly upset price	: ₹ 3,85,000
E.M.D	: ₹ 4,62,000
G.Q. per Day	: 309 litres

Licence No. 14 : COMMANDANMEDU— This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 165/1 of Parikkalpet Revenue Village, to the north of Then Pennaiyar River, to the west of road, to the east of dry land of Krishnasamy Chettiar and to the south of dry land of Benjamin Dominique.

12 Months upset price	: ₹ 2,43,00,000
Monthly upset price	: ₹ 20,25,000
E.M.D	: ₹ 24,30,000
G.Q. per Day	: 1,060 litres.

Licence No. 15 : KUDIYIRUPPUPALAYAM—This shop should be set up in land bearing R.S. No. 161/5 of Seliamedu Revenue village, belonging to Nagamuthu to the south of Adingapet Road, to the west and north of Government Channel and to the east of Deepanjan land.

12 Months upset price	: ₹ 37,44,000
Monthly upset price	: ₹ 3,12,000
E.M.D.	: ₹ 3,74,400
G.Q. per day	: 280 litres.

Licence No. 16 : NARAMBAI— This shop should be set up in the Government Poramboke land bearing R.S.No.174/1 of Pilliarkuppam Revenue Village, to the south of Narambai Road, to the west and north of remaining land of R.S.No.174/1 and to the east of R.S.No.135/5.

12 Months upset price	: ₹ 41,04,000
Monthly upset price	: ₹ 3,42,000
E.M.D	: ₹ 4,10,400
G.Q. per Day	: 301 litres

Licence No. 17 : UTCHIMEDU —This shop should be set up in the land bearing R.S. No. 151/6 of Utchimedu Revenue Village, belonging to Kesavan, to the East of Utchimedu road to the north of Rasunadar land, to the south of Kesavan land and to the west of Adimoolam land.

12 Months upset price	: ₹ 52,68,000
Monthly upset price	: ₹ 4,39,000
E.M.D	: ₹ 5,26,800
G.Q. per Day	: 776 litres

Licence No. 18 : SORIANKUPPAM—This shop should be set up in the R.S No. 197/3 of Kuruvintham Revenue Village, Bahour Commune, Puducherry, belongs to Thiru. Ramu @ Ramamurthy, to the North of River, to the West of Road, to the South of Road, to the East of Vasantharaman land.

12 Months upset price	: ₹ 1,47,39,360
Monthly upset price	: ₹ 12,28,280
E.M.D	: ₹ 14,73,936
G.Q. per Day	: 1200 litres

III. MANNADIPET COMMUNE PANCHAYAT

Licence No. 2 : THIRUKANUR—This shop should be set up in land bearing R.S.No.107/2 of Mannadipet Revenue Village, belonging to K. Sivagamasundari, to the east of Sivamanai land, to the south of Villupuram road and to the north of Kannayam manai, to the west of Velayudham land.

(OR)

This shop should be set up in land bearing R.S. No. 105/9 of Mannadipet Revenue Village, belonging to K.Muthulakshmi, to the east of Kanna Naidu manai, to the west of Krishnan manai, to the south of T.V. Malai road and to the north of Muthusamy land.

12 months upset price : ₹ 1,75,44,000

Monthly upset price : ₹ 14,62,000

EMD : ₹ 17,54,400

G.Q. per Day : 1,323 litres.

Licence No. 3 : SOMPET—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 6 of Vadanur Revenue Village, to the north of Thiruvannamalai road at 10 metres away from the road and to the east, west & south of Government poramboke land

12 Months upset price : ₹ 29,52,000

Monthly upset price : ₹ 2,46,000

E.M.D : ₹ 2,95,200

G.Q. per day : 181 litres

Licence No. 5 : MADAGADIPET—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. Nos. 54 and 55 of Madagadipet Revenue Village, to the north of Villupuram road, to the west of way leading to pusari Kuttai and Ural Kuttai at 30 metres away from Villupuram road on the northern side.

12 Months upset price : ₹ 86,59,392

Monthly upset price : ₹ 7,21,616

E.M.D : ₹ 8,65,939

G.Q. per day : 383 litres

Licence No. 6 : THIRUVANDARKOIL—This shop should be set up in the land bearing R.S. No.124/6 of Thiruvandarkoil Revenue Village, belonging to (1) Davamani W/o Ponmudi and (2) Radhamani W/o Karupanna Nadar, on the south of Uma Maheswari land and on the north, west & east of land belonging to Venu Reddiar.

12 Months upset price : ₹ 68,36,076

Monthly upset price : ₹ 5,69,673

E.M.D : ₹ 6,83,608

G.Q. per day : 486 litres

Licence No. 7 : SORAPET—This shop should be set up in Government Poramboke land bearing R.S. No. 66/2 of Sorapet Revenue Village, to the south of Thiruvannamalai road, to the north of Morris Ignacy's land, to the west of threshing floor and to the east of Pillaiyarkoil land of Sorapet.

12 Months upset price : ₹ 41,52,000

Monthly upset price : ₹ 3,46,000

E.M.D. : ₹ 4,15,200

G.Q. per day : 297 litres

Licence No. 8 : PUDUKUPPAM—This shop should be set up in the Government poramboke land on the side of the road bearing R.S. No. 84 of Pudukuppam Revenue village, to the east of Mailam road, to the west of Puthari, to the north and south of remaining portion of R.S. No. 84.

12 Months upset price : ₹ 15,02,112

Monthly upset price : ₹ 1,25,176

E.M.D. : ₹ 1,50,211

G.Q. per day : 126 litres

Licence No. 9 : KUPPAM— This shop should be set up in the land bearing R.S. No.103 of Kuppam Revenue village, to the south of Suthukeny road and to the west of Milestone P.K. 4500, at a distance of 50 metres away from the said milestone.

12 Months upset price : ₹ 38,52,000

Monthly upset price : ₹ 3,21,000

E.M.D. : ₹ 3,85,200

G.Q. per day : 315 litres

Licence No. 11 : VADHANUR—This shop should be set up in the land bearing R.S. No. 101/2, of Vadhanur Revenue village, belonging to S. Gunasekaran, to the south of Thiruvannamalai road, to the north of Kuppusamy Reddiar land, to the east of Murugesu Counder land and to the west of burial ground.

12 Months upset price	: ₹ 41,88,000
Monthly upset price	: ₹ 3,49,000
E.M.D.	: ₹ 4,18,800
G.Q. per Day	: 301 litres

Licence No. 13 : KOTHAPURINATHAM—This shop should be set up in the land bearing R.S. No. 30/9 of Thiruvandarkoil Revenue village, belonging to K. Dhanasingu, to the west and North of Government road, to the east of Thangappan land and to the south of Kuppusamy land.

12 Months upset price	: ₹ 32,41,896
Monthly upset price	: ₹ 2,70,158
E.M.D.	: ₹ 3,24,190
G.Q. per day	: 268 litres

Licence No. 14 : VAMBUPET—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 57 of Vambupet Revenue village, to the East, West and North of R.S. No. 56/5 and to the South of Maasilamani land.

12 Months upset price	: ₹ 49,56,000
Monthly upset price	: ₹ 4,13,000
E.M.D.	: ₹ 4,95,600
G.Q. per day	: 338 litres

Licence No. 15 : SANNIYASIKUPPAM—This shop should be set up in Government Poramboke land bearing R.S. No. 54/4 of Sanniyasikuppam Revenue village, to the north of Rishapamkoil thope, to the south of Pambaiar, to the west of road and to the east of Devarasu land.

12 Months upset price	: ₹ 21,96,000
Monthly upset price	: ₹ 1,83,000
E.M.D.	: ₹ 2,19,600
G.Q. per day	: 217 litres

Licence No. 16 : KUMARAPALAYAM—This shop should be set up in Government poramboke land bearing R.S. No. 70 of Thethambakkam Revenue village, to the north of Sankaraparany river, to the east and west of Sankaraparany river bank and to the south of road.

12 Months upset price	: ₹ 72,12,000
Monthly upset price	: ₹ 6,01,000
E.M.D.	: ₹ 7,21,200
G.Q. per day	: 612 litres

Licence No. 17 : SUTHUKENY—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 95 of Suthukeny Revenue village, to the south of main road to the north of R.S. No. 96/2 to the east and west of R.S. No. 95.

12 Months upset price	: ₹ 47,28,000
Monthly upset price	: ₹ 3,94,000
E.M.D.	: ₹ 4,72,800
G.Q. per day	: 343 litres

Licence No. 19 : LINGAREDDIPALAYAM—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 39 of Kateri Revenue village, to the east of Papankulam, to the north of road leading from Lingareddipalayam to Vanur and to the west of Arumugam land at 10 metres away from the road.

12 Months upset price	: ₹ 67,32,000
Monthly upset price	: ₹ 5,61,000
E.M.D.	: ₹ 6,73,200
G.Q. per day	: 523 litres

Licence No. 20 : KUNICHEMPET—This shop should be set up in the land bearing R.S. No. 108 of Kunichempet Revenue village, belonging to S. Sokkalingam, to the west of Manalipet Road, to the north of Government Poramboke land, to the east and south of remaining land of Thiru Sokkalingam.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 51/2 of Kunichempet Revenue village, belonging to Kothai, W/o. Venkatesan, to the east of Manalipet Road, to the west of Arikrishnan manai, to the south of Arumugam land and to the north of Kuttai.

12 Months upset price	: ₹	20,28,000
Monthly upset price	: ₹	1,69,000
E.M.D	: ₹	2,02,800
G.Q. per Day	:	199 litres

Licence No. 21 : CHETTIPET—This shop should be set up in the land bearing R.S. No. 1/6 of Chettipet Revenue village, belonging to Vasudevan, to the east of sugumaran land to the west of Govindasamy land to the North of saminathan land and to the south of Sangarabarani river.

12 Months upset price	: ₹	87,60,360
Monthly upset price	: ₹	7,30,030
E.M.D	: ₹	8,76,036
G.Q. per Day	:	514 litres

Licence No. 22 : SILUKKARIPALAYAM—This shop should be set up in the land bearing R.S. No. 83/3A of Kalitheerthalkuppam Revenue village, belonging to A. Arumugam, to the east of Vasudevamudaliar land, to the south of silukaripalayam road, to the north of Saraswathi land and to the west of road.

12 Months upset price	: ₹	19,08,000
Monthly upset price	: ₹	1,59,000
E.M.D	: ₹	1,90,800
G.Q. per Day	:	158 litres

Licence No. 24 : NALLURKUCHIPALAYAM—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 22/1 of Madagadipet Revenue Village, to the east of R.S. No. 4 to the west of Road, to the south of R.S. No. 23 and to the north of remaining land of R.S. No 22/1.

(OR)

This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 52/5 of Madagadipet Revenue Village, to the north of R.S. No. 52/1, to the south of R.S. Nos. 4 and 11, to the east of R.S. No.4 and to the west of remaining land of R.S. No. 52/5.

12 Months upset price	: ₹	18,60,000
Monthly upset price	: ₹	1,55,000
E.M.D	: ₹	1,86,000
G.Q. per Day	:	178 litres

IV. NETTAPAKKAM COMMUNE PANCHAYAT

Licence No. 1 : MADUKARAI—This shop should be located in the extreme south-west corner of the land bearing the R.S. No. 86/10 of Madukarai Revenue Village, belonging to Sri Marakaleeswarar temple, Madukarai, to the west of Nellikuppam road, to the south and east of Eri channel and to the north of the remaining land of Sri Marakaleeswarar Temple.

(OR)

This shop should be setup in the land bearing R.S.No.43/2 of Madukarai Revenue Village, belonging to Sri Marakaleeswarar Temple, to the south Siruvanthadu main Road, to the east of the remaining land of Marakaleeswarar Temple land, to the west of Narasa Reddiyar Land and to the north of both Pondicherry and Tamilnadu lands.

12 Months upset price	: ₹	2,28,84,000
Monthly upset price	: ₹	19,07,000
E.M.D	: ₹	22,88,400
G.Q. per Day	:	1,511 litres

Licence No. 2 : KARIAMANICKAM-I—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 209/3 of Kariamanickam Revenue Village, to the east of Reddiar land, to the west of Pond, to the north of Maducarai Road and to the south of overhead tank.

12 Months Upset Price	: ₹	34,20,000
Monthly Upset Price	: ₹	2,85,000
E.M.D.	: ₹	3,42,000
G.Q. per day	:	319 litres

Licence No. 3 : KARIAMANICKAM-II—This shop should be located in the plot Nos.88 & 89 of R.S. No.66/2 at Kariamanickam revenue village belonging to Thiru. M. Eganathan to the east of plot No.90, to the west of plot No.87, to the north of Eripakkam road and to the south of new pathway.

12 Months Upset Price	: ₹	77,52,000
Monthly Upset Price	: ₹	6,46,000
E.M.D.	: ₹	7,75,200
G.Q. per day	:	504 litres

Licence No. 4 : NETTAPAKKAM—This shop should be set up in the land bearing R.S. No.95/2 of Nettapakkam Revenue Village, belonging to Seenan, S/o.Vaidyanathan, to the south of Sivankoil land to the east of Natesan land, to the west of Municipal poramboke land and to the north of Sinnapatturoja land.

12 Months Upset Price	: ₹	42,48,000
Monthly Upset Price	: ₹	3,54,000
E.M.D.	: ₹	4,24,800
G.Q. per day	:	373 litres

Licence No. 5 : EMBALAM—This shop should be set up in the land bearing R.S. No. 212/1 pt. of Embalam Revenue Village, belonging to Thiru Chandruradha and Canagaraj, to the south of new path way, to the west of pathway, to the east of plot No. 31 and to the north of plot No. 34 & 35.

12 Months Upset Price	: ₹	1,05,45,324
Monthly Upset Price	: ₹	8,78,777
E.M.D.	: ₹	10,54,532
G.Q. per day	:	958 litres

Licence No. 6 : KARIKALAMPAKKAM – I—This shop should be set up in the land bearing R.S. No. 53/7 of Karikalampakkam Revenue Village, belonging to Thiru. Ramu to the south of Madukarai Road, to the north of Venkatakrishna Reddiar land to the east of Pavadaisamy plot to the west of Vijaya Odayar land.

12 Months Upset Price	: ₹	90,72,000
Monthly Upset Price	: ₹	7,56,000
E.M.D.	: ₹	9,07,200
G.Q. per day	:	677 litres

Licence No. 7 : ERIPAKKAM—This shop should be set up in the land bearing R.S. No. 90/2 of Eripakkam Revenue Village, belonging to Thiru. J. Thandava Moorthy, to the east of Ramu land, to the west of Rajasundaram land, to the north of Govindasamy land and to the south of Kannan land.

12 Months Upset Price	: ₹	42,24,000
Monthly Upset Price	: ₹	3,52,000
E.M.D.	: ₹	4,22,400
G.Q. per day	:	240 litres

Licence No. 8 : PANDASOZHANALLUR—This shop should be set up in the land bearing R.S. No. 78/3 of Pandasozhanallur Revenue Village, belonging to Gnanasegar, to the west and south of Gnanasegar land, to the north of channel and to the east of Sorappoor Main Road.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 78/1 of Pandasozhanallur Revenue Village belonging to N. Selvarasu, to the north, west and south of Gnanasegar Reddiar land and to the east of Sorappoor Main Road.

12 Months Upset Price	: ₹	36,24,000
Monthly Upset Price	: ₹	3,02,000
E.M.D.	: ₹	3,62,400
G.Q. per day	:	360 litres

Licence No. 9 : KARIKALAMPAKKAM—II (near Keez Kumaramangalam)—This shop should be set up in the land bearing R.S. No. 100/1B of Karikalampakkam Revenue Village, belonging to Thiru. Ramu S/o Balakrishnan, to the east of Dhanakodi land, to the west of Kanaga land, to the south of Kaliaperumal land and to the north of the road leading to Karikalampakkam.

12 Months upset price	: ₹	31,92,000
Monthly upset price	: ₹	2,66,000
E.M.D.	: ₹	3,19,200
G.Q. per day	:	220 litres

Licence No. 10 : KALMANDABAM—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 157 of Pandasozhanallur Revenue Village.

12 Months upset price	: ₹	45,00,000
Monthly upset price	: ₹	3,75,000
E.M.D.	: ₹	4,50,000
G.Q. per day	:	180 litres

V. OULGARET MUNICIPALITY

Licence No. 1 : SANJIVIRAYANPET—This shop should be set up in the land bearing R.S. No.26/5 of Allankuppam Revenue Village, belonging to Sengenihamman Koil land, to the north of way leading to Tindivanam road, to the south of Yashodhayammal land, to the east of Manjini Counder land and to the west of Sengenihamman Koil land.

12 Months upset price	: ₹	90,60,000
Monthly upset price	: ₹	7,55,000
E.M.D.	: ₹	9,06,000
G.Q. per day	:	606 litres

Licence No. 2 : KALAPET—This shop should be set up in the land bearing R.S. No. 184/1 of Kalapet Revenue Village, belonging to Vasanthi, to the East of Govindammal Land, to the West of Sellappan land and to the South and North of New Pathway.

12 Months upset price	: ₹	88,80,600
Monthly upset price	: ₹	7,40,050
E.M.D	: ₹	8,88,060
G.Q. per Day	:	883 litres

Licence No. 3 : PILLAICHAVIDY—This shop should be set up in the land bearing plot Nos. 47 and 48 of R.S. No. 196 of Pillaichavady Revenue Village, belonging to E. Tamizhselvi, to the west of New Street, to the east of Subbaraya Counder & Vaithilingam land, to the north of plot No. 46 and to the south of part of land of R.S. No. 196.

12 Months upset price	: ₹	66,12,012
Monthly upset price	: ₹	5,51,001
E.M.D.	: ₹	6,61,201
G.Q. per day	:	611 litres

Licence No. 4 : KARUVADIKUPPAM—This shop should be set up in the land bearing R.S. No. 147/3 and 147/4 of Karuvadikuppam Revenue Village, belonging to T. Srinivasan and T. Balasubramanian, to the north of R.S. No.147/4, to the south of Karuvadikuppam Road, to the east of R.S. No.147/2, to the west of R.S. No.146/2 and 20 metres away from the Karuvadikuppam Road.

12 Months upset price	: ₹	1,09,20,000
Monthly upset price	: ₹	9,10,000
E.M.D.	: ₹	10,92,000
G.Q. per day	:	970 litres

Licence No. 5 : LAWSPET— This shop should be set up in the land bearing R.S. No. 217/3 of Saram Revenue Village, belonging to Sri Drowpathiamman Temple, to the east of R.S. No. 217/4, to the West of channel, to the South to R.S. No. 217/2, to the north of R.S. No. 218/1 and 20 metres away from the Lawspet Link Road from ECR.

12 Months upset price	: ₹	1,53,48,000
Monthly upset price	: ₹	12,79,000
E.M.D.	: ₹	15,34,800
G.Q. per day	:	1,333 litres

Licence No. 6 : KAVUNDANPALAYAM—This shop should be set up in land bearing R.S. No. 9/2 , of Reddiarpalayam Revenue Village, belonging to Subramaniasamy Koil of Saram, to the north of land of Kulandaivelu Pillai land, to the west of Appasamy Odayar land, to the south of Valudhavur Road and to the east of Kulandaivelu Pillai and Vaithinathan land at 50 metres away from the road. The shop should be provided with a fencing at a height of 3.5 metres.

12 Months upset price	: ₹	2,33,88,000
Monthly upset price	: ₹	19,49,000
E.M.D.	: ₹	23,38,800
G.Q. per day	:	2,174 litres

Licence No. 7 : METTUPALAYAM—This shop should be set up in the land bearing R.S. No. 188/1E of Oulgaret Revenue Village, belonging to D. Arumugam @ Rajarathinam, to the west of Oulgaret main road, to the north of new road, to the south of Santhi plot, to the east of Radhakrishnan land.

(OR)

This shop should be set up in the land bearing Cadastre No. 941 and 942 of Oulgaret Revenue Village, belonging to Thiru.R. Somasundaram, to the east of Oulgaret Main Road, to the North of Government Pump house, to the south of canal and to the west of owner land.

12 months upset price	: ₹ 1,50,55,200
Monthly Kist	: ₹ 12,54,600
EMD	: ₹ 15,05,520
G.Q. per Day	: 1,502 litres

Licence No. 8 : MOOLAKULAM—This shop should be set up in the land bearing R.S. No. 209/5B/1 (Balaji Nagar Layout) of Oulgaret Revenue Village, belonging to Y. SadhaKadhulla.to the North of Villianur Road, to the west of Channel, to the east of new road, and to the south of owner plot, 10 metre away from the Villianur Road.

12 months upset price	: ₹ 1,10,40,000
Monthly Upset Price	: ₹ 9,20,000
E.M.D.	: ₹ 11,04,000
G.Q. per day	: 911 litres

Licence No. 9 : DHARMAPURI— This shop should be set up in the land bearing plot No. 55 of R.S. No. 7/8 of Thattancahavady Revenue Village, belonging to Malarkodi W/o of Arunagiri, to the east of new pathway, to the west of Odai pathway to the north of plot No. 56 and to the south of plot No. 54.

12 Months Upset Price	: ₹ 38,16,000
Monthly Upset Price	: ₹ 3,18,000
E.M.D.	: ₹ 3,81,600
G.Q. per day	: 265 litres

Licence No. 10 : KANAPATHYCHETTIKULAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No.150/4 of Kalapet Revenue Village, to the south of pathway, to the west of Samikannu land, to the north of Natesa coundar land and to the east of Ponnappa Coundar land.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 150/2 of Kalapet Revenue Village, belonging to Thiru. Srinivasan, to the west of remaning land of the owner, to the east of pathway, to the south of Government poramboke land and to the north of Singh land.

12 Months Upset Price	: ₹ 1,50,00,000
Monthly Upset Price	: ₹ 12,50,000
E.M.D.	: ₹ 15,00,000
G.Q. per day	: 1,263 litres

VI. PUDUCHERRY MUNICIPALITY

Licence No. 1 : KATTAMANIKUPPAM—This shop should be set up in the land bearing Ward-A, Block-15, T.S. No. 6 pt. of Puducherry Revenue village, belonging to Tmt.Tamilselvi, to the east of Kattamanikuppam Road, to the west of Srinivasa Gramany land, to the north of Palkaran land and to the south of temple pathway.

(OR)

This shop should be set up in the land bearing Ward-A, Block-19, T.S. No.13, R.S.No.61/15 of Puducherry Revenue village, belonging to Thiru. Sugumaran S/o.Kulandaivelu, to the east of Kattamanikuppam Road, to the west of Thangavelu Gramany land in T.S.No.10,11& 21, to the north of T.S.No.14 and to the south of Kasthuri & Jagatha lands.

12 Months Upset Price	: ₹ 1,09,34,928
Monthly Upset Price	: ₹ 9,11,244
E.M.D.	: ₹ 10,93,493
G.Q. per day	: 1,087 litres

Licence No. 2 : MUTHIAMUDALIARPET—This shop should be set up in land bearing Ward-A, Block-22 of T.S. No. 24 of Muthialpet hamlet of Pondicherry Revenue village, belonging to Thiru. Sourirajan @ Soundararajan, to the south of Ezhaimariamman Koil Street, to the west of Akkaparadesimadam Street, to the north of channel and to the east of coconut grove.

12 Months Upset Price	: ₹ 1,51,69,200
Monthly Upset Price	: ₹ 12,64,100
E.M.D.	: ₹ 15,16,920
G.Q. per day	: 1,515 litres

Licence No. 3 : PUDUCHERRY—This shop should be set up in the land bearing ward-G, Block 22, T.S. No. 34/1 pt. of Pudupalayam Revenue village, belonging to Thiru. Rajaram Naidu, to the west of pathway, to the east of Saw Mills, to the north of the remaining land of the owner and to the south of Khan Basha land.

12 Months Upset Price	: ₹ 2,54,04,000
Monthly Upset Price	: ₹ 21,17,000
E.M.D.	: ₹ 25,40,400
G.Q. per day	: 1,879 litres

Licence No. 4 : KOMBAKKAM—This shop should be set up in land bearing Ward-L, Block-2, T.S. No. 18/5 and 18/6 of Kombakkam Revenue village, belonging to Arulmigu Sengazhuthumariamman Temple, Kombakkam, to the east of the land of T.S. No. 18/1, to the west of the land of T.S. No.18/8, to the north of the land of T.S. No. 18/4 and to the south of the land of T.S. No. 14/7.

12 Months upset price	: ₹	67,11,600
Monthly upset price	: ₹	5,59,300
E.M.D.	: ₹	6,71,160
G.Q. per day	:	518 litres

Licence No. 5 : MURUNGAPAKKAM—This shop should be set up in land bearing Ward-O, Block No. 4, T.S. No. 19/9 of Murungapakkam Revenue Village, belonging to Chandrasekaran, to the east of Naresh Marbles, to the west of Parvathi land, to the north of Rathinavel land and to the south of New Road.

(OR)

This shop should be set up in land bearing Ward-O, Block No. 4, T.S. No. 24/6 of R.S. No. 235/3 pt. of Murungapakkam Revenue Village, belonging to Thiru Subbarayan, S/o. Narayanasamy Counder (Late), to the west and north of Tmt. Bhumidevi land, to the east of Tmt. Parvathi land and to the south of road.

12 Months upset price	: ₹	51,00,000
Monthly upset price	: ₹	4,25,000
E.M.D	: ₹	5,10,000
G.Q. per day	:	414 litres

VII .VILLIANUR COMMUNE PANCHAYAT

Licence No.1: SEDARAPET : This shop should be set up in the land bearing R.S. No. 50/1 of Sedarapet Revenue village, belonging to Muthukumarasamy to the east of road leading to Sedarapet, to the west of land of Danasu and others and to the north of land of Thangarajalu Naicker and to the south of the land owner.

12 months upset price	: ₹	2,80,08,000
Monthly upset price	: ₹	23,34,000
E.M.D	: ₹	28,00,800
G.Q. per day	:	1,973 litres

Licence No.2: PILLAIYARKUPPAM-I — This shop should be set up in land bearing R.S. No. 31/8 of Pillaiyarkuppam Revenue village, belonging to V. Ponnusamy to the west of road, to the east of Palani Counder land, to the north of Vaiyapuri land, to the south of Paraya Varadhan Land.

12 Months upset price	: ₹	57,24,000
Monthly upset price	: ₹	4,77,000
EMD	: ₹	5,72,400
G.Q. per day	:	444 litres

Licence No. 3 : KOODAPAKKAM: This shop should be set up in the land bearing R.S.5/2of Koodapakkam Revenue Village belonging to R. Balachandiran, to the south of Road, to the north and west of Eri Cannal, and to the east of R.S.No. 5/1.

12 Months upset price	: ₹	54,68,136
Monthly upset price	: ₹	4,55,678
EMD	: ₹	5,46,814
G.Q. per day	:	401 litres

Licence No. 4 : ARIYUR: This shop should be set up in the land bearing R.S. No. 121/7 pt. of Ariyur Revenue village, at Ariyur, belong to Thirumalai, to the north of road, to the south of R.S. No. 9, to the west of R.S. No. 8/A/1, 8/A/2. 8/B, C, D and to the east of R.S. No. 2, 3, 4, 5 and 6.

12 Months upset price	: ₹	87,60,024
Monthly upset price	: ₹	7,30,002
EMD	: ₹	8,76,002
G.Q. per day	:	531 litres

Licence No. 5 : URUVAIYAR—This shop should be set up in the Government pormboke land bearing R.S. No. 39/14 of Uruvaiyar Revenue village, to the west of the Government poramboke pond.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 39/13 of Uruvaiyar Revenue village, belongs to Palani, to the west of Government Promboke Pond, to the east of land R.S. No. 39/7, 39/11 and 39/12, to the north of Manglam road, to the south of R.S. No. 39/10, 39/7.

12 Months upset price	: ₹	48,00,036
Monthly upset price	: ₹	4,00,003
E.M.D.	: ₹	4,80,004
G.Q. per day	:	393 litres

Licence No. 6 : VILLIANUR—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 60/1 of Villianur Revenue Village, to north of Sedarapet Main Road, the south & west of remaining portion of Kolam in R.S.No.60/1 and to the east of path way.

12 Months upset price	: ₹	91,20,000
Monthly upset price	: ₹	7,60,000
E.M.D.	: ₹	9,12,000
G.Q. per day	:	784 litres.

Licence No.7 : KANUVAPET: This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 255/11 of Villianur Revenue village, to the north of Odiampet road, to the east of road leading to the Iyyanar Temple to the west of Veterinary Dispensary, and to the south of Channel to be located 30 mts. away from Odiampet road.

12 months upset price	: ₹	67,20,000
Monthly upset price	: ₹	5,60,000
E.M.D	: ₹	6,72,000
G.Q. per day	:	471 litres.

Licence No. 9 : KIZHUR—This shop should be set up in the land bearing R.S.No.41/4 of Kizhur Revenue Village, belonging to Thiru. R. Segar, to the south of Narayanasamy Naickar land, to the west of Pattabiraman land, to the east of Kizhur Main Road and to the north of newly formed Road

12 Months upset price	: ₹	84,72,000
Monthly upset price	: ₹	7,06,000
E.M.D	: ₹	8,47,200
G.Q. per day	:	419 litres

Licence No. 10 : KARASUR—This shop should be set up in Government poramboke land bearing R.S. No. 29/8 of Karasur Revenue village, to the south of R.S. No. 29/8 pt., to the north of land R.S. No. 37, to the east of land R.S. No. 29/7 and to the west of road.

12 Months upset price	: ₹	43,68,000
Monthly upset price	: ₹	3,64,000
E.M.D.	: ₹	4,36,800
G.Q. per day	:	282 litres

Licence No. 11 : THONDAMANATHAM—This shop should be set up in Government poramboke land bearing R.S. No. 44 pt. of Thondamanatham Revenue village, to the west of Thuttipet road and culvert, to the south and north of Government poramboke land, to the east of lake and at a distance of 200 metres away from the water tank.

12 Months upset price	: ₹	64,80,000
Monthly upset price	: ₹	5,40,000
E.M.D.	: ₹	6,48,000
G.Q. per day	:	459 litres

Licence No. 12 : ARIYAPALAYAM—This shop should be set up in land bearing R.S. No. 148/1 of Villianur Revenue village, belonging to N. Pandurangan, to the south of Villupuram road, to the west of Gopalsamy land and to the east and north of Annamalai Mudaliar land.

(OR)

This shop should be set up in land bearing Plot No. 1 of R.S. No. 126/1 of Villianur Revenue village, belonging to Thiru Arul, S/o. Subbarayan, to the east of Plot No. 2, to the south of Villupuram Main Road, to the west of R.S. No. 127 and to the north of Plot No. 2 of R.S. No. 127.

12 Months upset price	: ₹	41,04,000
Monthly upset price	: ₹	3,42,000
E.M.D.	: ₹	4,10,400
G.Q per day.	:	337 litres

Licence No.13 : SIVARANTHAGAM— This shop should be set up in land bearing R.S.186/2 of Ariyur Revenue village, belonging to Mariamman Koil, Villianur, to the west of Ariyur Road, to the east and north of cannal and to the south of Government waste land.

12 Months upset price	: ₹	25,20,000
Monthly upset price	: ₹	2,10,000
E.M.D.	: ₹	2,52,000
G.Q. per day	:	178 litres

Licence No. 14 : PORAYUR—This shop should be set up in the R.S. No. 201/7 of Koodapakkam Revenue Village, belonging to Suresh Reddiar S/o Krishnamoorthy Reddiar to the East Senthatham Road, to the North Konerikuppam Road, to the West and South Muthu Reddiyar Land.

12 Months upset price	: ₹	46,80,000
Monthly upset price	: ₹	3,90,000
E.M.D.	: ₹	4,68,000
G.Q. per day	:	344 litres

Licence No. 15 : VADAMANGALAM—This shop should be set up in the land bearing R.S. No. 22/4, of Mangalam Revenue village, to the east of R.S. No. 22/1, 22/3, to the south of R.S. No. 22/5, to the north of R.S. No. 22/10 and to the west of R.S. No. 22/7 and 22/9.

12 Months upset price	: ₹	65,76,000
Monthly upset price	: ₹	5,48,000
E.M.D.	: ₹	6,57,600
G.Q. per day	:	521 litres

Licence No. 16 : MANAVELY (ARUMBARTHAPURAM)—This shop should be set up in the land bearing R.S. No. 180/4 pt. of Kurumbapet Revenue village, belonging to S. Devarassu, to the south of Pondy-Villupuram N.H. Road, to the east of R.S. No.180/3, to the west of new road and to the north of Kalidoss manai.

12 Months upset price	: ₹	72,12,000
Monthly upset price	: ₹	6,01,000
E.M.D.	: ₹	7,21,200
G.Q. per day	:	699 litres

Licence No. 17 : KEEZHAGRAGARAM—This shop should be set up in the land bearing R.S. No. 147/2 of Thirukanji Revenue village, belonging to P. Thamodara counder, to the east of Arumugam and Govindasamy land, to the south of Arumugam land, to the north of Kannappan land and to the west of road.

(OR)

This shop should be set up in the land bearing R.S. 161/2 of Thirukanji Revenue village, belonging to Thiru D. Mayavathi, to the east of Cuddalore Road, to the west and north of bund and to the south Palani Mannadhan land.

12 Months upset price	: ₹	49,44,000
Monthly upset price	: ₹	4,12,000
E.M.D.	: ₹	4,94,400
G.Q. per day	:	416 litres

Licence No. 18 : MANAKUPPAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 9 of Manakuppam Revenue village, to the east of Sivarandhagam road, to the south of Balan Mudaliar land, to the north of Muthukumarasamy land and to the west of Government poramboke land.

12 Months upset price	: ₹	1,02,85,200
Monthly upset price	: ₹	8,57,100
E.M.D.	: ₹	10,28,520
G.Q. per day	:	697 litres

Licence No. 19 : PILLAYARKUPPAM-II This shop should be set up in land bearing R.S. No. 80/3 of Pillayarkuppam Revenue village, belonging to Narayanasamy, to the south of Pillayar kuppam road, to the west of Kottapuli land, east of Kalivaradhan's land and to the north of Narayanasamy land.

12 Months upset price	: ₹	40,20,000
Monthly upset price	: ₹	3,35,000
E.M.D.	: ₹	4,02,000
G.Q. per day	:	293 litres

Licence No. 20 : PANGUR— This shop should be set up in the land bearing R.S. No. 136 of Ariyur Revenue village, belonging to Anbu @ Kothandaraman to the north of Villupuram main road to the east of way and to the west and south of land of G. Govindan.

12 months upset price	: ₹	76,56,000
monthly upset price	: ₹	6,38,000
EMD	: ₹	7,65,600
G.Q. per day	:	420 litres

Licence No. 21 : ARASUR — This shop should be set up in the land bearing R.S. No. 108/2 of Kurumabapet Revenue village, belonging to Thanigaivel, to the North of road, to the South of Md. Yusif land, to the East of Jagadeesan land and to the West of Sagundala land.

12 Months upset price	:	₹	48,12,108
Monthly upset price	:	₹	4,01,009
E.M.D.	:	₹	4,81,211
G.Q. per day	:		446 litres

Licence No. 22 : PUDUNAGAR (KANUVAPET) - This shop should be set up in the land bearing R.S. No. 277/2 of Villianur Revenue village, belonging to G. Muthusamy, and to the east of the road leading to Thirukanji from Kanuvapet and to the west, North and south of remaining portion of the owner's land.

12 Months upset price	:	₹	21,48,000
Monthly upset price	:	₹	1,79,000
E.M.D.	:	₹	2,14,800
G.Q. per day	:		190 litres

Licence No. 23 : PERUNGALUR - This shop should be set up in the land bearing R.S. No. 41/4 of Perungalur Revenue Village, belonging to Palani, to the east of Janakiraman and Thangavelu land, to the west of Venkataraman land and Koil land, to the north of Government road and to the south of channel.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 6/1 of Perungalur Revenue Village, belonging to Ramesh, S/o. Datchinamurthy, to the east of Plot No. 27, to the north of 1st Cross Street, and to the south of Plot No. 30 and 31.

12 Months upset price	:	₹	31,80,000
Monthly upset price	:	₹	2,65,000
E.M.D.	:	₹	3,18,000
G.Q. per day	:		282 litres

ARRACK SHOP

KARAIKAL REGION

I. KARAIKAL MUNICIPALITY

Licence No. 1 : KARAIKALMEDU—This shop should be set up in the land bearing Ward-C, Block-10 T.S. No. 25/2-pt. of Kovilpathu Revenue Village, the land belongs to Arulmigu Kailasanathasamy and Nithiyakalyana Perumal Devasthanam, Karaikal.

12 Months upset price	:	₹	85,56,000
Monthly upset price	:	₹	7,13,000
E.M.D	:	₹	8,55,600
G.Q. per Day	:		540 litres

Licence No.2 : PILLAITHERUVASAL- This shop should be set up in the Government poramboke land bearing ward-D, block-3, T.S. No.10 of Kovilpathu Revenue Village, to the East Pillaittheruvasal road, west vanjiyar south and north T.S. No.10, Ward-D, Block 3 land of Vanjiyar padugai

12 Months upset price	:	₹	66,90,660
Monthly upset price	:	₹	5,57,555
E.M.D	:	₹	6,69,066
G.Q. per Day	:		214 litres

Licence No. 3 : ODUTHURAI— This shop should be set up in the western side of the Government poramboke land bearing ward No. L, block-1, T.S. No.24 in Oduthurai Revenue Village, necessary pathway has to be provided over the Kannivaikal by lessee. North L/1/2 channel, south L/1/25, west L/1/26, east remaining portion of L/1/24.

12 Months upset price	:	₹	39,96,000
Monthly upset price	:	₹	3,33,000
E.M.D	:	₹	3,99,600
G.Q. per Day	:		394 litres

Licence No. 4 : KOVILPATTU—This shop should be set up in the Government poramboke land in Ward-D, Block-7 T.S. No. 1, of Kovilpathu Revenue Village on the North to Ward-D, Block-7 T.S. No. 3. South of Annu Samy Vaikkal. North of Milk Society Compound wall on the back side of existing toddy shop.

12 Months upset price	: ₹	94,92,000
Monthly upset price	: ₹	7,91,000
E.M.D	: ₹	9,49,200
G.Q. per Day	:	385 litres

Licence No. 5 : DHARMAPURAM—This shop should be set up in the land bearing T.S. No. 2/pt., Ward-F, Block-1 of Karaikal Revenue Village on the west bank of Vanjiar river, south to burial ground, north to culvert and 100 metres away from the road leading to Dharmapuram. The land belongs to Government.

12 Months upset price	: ₹	38,28,000
Monthly upset price	: ₹	3,19,000
E.M.D	: ₹	3,82,800
G.Q. per Day	:	378 litres

II. KOTTUCHERRY COMMUNE PANCHAYAT

Licence No. 1 : KONNAKAVELY—This shop should be set up in the dry land bearing R.S. No.14/1 of Varichikudy(North) Revenue Village. The land belong to Tmt. Poopiratti @ Mulliyambal.

12 Months upset price	: ₹	88,08,000
Monthly upset price	: ₹	7,34,000
E.M.D	: ₹	8,80,800
G.Q. per Day	:	390 litres

Licence No. 2 : POOVAM—This shop should be set up in the land bearing R.S. No.1 of Poovam Revenue Village and 30 mt` nothern side of Porayar road. The land belongs to Government.

12 Months upset price	: ₹	2,20,20,000
Monthly upset price	: ₹	18,35,000
E.M.D	: ₹	22,02,000
G.Q. per Day	:	1,135 litres

Licence No. 3 : VARICHIKUDY(SOUTH) -The shop should be set up in the government Poramboke land bearing R.S. No. 268 of Varichikudy (South) Revenue Village, North of R.S. No. 269/1 and 269/4 and South of existing Varichikudy to Thiruvettaikudy Road. With a condition to provide a pre-cost cement wall around the shop.

12 Months upset price	: ₹	46,20,000
Monthly upset price	: ₹	3,85,000
E.M.D	: ₹	4,62,000
G.Q. per Day	:	454 litres

III. NEDUNGADU COMMUNE PANCHAYAT

Licence No. 1 : NALLATHUR—This shop should be set up in the dry land bearing R.S.No. 2/4 of Kurumbagaram Revenue Village, on the South bank of Nandalar river, East of puthupalam, North of Melpadugai Road. The land belong to Government

12 Months upset price	: ₹	1,41,00,000
Monthly upset price	: ₹	11,75,000
E.M.D	: ₹	14,10,000
G.Q. per Day	:	1,367 litres

Licence No. 2 : ANNAVASAL—This shop should be set up in the land bearing R.S.No.6/2 in Nedungadu Revenue Village North, South & East R.S.No.6/8 and the West R.S.No.6/1 & 6/3 and the land belongs to Government.

12 Months upset price	: ₹	73,32,000
Monthly Kist	: ₹	6,11,000
E.M.D	: ₹	7,33,200
G.Q. per Day	:	691 litres

Licence No. 3 : VADHIYIRUPPUSALAI—This shop should be set up in the land bearing R.S.No. 281/4 of Nedugadu Revenue Village, the land belongs to Government. Neccessary Pathway has to be provided over the Kannivaikkal by lessee East R.S. No.281/5, west R.S. No.281/1C, south R.S.No.281/5, North R.S. No.281/1C.

12 Months upset price	: ₹	19,13,676
Monthly upset price	: ₹	1,59,473
E.M.D	: ₹	1,91,368
G.Q. per Day	:	183 litres.

Licence No. 4 : KULAKUDY—This shop should be set up in the dry land bearing R.S.No.2/11, 2/6 of ponbethy Revenue Village 20 mtrs. away from the Nandallar river bank. The land belongs to Thiru T. Arunachalam.

(or)

This shop should be set up in the land bearing R.S. No. 2/2 of Ponpethy Revenue Village the land belongs to P. Vellayudham. North to Nandalar East and South to wet land of P. Vellayudham west to the Dry land of Ramasamy .

12 Months upset price	: ₹	52,44,000
Monthly upset price	: ₹	4,37,000
E.M.D	: ₹	5,24,400
G.Q. per Day	:	517 litres

Licence No. 5 : VADAMATTAM—This shop should be set up in the land bearing R.S.No.189/1 & 189/2 of Puthakudi Revenue Village. The land belongs to Tmt. Annathammal.

12 Months upset price	: ₹	26,43,540
Monthly upset price	: ₹	2,20,295
E.M.D	: ₹	2,64,354
G.Q. per Day	:	256 litres

IV. NERAVY COMMUNE PANCHAYAT

Licence No. 1 MANAMUTTI—This shop should be set up in the land of R.S.No.54 Government Porambokku land of Vizhidiyur Revenue Village, 10 mtrs. on the southern side of the Gangayan channel bank and 45 mtrs. from the western side of the Manampet road end.

12 Months upset price	: ₹	1,67,88,000
Monthly Kist	: ₹	13,99,000
EMD	: ₹	16,78,800
G.Q. per Day	:	834 litres

Licence No. 2 : POONTHOTTAM ROAD—This shop is to be set up in the land bearing R.S. No. 157/2 of Vizhidiyur Revenue Village, belongs to Government Poramboke, North of Arasalar Sellur Revenue Village, South of 157/4, Seshamoolai Vadivaikal, East of 157/3 pathway, West of 157/1 Government Poramboke land leading to Agalankannu.

(OR)

This shop should be set up in the land of R.S. No. 7/6 of Vizhidiyur Revenue Village, 20 mtrs. away from Poonthottam Road, east of R.S. No. 7/5, west of R.S. No. 7/7, south of R.S. No. 7/6, 7/8, north of R.S. No. 7/9. The land belongs to Jaganathan.

12 Months upset price	: ₹	1,62,12,000
Monthly upset price	: ₹	13,51,000
E.M.D	: ₹	16,21,200
G.Q. per Day	:	1,056 litres

Licence No. 3: NERAVY—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 55/3 of Neravy Revenue Village. North of Road, South of Thirumalai rajanar River. West of R.S. No. 55/2, east of Panankattakudy Road.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No.59/6 of Neravy Revenue Village. South of Adrangarai road, West of public pathway, East of R.S. No.59/9 and North of R.S.No.59/6 and the land belongs to Thiru Arulmanisekaran.

12 Months upset price	: ₹	82,20,000
Monthly upset price	: ₹	6,85,000
E.M.D.	: ₹	8,22,000
G.Q. per Day	:	631 litres

Licence No. 4 : KAKAMUZHI—This shop should be set up in the land of R.S.No.38/1 of Keezhamanai Revenue Village and 3 mtrs. away from the Thoothuponaamoolai road and 2 mtrs. away from the channel. The land belongs to Government.

12 Months upset price	: ₹	81,60,000
Monthly upset price	: ₹	6,80,000
E.M.D.	: ₹	8,16,000
G.Q. per Day	:	421 litres

V. T.R. PATTINAM COMMUNE PANCHAYAT

Licence No.1: VANJOOR: This shop should be set up in the R.S.No. 120/2, Vanjoor Revenue Village belonging to V. Murthy, S/o. Vaithianathasamy east, north and south of R.S. No. 120/2A, west of Nagore Road.

(OR)

This shop should be set up in Government Poramboke land bearing R.S.No. 110/6 of Vanjoor Revenue Village. East and north of pathway, south of R.S. No. 107/2A west of R.S. No. 113 of Nagore Road.

(OR)

This shop should be set up in Government Poramboke land bearing R.S.No. 120/1 of Vanjoor Revenue Village. East of R.S. No. 113/1 of Nagore Road, west, north and south of R.S. No. 120/2/A/1.

12 Months upset price	: ₹ 3,35,64,000
Monthly upset price	: ₹ 27,97,000
E.M.D.	: ₹ 33,56,400
G.Q. per Day	: 2,310 litres

Licence No. 2: MELAIYUR—This shop should be set up in the land bearing R.S.No.92/8 of Melaiyur Revenue Village, 50 mtrs away from Thittacherry Road, 40 mtrs away from the Road leading to Burial Ground in the Existing Toddy shop. The land belongs to Nadukkulam Theertha Vinayagar Temple.

12 Months upset price	: ₹ 79,20,000
Monthly upset price	: ₹ 6,60,000
E.M.D.	: ₹ 7,92,000
G.Q. per Day	: 649 litres

Licence No. 3 : KEEZHAIYUR (NORTH)—This shop should be set up in the land bearing R.S. No.45/2 of Keezhiyur North Revenue Village, North R.S. No.44/3 Kulam, West R.S. No.45/1, 3 pathway east R.S. No.45/6, channel. South R.S. No.45/3 pathway R.S. No.45/5 land of Selvaraju. This land belongs to Thiru. Senthil Kumar, S/o Thiagarajan.

(OR)

This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 44/2 of Keezhaiyur (North) Revenue Village East, and North-Karappakulam R.S.No. 44/1 and 44/3. West Mahathoppu Road, South R.S. No. 45/1.

12 Months upset price	: ₹ 95,16,000
Monthly upset price	: ₹ 7,93,000
E.M.D	: ₹ 9,51,600
G.Q. per Day	: 395 litres

Licence No. 4: KEEZHAIYUR (SOUTH)—This shop should be set up in the land bearing R.S. No. 51/3/1/A/1/A of Keezhiyur South Revenue Village, on the west,

south and north of R.S. No. 51/3/1/A/1/A, and east of road. and 20 mts away from the proposed western side of the Eastern by-pass Road. This land belongs to Thiru R. Kumar.

12 months upset price	: ₹ 1,21,32,000
Monthly upset price	: ₹ 10,11,000
EMD	: ₹ 12,13,200
G.Q. per Day	: 549 litres

VI. THIRUNALLAR COMMUNE PANCHAYAT

Licence No. 1 AMBAGARATHUR—This shop should be set up in the land bearing R.S. No.96/2pt., of Ambagarathur Revenue Village 30 mtrs. away from Ambagarathur Road. The land belongs to Government.

12 months upset price	: ₹ 2,44,08,000
Monthly upset price	: ₹ 20,34,000
EMD	: ₹ 24,40,800
G.Q. per Day	: 1,390 litres

Licence No. 2 : SETHUR—This shop should be set up in the land bearing R.S. No. 86/2 Nallazhandur Revenue Village on the western side of Ambagarathur Road on the Northern bank of River Noolar and the southern side of road leading to lake and 100 metres away from Ambagarathur Road. The land belongs to Government.

12 months upset price	: ₹ 1,09,32,000
Monthly upset price	: ₹ 9,11,000
EMD	: ₹ 10,93,200
G.Q. per Day	: 609 litres

Licence No. 3 : THENNANKUDI—This shop should be set up in the land bearing R.S. No. 217 pt., of Thennankudi Revenue Village, Western side of Pannai Vaikal and 30 metres away from Southern side of Mathur road. The land belongs to Government.

12 months upset price	: ₹ 26,52,000
Monthly upset price	: ₹ 2,21,000
EMD	: ₹ 2,65,200
G.Q. per Day	: 256 litres

Licence No. 4 : THIRUNALLAR—This shop should be set up in the land bearing R.S. No. 53/5 pt. of Thirunallar Revenue Village Western side of Pettai Road, East to Marickam sethi vaickal south to Elavathadi vaickal North to Jambulingam land. The land belongs to Rajamathi Varma and others.

12 months upset price :	₹ 90,48,000
Monthly upset price :	₹ 7,54,000
EMD :	₹ 9,04,800
G.Q. per Day :	453 litres

Licence No. 5 : SORAKUDY—This shop should be set up in the Government poramboke land in R.S. No. 187/3 of Devamapuram Revenue Village, East R.S. No. 153/2 of Surakudy Revenue Village, West Noolar River. North R.S. No. 186 Devamapuram Revenue Village and 153/2 of Sorakudy Revenue Village South R.S. No. 193 of Devamapuram Revenue Village.

(or)

This shop should be set up in the land bearing R.S. No. 180/4/B of Sorakudy Revenue Village. The land belongs to V. Arulmani Sekaran Boundaries South R.S.No.180/3 North 180/1, West 180/4/A/1, 180/4/A/2, East R.S.No. 180/6.

12 months upset price :	₹ 32,27,688
Monthly upset price :	₹ 2,68,974
EMD :	₹ 3,22,769
G.Q. per Day :	317 litres

Licence No. 6 : ATHIPADUGAI—This shop should be set up in the land bearing R.S. No. 141/6 pt., and 145/2pt., of Pettai Revenue Village to the North of Arasalar River bank road and the land belongs to Sri Darparanyeswara Swamy Devasthanam.

12 Months upset price :	₹ 36,72,000
Monthly upset price :	₹ 3,06,000
E.M.D :	₹ 3,67,200
G.Q. per day :	142 litres

SCHEDULE-IV

TODDY SHOPS TO BE AUCTIONED

PUDUCHERRY REGION

I. ARIANKUPPAM COMMUNE PANCHAYAT

Licence No. 1 : ARIANKUPPAM—This shop should be set up in land R.S. No. 4/3 pt. of Ariankuppm Revenue Village, belongs to Chandravadani, to the west of Cuddalore Road, to the east of Adhiparanjothi land, to the south of Rajendiran land and to the north of Adhiparanjothi land and 10 metres away from the Cuddalore Road.

12 Months upset price :	₹ 1,87,380
Monthly upset price :	₹ 15,615
E.M.D :	₹ 18,738

Licence No. 3: POORANANKUPPAM—This shop should be set up in the land bearing R.S. No. 18 / 18 belonging to R. Ezhilraja, to the east of pathway to Kulam, to the west of Kesavan land and to the south of Government poramboke kulam, to the north of Pudukuppam Road.

12 Months upset price :	₹ 68,472
Monthly upset price :	₹ 5,706
E.M.D. :	₹ 6,847

Licence No. 5 : ABISHEKAPAKKAM—This shop should be set up in the Government Road poramboke land bearing R.S. No. 117, of Abishekapakkam Revenue village, way leading to Ranga reddipalayam to Thimanaikkanpalayam, to the south of Government Poramboke vaikkal of R.S.No. 115/2 and to the east, west and north of remaining Government Porambok land.

12 Months upset price :	₹ 1,90,800
Monthly upset price :	₹ 15,900
E.M.D. :	₹ 19,080

Licence No. 6: KASANTHITTU — This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 141/3, of Pooranankuppam

Revenue village, to the east of road, to the south of Kuppasamy Counder land, to the north of Ellayammal land and to the west of Palaniammal land.

(OR)

This shop should be set up in R.S.No.141/2 of Pooranankuppam Revenue village, belonging to B.Ram, to the east and south of Road, to the north of Government Poramboke land, to the west of Arumuga Gramini land.

12 Months upset price	: ₹	63,396
Monthly upset price	: ₹	5,283
E.M.D.	: ₹	6,340

Licence No. 7 : T.N. PALAYAM—This shop should be set up in the Government Poramboke Land bearing R.S. No. 177/2 of T.N. Palayam Revenue village, to the east of Vaithilingam land, to the west of Purushothaman land, to the north of Kannan land and to the south of Vengatesan land.

(OR)

This shop should be set up Government Poramboke Land bearing R.S. No. 178 of T.N. Palayam Revenue village, to the East of River, to the West of Purushothaman Reddiar Land, to the North of Road and to the south of the graveyard, Vengetesan Land.

12 Months upset price	: ₹	1,60,908
Monthly upset price	: ₹	13,409
E.M.D.	: ₹	16,091

II. BAHOUR COMMUNE PANCHAYAT

Licence No. 1 : KARAYAMBUTHUR—This shop should be set up in the land bearing R.S.No.78/1 of Karayambuthur Revenue village, belonging to Vijayarangam to the west of road leading to Then Pennaiar river, to the east of R.S. No. 77 to the south of R.S. No. 86, to the north of R.S. No. 79.

12 Months upset price	: ₹	5,75,268
Monthly upset price	: ₹	47,939
E.M.D.	: ₹	57,527

Licence No. 2 : MANAMEDU—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 103 of Manamedu Revenue Village, to the North of Pennaiyar river and east, west and south of the bank of the river.

12 Months upset price	: ₹	5,46,660
Monthly upset price	: ₹	45,555
E.M.D.	: ₹	54,666

Licence No. 3 : KURUVINATHAM—This shop should be set up in the land bearing R.S.No.31/1 of Kuruvinnatham Revenue village, belonging to Kuruvinnatham temple land, to the east of Chettikulam and to the west, north & south of temple land.

12 Months upset price	: ₹	1,55,280
Monthly upset price	: ₹	12,940
E.M.D.	: ₹	15,528

Licence No. 4 : ARACHIKUPPAM—This shop should be set up at Parikkalpet Village, in this land bearing Re-survey No. 182/7, of Parikkalpet Revenue village, belonging to Thiru S. Parthiban, to the north of the river Pennaiyar, to the south of Saroja @ Saraswathi land, to the west of road and to the east of Pavadai land.

12 Months upset price	: ₹	5,30,400
Monthly upset price	: ₹	44,200
E.M.D.	: ₹	53,040

Licence No. 5 : KUDIYIRUPUPALAYAM—This shop should be set up in the land bearing R.S. No. 161/5 of Seliamedu Revenue village, belonging to Nagamuthu to the south of Adingapet Road, to the west and north of Government Channel and to the east of Deepanjan land.

12 Month upset price	: ₹	4,00,800
Monthly upset price	: ₹	33,400
E.M.D.	: ₹	40,080

Licence No. 6 : KIRUMAMPAKKAM—This shop should be set up in the Municipal poramboke land bearing R.S. No. 93/1 of Kirumampakkam Revenue village, to the south of the road leading to Nagappanur, to the east of the irrigation channel at Kirumampakkam to the North and west of R.S. No.93/2.

12 months upset price	: ₹	2,66,400
Monthly upset price	: ₹	22,200
E.M.D.	: ₹	26,640

Licence No. 8 : NARAMBAI—This shop should be set up in the Government Poramboke land bearing R.S.No.174/1 of Pilliarkuppam Revenue Village, to the south of Narambai Road, to the west and north of remaining land of R.S.No.174/1 and to the east of R.S.No.135/5.

12 Months upset price	: ₹	84,000
Monthly upset price	: ₹	7,000
E.M.D.	: ₹	8,400

Licence No. 10 : ARANGANUR—This shop should be set up in the land bearing R.S. No. 109/11 of Aranganur Revenue village, belonging to Tmt. Valarmathi, to the east, south and north of the remaining land of the owner and to the west of Bahour main road.

12 Months upset price	: ₹	95,772
Monthly upset price	: ₹	7,981
E.M.D.	: ₹	9,577

Licence No. 11 : PANAYADIKUPPAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 30/2, of Panayadikuppam Revenue village to the north of Erivaikal, to the east and west of Government poramboke land and to the south of Subba Reddiar land.

12 Months upset price	: ₹	79,176
Monthly upset price	: ₹	6,598
E.M.D.	: ₹	7,918

Licence No. 12 : COMMANDANMEDU—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No.165/1 of Parikkalpet Revenue Village, to the north of Then Pennaiyar |River, to the west of road, to the east of dry land of Krishnasamy Chettiar and to the south of dry land of Benjamin Dominique.

12 Months upset price	: ₹	2,49,108
Monthly upset price	: ₹	20,759
E.M.D.	: ₹	24,911

III. MANNADIPET COMMUNE PANCHAYAT

Licence No. 1 : SOMPET—This shop should be set up in the Government Poramboke land bearing R.S.No. 6 of Vadhanur Ravenue village, to the north of Thiruvannamalai Road at 10 mts. away from the Road and to the east, west & south of Government Poramboke land.

12 Months upset price	: ₹	4,00,800
Monthly upset price	: ₹	33,400
E.M.D.	: ₹	40,080

Licence No. 3 : THIRUVANDARKOIL—This shop should be set up in the land bearing R.S. No.124/6 of Thiruvandarkoil Revenue Village, belonging to Davamani W/o Ponmudi and Radhamani W/o. Karuppanna Nadar, to the south of Uma Maheswari land and to the north, west & east of land belonging to Venu Reddiar.

12 Months upset price	: ₹	2,25,528
Monthly upset price	: ₹	18,794
E.M.D.	: ₹	22,553

Licence No. 4 : MADAGADIPET—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. Nos. 54 and 55 of Madagadipet Revenue Village, to the north of Villupuram road, to the west of way leading to pusari Kuttai and Ural Kuttai at 30 metres away from Villupuram road on the northern side.

12 Months upset price	: ₹	3,72,012
Monthly upset price	: ₹	31,001
E.M.D.	: ₹	37,201

Licence No. 5 : KAIKALPET—This shop should be set up in the Municipal poramboke land R.S. No. 44/2 of Kodathur Revenue village, to the east of way, to the west of Suthukeny Dam and to the south and north of manai of Kuppasamy.

12 Months upset price	: ₹	2,58,000
Monthly upset price	: ₹	21,500
E.M.D.	: ₹	25,800

Licence No. 6 : KUPPAM—This shop should be set up in the land bearing R.S. No.103 of Kuppam Revenue village, to the south of Suthukeny road and to the west of Milestone P.K. 4500, at a distance of 50 metres away from the said milestone.

12 Months upset price	: ₹	1,87,236
Monthly upset price	: ₹	15,603
E.M.D.	: ₹	18,724

Licence No. 7 : VADHANUR — This shop should be set up in the land bearing R.S. No. 101/2, of Vadhanur Revenue village, belonging to S. Gunasekaran, to the south of Thiruvannamalai road, to the north of Kuppusamy Reddiar land, to the east of Murugesu Counder land and to the west of burial ground.

12 months upset price	: ₹	1,37,100
Monthly Kist	: ₹	11,425
EMD	: ₹	13,710

Licence No. 8 : SELLIPET—This shop should be located in land bearing Re-survey No32/4, belonging to Arjuna Counder, bounded on the north of Thiruvannamalai road, south and west of Arjuna Counder land and east of Sellipet road.

12 Months up set price	: ₹	83,304
Monthly up set price	: ₹	6,942
E.M.D.	: ₹	8,330

Licence No. 9 : PURANASINGUPALAYAM—This shop should be set up in the land bearing R.S No. 209/4 of Vadhanur Revenue Village, Mannadipet Commune, Puducherry, belongs to Thiru. Adhikesavan to the West of R.S No. 210/3, 210/1 & 210/4, to the North of R. S No. 209/3 and to the South and East of Tamilnadu boundary.

12 Months upset price	: ₹	1,01,616
Monthly upset price	: ₹	8,468
E.M.D.	: ₹	10,162

Licence No. 10 : VAMBUPET—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 57 of Vambupet Revenue village, to the East, West and North of R.S. No. 56/5 and to the South of Maasilamani land.

12 Months up set price	: ₹	93,372
Monthly up set price	: ₹	7,781
E.M.D.	: ₹	9,337

Licence No. 11 : SANNIYASIKUPPAM—This shop should be set up in Government poramboke land bearing R.S. No. 54/4 of Sanniyasikuppam Revenue village, to the north of Rishapamkoil thope, to the south of Pambaiar, to the west of road and to the east of Devarasu land.

12 months upset price	: ₹	83,436
Monthly up set price	: ₹	6,953
EMD	: ₹	8,344

Licence No. 12 : KUMARAPALAYAM—This shop should be set up in Government poramboke land bearing R.S. No. 70 of Thethambakkam Revenue village, to the north of Sankaraparany river, to the south, east and west of Sankaraparany river bank and to the south of road.

12 Months up set price	: ₹	2,90,400
Monthly up set price	: ₹	24,200
E.M.D.	: ₹	29,040

Licence No. 13 : THIRUBUVANAIPALAYAM—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 112 of Thirubuvanai Revenue village, at Thirubuvanai.

12 Months upset price	: ₹	2,71,212
Monthly upset price	: ₹	22,601
E.M.D.	: ₹	27,121

Licence No. 14 : KUNICHEMPET—This shop should be set up in the land bearing R.S. No. 51/1 of Kunichempet Revenue village, belonging to S. Krishnamoorthy, to the east and north of Manalipet road, to the south of Ramachandran land and to the west of Konda Reddiar land.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 51/2 of Kunichempet Revenue village, belonging to Tmt. Kothai W/o of Venkatesan, to the east of Manalipet road, to the west of Arikrishnan manai, to the south of Arumugam land and to the north of kuttai.

12 Months up set price	: ₹	1,15,356
Monthly up set price	: ₹	9,613
E.M.D.	: ₹	11,536

Licence No. 15 : ANDIARPALAYAM—This shop should be set up in the land bearing R.S. No. 138/1-A of Kalitheerthalkuppam Revenue village, belonging to Thiru.A. Saravanan, to the north of Government channel, to the west of Rice Mill, to the south of Main Road and to the east of residential houses.

12 Months up set price	: ₹	1,00,440
Monthly up set price	: ₹	8,370
E.M.D.	: ₹	10,044

Licence No.16 : SILUKKARIPALAYAM - This shop should be set up in the land bearing R.S. No. 83/3A of Kalitheerthalkuppam Revenue village, belonging to A. Arumugam, to the east of Vasudevamudaliar land, to the south of silukaripalayam road, to the north of Saraswathi land and to the west of road.

12 Months up set price	: ₹	68,268
Monthly up set price	: ₹	5,689
E.M.D.	: ₹	6,827

Licence No. 17 : MANNADIPET —This shop should be set up in the land bearing R.S. No. 1/14, of Mannadipet Revenue village, belonging to Subramaniya samy Temple land to the east and north of T.V. Malai Road, to the west of Govindan land and to the south of Sadasiva reddy land.

12 Months upset price	: ₹	4,50,000
Monthly upset price	: ₹	37,500
E.M.D.	: ₹	45,000

IV. NETTAPAKKAM COMMUNE PANCHAYAT

Licence No. 2 : KARIAMANICKAM-I—This shop should be set up in the Government Pormaboake land bearing R.S. No. 209/3 of Kariamanickam Revenue Village, to the east of Reddiar land, to the west of Pond, to the north of Madukarai Road and to the south of over head tank.

12 Months upset price	: ₹	96,180
Monthly upset price	: ₹	8,015
E.M.D.	: ₹	9,618

Licence No. 3 : NETTAPAKKAM—This shop should be set up in the land bearing R.S. No.95/2 of Nettapakkam Revenue Village, belonging to Seenan, S/o.Vaidyanathan, to the south of Sivankoil land to the east of Natesan land, to the west of Municipal poramboke land and to the north of Sinnapatturoja land.

12 Months upset price	: ₹	2,18,400
Monthly upset price	: ₹	18,200
E.M.D.	: ₹	21,840

Licence No. 4 : EMBALAM—This shop should be set up in the land bearing R.S. No. 212/1 pt. of Embalam Revenue Village, belonging to Chandruradha and Canagaraj to the south of new path way, to the west of path way, to the east of plot No. 31 and to the north of plot No. 34 & 35.

12 Months upset price	: ₹	5,22,000
Monthly upset price	: ₹	43,500
E.M.D.	: ₹	52,200

Licence No. 5 : KARIKALAMPAKKAM-I—This shop should be set up in the land bearing R.S. No. 53/7 of Karikalampakkam Revenue village, belonging to Thiru. Ramu, to the south of Madukarai Road, to the east of Pavadaisamy land, to the north of Venkatakrishnan Reddiar land and to the west of Vijaya Udayar land.

12 Months upset price	: ₹	2,55,888
Monthly upset price	: ₹	21,324
E.M.D.	: ₹	25,589

Licence No. 6 : KARIAMANICKAM-II—This shop should be located in the plot Nos.88 & 89 of R.S. No.66/2 at Kariamanickam revenue village belonging to Thiru. M. Eganathan to the east of plot No.90, to the west of plot No.87, to the north of Eripakkam road and to the south of new pathway.

12 Months upset price	: ₹	1,99,440
Monthly upset price	: ₹	16,620
E.M.D.	: ₹	19,944

Licence No. 9 : PANDASOZHANALLUR—This shop should be set up in the land bearing R.S. No. 78/3 of Pandasozhanallur Revenue Village, belonging to Gnanasegar reddiar land, to the south and west of Gnanasegar land, to the north of channel and to the east of Sorappoor Main Road.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 78/1 of Pandasozhanallur Revenue Village belonging to N. Selvarasu, to the north, west and south of Gnanasegar Reddiar land and to the east of Sorappoor Main Road.

12 Months up set price : ₹ 4,82,400

Monthly up set price : ₹ 40,200

E.M.D. : ₹ 48,240

V. OULGARET MUNICIPALITY

Licence No. 1 : KALAPET—This shop should be set up in the land bearing R.S. No. 184/1 of Kalapet Revenue Village, belonging to Vasanthi, to the East of Govindammal Land, to the West of Sellappan land and to the South and North of New Pathway.

12 Months upset price : ₹ 1,92,972

Monthly upset price : ₹ 16,081

E.M.D. : ₹ 19,297

Licence No. 2 : PILLAICHAVADY—This shop should be set up in the land bearing plot Nos. 47 and 48 of R.S. No. 196 of Pillaichavady Revenue Village, belonging to E. Tamizhselvi, to the west of New Street, to the east of Subbaraya Counder & Vaithilingam land, to the north of plot No. 46 and to the south of part of land of R.S. No. 196.

12 Months upset price : ₹ 1,18,800

Monthly upset price : ₹ 9,900

E.M.D. : ₹ 11,880

Licence No. 4 : KAVUNDANPALAYAM—This shop should be set up in land bearing R.S. No.9/2 , of Reddiarpalayam Revenue Village, belonging to Subramaniasamy Koil of Saram, to the north of land of Kulandaivelu Pillai land, to the west to Appasamy Odayar land, to the south of Valudhavur Road, to the

east of Kulandaivelu Pillai and Vaithinathan land at 50 metres away from the road. The shop should be provided with a fencing at a height of 3.5 metres.

12 months upset price : ₹ 1,65,600

Monthly upset price : ₹ 13,800

E.M.D. : ₹ 16,560

Licence No. 6 : DHARMAPURI—This shop should be set up in the land bearing plot No. 55 of R.S. No. 7/8 of Thattancahavady Revenue Village, belonging to Malarkodi W/o. Arunagiri, to the east of new pathway, to the west of Odaiway pathway, to the north of plot No. 56 and to the south of plot No. 54.

12 Months upset price : ₹ 59,256

Monthly upset price : ₹ 4,938

E.M.D. : ₹ 5,926

Licence No. 7 : MOOLAKULAM—This shop should be set up in the land bearing R.S. No. 209/ 5 (Balaji Nagar Layout) of Oulgaret Revenue Village, belonging to Y. SadhaKadhulla, to the North of Villianur Road, to the west of Channal, to the east of new road, and to the south of owner plot, 10 metre away from the Villianur Road.

12 Months upset price : ₹ 72,000

Monthly upset price : ₹ 6,000

E.M.D. : ₹ 7,200

Licence No. 8 : KANAPATHICHETTikulam: This shop should be set up in the Government poramboke land bearing R.S. No.150/4 of Kalapet Revenue Village, to the south of path way, to the west of samikannu land, to the north of Natesa coundar land and to the east of Ponnappa coundar land.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 150/2 of Kalapet Revenue Village, belonging to Srinivasan, to the west of remaining land of the owner, to the east of pathway, to the south of Government poramboke land and to the north of singh land.

12 Months upset price : ₹ 1,74,600

Monthly upset price : ₹ 14,550

E.M.D. : ₹ 17,460

VI. PUDUCHERRY MUNICIPALITY

Licence No. 2 : MUTHIAMUDALIARPET—This shop should be set up in the land bearing Ward-A, Block-23 of T.S. No. 1 pt. of Muthialpet hamlet of Pondicherry Revenue village, belonging to P. Soundararajan, to the west of Akkparadesi madam Road and to the north and south of Arrack shop.

12 Months upset price	: ₹	62,868
Monthly upset price	: ₹	5,239
E.M.D.	: ₹	6,287

Licence No. 4 : KOMBAKKAM—This shop should be set up in land bearing Ward-L, Block-2, T.S.No.18/5 and 18/6 of Kombakkam Revenue village, belonging to Arulmighu Sengazhuthumariamman Temple, Kombakkam, to the east of T.S. No. 18/1 to the, west of T.S. No. 18/8, to the north of T.S. No. 18/4 and to the south of T.S. No. 14/7.

12 Months upset price	: ₹	68,220
Monthly upset price	: ₹	5,685
E.M.D.	: ₹	6,822

Licence No. 5 : DUBRAYAPET—This shop should be set up in the Government Poramboke land bearing Ward-E, Block No. 6, T.S. No. 5 situated in Duprayapet of Uppalam Revenue village, to the west of Road and to the east of drainage canal, to the south of temple land and to the north of burial ground.

12 Months upset price	: ₹	55,404
Monthly upset price	: ₹	4,617
E.M.D.	: ₹	5,540

VII. VILLIANUR COMMUNE PANCHAYAT

Licence No. 1 : PILLAIYARKUPPAM-I—This shop should be set up in land bearing R.S. No. 31/8 of Pillaiyarkuppam Revenue village, belongs to V. Ponnusamy, to the west of road, to the east of Palani Counder land, to the north of Vaiyapuri land, to the south of Paraya Varadhan Land.

12 Months upset price	: ₹	1,30,488
Monthly upset price	: ₹	10,874
E.M.D.	: ₹	13,049

Licence No. 2 : KOODAPAKKAM—This shop should be set up in the land bearing R.S.5/2of Koodapakkam Revenue Village belonging to R. Balachandiran, to the south of Road, to the north and west of Eri Cannal, and to the east of R.S.No. 5/1.

12 Months upset price	: ₹	3,31,236
Monthly upset price	: ₹	27,603
E.M.D.	: ₹	33,124

Licence No. 3 : KIZHUR—This shop should be set up in the land bearing R.S.No.41/4 of Kizhur Revenue Village, belonging to Thiru. R. Segar, to the south of Narayanasamy Naickar land, to the west of Pattabiraman land, to the east of Kizhur Main Road and to the north of newly formed Road

12 Months upset price	: ₹	3,62,400
Monthly upset price	: ₹	30,200
E.M.D.	: ₹	36,240

Licence No. 4: MANGALAM: This shop should be set up in the land bearing R.S. No. 109/10 of Mangalam Revenue village, belongs to Kanjamalai Counder, North of channel, South of Namasivayam Land, East of Kuppammal Raji Iyyar Land, West of Madukarai Road.

12 Months upset price	: ₹	2,03,736
Monthly upset price	: ₹	16,978
E.M.D.	: ₹	20,374

Licence No.5 : VILLIANUR—This shop should be set up in the land bearing plot No. 1 of R.S. No. 57/3 of Villianur Revenue Village, belongs to Shiamala, to the west of plot No. 2, to the south of Government poramboke Authuvaikal, to north of new street and to the east of R.S. No. 57/2.

12 Months upset price	: ₹	2,49,840
Monthly upset price	: ₹	20,820
E.M.D.	: ₹	24,984

Licence No.6 : KANUVAPET— This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 255/11 of Villianur Revenue village, to the north of Odiampet road, to the east of road leading to the Iyyanar Temple to the west of Veterinary dispensary and to the south of Channel to be located 30 mtrs. away from Odiampet road.

12 Months upset price	: ₹	1,96,800
Monthly upset price	: ₹	16,400
E.M.D.	: ₹	19,680

Licence No. 7 : URUVAIYAR—This shop should be set up in the Government poramboke land bearing R.S. No. 39/14 of Uruvaiyar Revenue village, to the west of the Government poramboke pond.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 39/13 of Uruvaiyar Revenue village, belongs to M.K. Palani, to the west of Anburam pond, to the east of land bearing R.S. No. 39/7, 39/11 and 39/12, to the north of Mangalam Road and to the south of the lands R.S. No. 39/10 and 39/7.

12 Months upset price	: ₹	1,55,628
Monthly upset price	: ₹	12,969
E.M.D.	: ₹	15,563

Licence No. 8 : KARASUR—This shop should be set up in Government poramboke land bearing R.S. No. 29 / 8 of Karasur Revenue village, to the south of R.S. No. 29 / 8 pt., to the north of land R.S. No. 37, to the east of land R.S. No. 29 / 7 and to the west of road.

12 Months upset price	: ₹	2,08,800
Monthly upset price	: ₹	17,400
E.M.D.	: ₹	20,880

Licence No. 9 : THONDAMANATHAM—This shop should be set up in Government poramboke land bearing R.S. No. 44 pt. of Thondamanatham Revenue village, to the west of Thuttipet road and culvert, to the south and north of Government poramboke land, to the east of lake and at a distance of 200 metres away from the water tank.

12 Months upset price	: ₹	2,90,400
Monthly upset price	: ₹	24,200
E.M.D.	: ₹	29,040

Licence No. 10 : ARIYAPALAYAM—This shop should be set up in the land bearing R.S. No.148/1 of Villinur Revenue village, belonging to N. Pandurangan, to the south of Pondy-Villupuram N.H. road, to the west of Gopalasamy land and to the east and north of Annamalai mudaliar land.

(OR)

This shop should be set up in land bearing Plot No. 1 of R.S. No. 126/6 of Villinur Revenue village, belonging to Thiru. Arul S/o. Subbarayan, to the East of Plot No.2, to the South of Pondy-Villupuram Road N.H. Road, to the West of R.S. No. 127 and to the North of Plot No. 2 of R.S. No. 127.

12 Months upset price	: ₹	1,82,400
Monthly upset price	: ₹	15,200
E.M.D.	: ₹	18,240

Licence No. 11 : SIVARANTHAGAM—This shop should be set up in land bearing R.S.186/2 of Ariyur Revenue village, belonging to Mariamman Koil, Villianur, Sivaranthagam village to the west of Ariyur Road, to the East and north of cannal and to the south of Government waste land.

12 Months upset price	: ₹	1,94,400
Monthly upset price	: ₹	16,200
E.M.D.	: ₹	19,440

Licence No. 12 : VADAMANGALAM—This shop should be set up in the land bearing R.S. No. 22/4, of Mangalam Revenue Village to the east of R.S.No. 22/1, 22/3, to the South of R.S. No. 22/5, to the North of 22/10 and to the West of R.S. No. 22/7 and 22/9.

12 Months upset price	: ₹	1,06,932
Monthly upset price	: ₹	8,911
E.M.D.	: ₹	10,693

Licence No. 13 :KIZHAGRAGARAM—This shop should be set up in the land bearing R.S. No. 147/ 2 of Thirukanji Revenue village, belongs to P. Thamodara counder, to the east of Arumugam Govindasamy land, to the south of Arumugam land, to the north of Kannappan land and to the west of road.

(OR)

This shop should be set up in the land bearing R.S. 161/2 of Thirukanji Revenue village, belonging to Thiru D. Mayavathi, to the east of Cuddalore Road, to the west and to the north of bund and to the south Palani Mannadnan land.

12 Months upset price	: ₹	1,12,320
Monthly upset price	: ₹	9,360
E.M.D.	: ₹	11,232

Licence No.15 : PILLAYARKUPPAM-II—This shop should be set up in land bearing R.S. No. 80/3 of Pillayarkuppam Revenue village, belonging to Narayanasamy, to the south of Pillayar kuppam road, to the west of Kottapuli land, east of Kalivaradhan's land and to the north of Narayanasamy land.

12 Months upset price	: ₹	1,33,392
Monthly upset price	: ₹	11,116
E.M.D.	: ₹	13,339

Licence No. 16 : PANGUR—This shop should be set up in the land bearing R.S. No. 136 of Ariyur Revenue village, belonging to Anbu @ Kothandaraman to the north of Villupuram main road to the east of way and to the west and south of land of G. Govindan.

12 Months upset price	: ₹	1,31,484
Monthly upset price	: ₹	10,957
E.M.D.	: ₹	13,148

TODDY SHOPS

KARAIKAL REGION

I. KARAIKAL MUNICIPALITY

Licence No. 1 : KARAIKALMEDU—This shop should be set up in the land bearing T.S. No. 25/2pt., Ward-C, Block-10 of Kovilpathu Revenue Village. The land belongs to the present trustee of Arulmighu Kailasa Natha Swamy Temple and Nithyakalyana Perumal Devasthanam, Karaikal.

12 Months upset price	: ₹	2,79,996
Monthly upset price	: ₹	23,333
E.M.D.	: ₹	28,000

Licence No. 2 : VETTAIKARAN THERU—This shop should be set up in the Government poramboke land in Ward-D, Block-7 T.S. No. 1, of Kovilpath Revenue Village on the North to Ward-D, Block-7 T.S. No. 3. South of Annu Samy Vaikkal. North of Milk Society Compound wall on the back side of existing toddy shop.

12 Months upset price	: ₹	3,20,556
Monthly upset price	: ₹	26,713
E.M.D.	: ₹	32,056

Licence No. 3 :PILLAITHERUVASAL—This shop should be set up in the Government land in bearing, Ward-D, Block-3 of T.S. No.10 of Kovilpathu Revenue Village on the east pillaittheruvasal road, west Vanjiyar river North and South T.S. No. 10 Ward-D, Block-3, (Vanjiyar badugai).

12 Months upset price	: ₹	1,22,400
Monthly upset price	: ₹	10,200
E.M.D.	: ₹	12,240

Licence No. 4 : DHARMAPURAM—This shop should be set up in the land bearing T.S. No. 2/pt., Ward-F, Block-1 of Karaikal Revenue Village on the west bank of Vanjiar River, south to burial ground, north of a culvert and 100 metres away from the road leading to Dharmapuram. This land belongs to Government.

12 Months upset price	: ₹	62,136
Monthly upset price	: ₹	5,178
E.M.D.	: ₹	6,214

Licence No. 5 : ODUTHURAI—This shop should be set up in the western side of the Government poramboke land bearing ward No. L, block-1, T.S. No.24 in Oduthurai Revenue Village, necessary pathway has to be provided over the Kannivaikal by lessee. North L/1/2 channel, south L/1/25, west L/1/26, east remaining portion of L/1/24.

12 Months upset price	: ₹	1,69,200
Monthly upset price	: ₹	14,100
E.M.D.	: ₹	16,920

II. KOTTUCHERRY COMMUNE PANCHAYAT

Licence No. 2 : POOVAM—This shop should be set up in the land bearing R.S. No. 1 Poovam Revenue Village Northern side of Porayar Road. 30 metres away from Porayar road. This land belongs to Government.

12 Months upset price	: ₹	2,03,760
Monthly upset price	: ₹	16,980
E.M.D.	: ₹	20,376

Licence No. 3 : VARICHIKUDY (South)—This shop should be set up in the land bearing R.S. No. 268 of Varichikudy (South) Revenue Village, North of

R.S. No. 269/1, 269/4 and South of existing Varichikudy to Thiruvettaikudi Road. To be provide a pre-cost cement compound wall around the shop.

12 Months upset price	: ₹	79,572
Monthly upset price	: ₹	6,631
E.M.D.	: ₹	7,957

Licence No. 4 : KOTTUCHERRYMEDU—This shop should be set up in the Government poramboke land bearing Ward No. I, Block No. 5, T.S. No. 1 & 2 in Keezhakasakudy Revenue Village, East of Mandapathur & Karaikalmedu Road, West of Ward I, Block No. 5, T.S. No. 2 & 3, North & South of Ward I, Block No. 5, T.S. No. 1 & 2.

12 Months upset price	: ₹	2,19,600
Monthly upset price	: ₹	18,300
E.M.D.	: ₹	21,960

Licence No. 5 : KOTTUCHERRY—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 178/2 of Kottucherry Revenue Village and it is 100 m. away from Porayar Road. North R.S. No. 151 Nanavaikal, West R.S. No. 178/1, 3-A, 3-B, East R.S. No. 177/1, South R.S. No. 178/3-G, 3-H.

12 Months upset price	: ₹	1,57,200
Monthly upset price	: ₹	13,100
E.M.D.	: ₹	15,720

Licence No. 6 : MANDAPATHUR—This shop should be set up in the land at R.S. No. 226/4&9. Thiruvettaikudi Revenue Village North R.S. No.226/2, 3, 225/5 South R.S. No. 226/5, 240/4 East R.S. No. 226/9 227/1, 2A, 3A, 3B, 339/2, 3 West R.S. No. 226/2, 4 to 8 the land belongs Government.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 230/2 of Thiruvettakudi Revenue Village. North R.S. No. 230/1 South R.S. No. 232/2, East R.S. No. 235/1A & 1B, West R.S. No. 229/5B the land belongs to Arulmigu Thirumeniyazhagar Devasthanam Thiruvettaikudi

12 Months upset price	: ₹	73,200
Monthly upset price	: ₹	6,100
E.M.D.	: ₹	7,320

III. NEDUNGADU COMMUNE PANCHAYAT

Licence No. 1 : NALLATHUR—This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No. 2/4 of Kurumbagaram Revenue Village, on the South bank of Nandalar river, East of puthu palam, North of Melpadugai Road.

12 Months upset price	: ₹	1,76,892
Monthly upset price	: ₹	14,741
E.M.D.	: ₹	17,689

Licence No. 2 : KULAKUDY—This shop should be set up in the land bearing R.S. No. 2/11, 2/6 of Ponpethy Revenue Village 20 metres away from Nandalar river bank. This land belongs to Thiru T. Arunachalam.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 2/2 of Ponpethy Revenue Village the land belongs to P. Vellayudham. North to Nandalar East and South to wet land of P. Vellayudham west to the Dry land of Ramasamy.

12 Months upset price	: ₹	1,88,076
Monthly upset price	: ₹	15,673
E.M.D.	: ₹	18,808

Licence No. 3 : ANNAVASAL—This shop should be set up in the land bearing R.S.No.6/2 in Nedungadu Revenue Village. North, South and East of R.S.NO.6/8, West of R.S.No.6/1 & 6/3 of Government land.

12 Months upset price	: ₹	1,28,844
Monthly upset price	: ₹	10,737
E.M.D.	: ₹	12,884

Licence No. 4 : VATHIYIRUPPU SALAI—This shop should be set up in the land bearing R.S. No. 281/4 of Nedungadu Revenue Village. The land belongs to Government. Necessary pathway has to be provided over the Kannivaikal by lessee, East: R.S. No. 281/5, West: R.S. No. 281/1C, South: R.S. No. 281/5, North: R.S. No. 281/1C.

12 Months upset price	: ₹	47,616
Monthly upset price	: ₹	3,968
E.M.D.	: ₹	4,762

Licence No. 5 : VADAMATTAM—This shop should be set up in the land of R.S. No. 189/1 & 189/2 of Puthakudi Revenue Village. This land belonging to Tmt. Annathammal.

12 Months upset price	: ₹	71,676
Monthly upset price	: ₹	5,973
E.M.D.	: ₹	7,168

IV. NERAVAY COMMUNE PANCHAYAT

Licence No. 1 : MANAMUTTI—This shop should be set up in the land R.S. No. 54 of Vizhidiyur Revenue Village, 10 meters on the Southern side of the Gangayan channel bank 45 metres from the western side of the Manampet Road end. The land belongs to Government.

12 Months upset price	: ₹	1,49,676
Monthly upset price	: ₹	12,473
E.M.D.	: ₹	14,968

Licence No. 2 : POONTHOTTAM ROAD—This shop is to be set up in the land bearing R.S. No. 157/2 of Vizhidiyur Revenue Village, belongs to Government Poramboke, Noth of Arasalar Sellur Revenue Village, South of 157/4, Seshamoolai Vadivaikal, East of 157/3 pathway, West of 157/1 Government Poramboke land leading to Agalankannu.

(OR)

This shop should be set up in the land of R.S. No. 5/1 of Vizhidiyur Revenue Village, west and north of channel, south of Kannaiya Pillai wet land east of the land belonging to Veezhinathaswamy Temple and Muthaiya Nayanar wet land. The land belongs to Bhuvaneswari, W/o. Saravanan.

12 Months upset price	: ₹	2,63,652
Monthly upset price	: ₹	21,971
E.M.D.	: ₹	26,365

Licence No. 3 : KAKAMUZZHI—This shop should be set up in the land bearing R.S. No. 38/1 of Keezhamanai Revenue Village and 3 mtrs. away from the Thoothuponaamoolai road and 2 mtrs. away from the channel. The land belonging to Government.

12 Months upset price	: ₹	1,05,600
Monthly upset price	: ₹	8,800
E.M.D.	: ₹	10,560

Licence No. 4 : NERAVY—This shop should be set up in the land bearing R.S. No. 59/10 Neravy Revenue Village, west to Panankattankudy Road. The land belonging to Tmt. M. Devi.

12 Months upset price	: ₹	2,77,800
Monthly upset price	: ₹	23,150
E.M.D.	: ₹	27,780

V. T.R. PATTINAM COMMUNE PANCHAYAT

Licence No. 1 : VANJOOR—This shop should be set up in the R.S.No. 120/2, Vanjoor Revenue Village belonging to V. Murthy, S/o. Vaithianathasamy, east, north and south of R.S. No. 120/2A, west of Nagore Road.

(OR)

This shop should be set up in Government Poramboke land bearing R.S.No. 110/6 of Vanjoor Revenue Village. East and north of pathway, south of R.S. No. 107/2A west of R.S. No. 113 of Nagore Road.

(OR)

This shop should be set up in Government Poramboke land bearing R.S.No. 120/1 of Vanjoor Revenue Village. East of R.S. No. 113/1 of Nagore Road west, north and south of R.S. No. 120/2/A/1.

12 Months upset price	: ₹	10,92,000
Monthly upset price	: ₹	91,000
E.M.D.	: ₹	1,09,200

Licence No. 3 : KEEZHIYUR (NORTH)—This shop should be set up in the land bearing R.S. No.45/2 of Keezhiyur North Revenue Village, North R.S. No. 44/3, Kulam west R.S. No. 40/1, 3 (Pathway) east of R.S. No.45/6, channel. South R.S. No.45/3. This land belonging to Tmt. Pattammal @ Nagavally and 2 others. (OR) This shop should be set up in the Government Poramboke land bearing R.S. No.44/2 Keezhiyur North Revenue Village, east and north Karappakulam R.S. No. 44/1, 44/3 west Mahathoppu Road south R.S. No. 45/1

12 Months upset price	: ₹	2,14,788
Monthly upset price	: ₹	17,899
E.M.D.	: ₹	21,479

Licence No. 4:KEEZHAIYUR (SOUTH)—This shop should be set up in the land bearing R.S. No. 51/3/1/A/1/A of Keezhiyur South Revenue Village, on the west, south and north of R.S. No. 51/3/1/A/1/A, and east of road. and 20 mts away from the proposed western side of the Eastern by Pass Road. This land belongs to Thiru R. Kumar.

12 Months upset price	:	₹	4,83,240
Monthly upset price	:	₹	40,270
E.M.D.	:	₹	48,324

VI. THIRUNALLAR COMMUNE PANCHAYAT

Licence No. 1 : AMABAGARATHUR— This shop should be set up in the land bearing R.S. No.96/2pt., of Ambagarathur Revenue Village 30 mtrs. away from Ambagarathur Road. The land belonging to Government.

12 Months upset price	:	₹	2,51,664
Monthly upset price	:	₹	20,972
E.M.D.	:	₹	25,166

Licence No. 2 : SETHUR—This shop should be set up in the land bearing R.S. No. 86/2 on the Nallzzhandur Revenue Village, on the western side of Ambagarathur road. nothern bank of river Noolar and the southern side of road leading of lake and 100 metres away from Ambagarathur road, The land belongs to Government.

12 Months upset price	:	₹	1,87,056
Monthly upset price	:	₹	15,588
E.M.D.	:	₹	18,706

Licence No. 3 : THENNANKUDI—This shop should be set up in the land bearing R.S. No. 217 pt., of Thennankudi Revenue Village, western side of pannai vaikal and 30 metres awsy from southern side of mathur road. The land belong to Government.

12 Months upset price	:	₹	2,21,604
Monthly upset price	:	₹	18,467
E.M.D.	:	₹	22,160

Licence No. 4 : THIRUNALLAR—This shop should be set up in the land bearing R.S. No. 53/5 pt., Thirunallar Revenue Village, western side of Pettai road, east of Marican Sethi vaikal, south of Elavathadi vaickal, north to Jambulingam land. The land belongs to Rajamathi Varma and other.

12 Months upset price	:	₹	1,62,252
Monthly upset price	:	₹	13,521
E.M.D.	:	₹	16,225

Licence No. 5 : SORAKUDY—This shop should be set up in the Government poramboke land in R.S. No. 187/3 of Devamapuram Revenue Village, east R.S. No. 153/2 of Sorakury Revenue Village, West Noolar river North R.S. No. 186 of Devamapuram Revenue Village and 153/2 of Sorakudy Revenue Village South R.S. No. 193 of Devamapuram Revenue Village.

(OR)

This shop should be set up in the land bearing R.S. No. 180/4/A2 of Surakury Revenue Village, belongs to V. Arulmani Sekaran north R.S. No. 180/4A/1 & 180/1 Road. South & west R.S. No. 180/3 east R.S. No. 180/4/B.

12 Months upset price	:	₹	96,960
Monthly upset price	:	₹	8,080
E.M.D.	:	₹	9,696

Licence No. 6 : ATHIPATUGAI—This shop should be located in land bearing R.S. No.141/6 and 145/2 pt. Pettai Revenue Village to the North of Arasalar River Bank road and the land belongs to Sri Darparanyeswara Swamy Devasthanam Temple Land.

12 months upset price	:	₹	1,38,492
Monthly upset price	:	₹	11,541
E.M.D.	:	₹	13,849

online publication at "<http://styandptg.puducherry.gov.in>"

Government Central Press

Directorate of Stationery and Printing

Puducherry-9